

# வைகறை

வெளிச்சம்

₹ 20

ஆசிரியர் : மு.குலாம் முஹம்மது



திருப்பி அடி -  
ஹமாஸ்

கசாப்-ஐ  
இரகசியமாக  
தூக்கிலிட்டது ஏன்?

உள்ளே

- புரோகித்-இன் துப்பாக்கி
- தருமபுரியில் தலித்கள் மீதான தாக்குதல்
- என்னால் பால்தாக்கரேவை பாராட்ட முடியவில்லை
- கஷ்மீரின் பாதிவிதவைகள்...

இன்னும் பல

<p>வானம் பொய்க்கவில்லை பெய்தது? -02</p>	 <p>யார் இந்த ஃபாசிஹ்? - 18</p>	<p>கவர் ஸ்டோரி</p>  <p>திருப்பி அடி - ஹுமான் பக்கம் - 34</p>
 <p>- 04</p>	<p>என்னால் பால் தாக்கரேயை பாராட்டிட முடியவில்லை 44</p>	
<p>என்னைப்போல வித்தகம் உடைய வித்தகங்கள்? எண். 14</p> <p>இளை வெறியும் கிரந்த வெறியும்</p> <p>எண். 14</p>  <p>- 08</p>	<p>விஜய்-இன் துப்பாக்கி அல்ல அது புரோகித்-இன் துப்பாக்கி. 46</p>	
<p>எது முதலில்?</p>  <p>- 12</p>	<p>தருமபுரியில் தவித்கள் மீதான தாக்குதல் 51</p>	
<p>பாபரி மஸ்ஜிதுக்கு பின்னால் வசித்த அயோத்தியா மஹந்த யுகால் - 17 கிஷோர் சொன்னதென்ன?</p>	<p>புத்தகங்கள், மகிழ்ச்சி, கவலை, கவலை...</p> <p>பெய்ததென்ன? விஜய் ஸார் !!!</p>  <p>- 54</p>	 <p>கசாபை இரகசியமாக தூக்கிலிட்டது ஏன்? - 23</p>
<p>பாபரி மஸ்ஜிதுக்கு பின்னால் வசித்த அயோத்தியா மஹந்த யுகால் - 17 கிஷோர் சொன்னதென்ன?</p>	 <p>கஷ்மீரின் பாதி விதவைகள் - 59</p>	

## வைகறை வெளிச்சம்

டிசம்பர் 2012 - ஹஜீர் 1434 முஹர்ரம்

ஆசிரியர்:

மு.குலாம் முஹம்மது. M.A  
(Journalism & Mass Communication)

துணை ஆசிரியர்:

கே.ஏம். கில்யால் ரியாஜ்

தர் கிதழ் ரூ.20/-, ஆண்டு சந்தா உள்நாடு ரூ.240/-, வெளிநாடு ரூ.1500/-

பணவிடை மூலம் சந்தா செலுத்துவோர் வைகறை வெளிச்சம் என்ற பெயரிலேயே அனுப்ப வேண்டுகிறோம்.

எண்.52/1 மண்ணடி தெரு, 4வது மாடி, அறை எண்.7, மண்ணடி, சென்னை-1.

தொலைபேசி: 044-45566909, கைபேசி : 9444239594

(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.. (அல்குர்ஆன் 8:12)

All disputes arising out of any publication in this monthly will come under the jurisdiction of Chennai Courts. Private Circulation to promote Original Issue.

## வானம் ஸ்டீங்குக்கவிலை ஸ்டீங்கு

“நீலம் புயல் வந்தது. சென்றது. தஞ்சை தரணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்கள்.

மேல்தஞ்சையில் பயிருக்குத் தேவையாக மழையை கொணர்ந்தது மட்டுமல்ல, மழை ஓர் இடைவேளையைத் தந்தது. இன்னும் வரும் மழை என்ற அறிவிப்பு இன்னும் தந்தது உற்சாகத்தை..

2 லட்சம் ஹெக்டேர்களில் சம்பாபயிர் வாழும்! வளம் பெறும்! சோழநாடு சோறுடைத்து என்பது நிலை பெறும்.

வானம் ஓரேயடியாகக் கொட்டித்தீர்க்காமல் மழைப்பரவலாகவும் பரவியும் பெய்ததால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியைப் பெற்றார்கள்.

இத்தோடு சம்பா பயிருக்கு அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையும் உடன் சேர்ந்து உழவர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.”

இப்படி விவசாயத்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர். - The Hindu 5.11.12

இந்து பத்திரிக்கையின் கட்டுரையாளரும் விவசாயத்துறையினரும் மழைக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். வருடந்தோறும் மழைபெய்தால் உற்சாகம் ; இல்லையென்றால் திண்டாட்டம், தண்ணீருக்கும், உணவுக்கும். இருக்கும் மின்வெட்டோடு மழையும் பொய்த்தது என்றால் மக்கள் படும் அல்லல்களுக்கு அளவே இல்லை என்றாகி இருக்கும்.

வானம் பொய்த்த போது செயற்கை மழையைப் பெய்விப்போம் என்ற சவடாலில் நாம் இறங்கினோம். ஆனாலும் ஜெயிக்க இயலவில்லை . மழைநீரை சேமிப்போம் எனச் சொல்லிதான். நமது தோல்வியை மறைத்துக் கொண்டோம் என்ன செய்வது.

வானம் பொழிந்தது, பூமி நனைந்தது என்று தான் மழையை நாம் எடுத்துக் கொள்கின்றோம் அல்லாமல் இந்த மழை எப்படிப் பருவம் தவறாமல் நம்மை வந்தடைகின்றது என்பதை நாம் கூர்ந்து கவனிக்கவோ ஆழ்ந்து சிந்திக்கவோ தலைப்படுவதில்லை.

இயற்கையின் ஏற்பாடு என்பார் சிலர். எப்படி பெய்தால் என்ன எமக்கில்லை கவலை என்பார் இன்னும் பலர்.

மனிதர்கள் அனைவரையும் படைப்பினங்களிலேயே அழகியப் படைப்பாய் படைத்து சரியான சீரான தட்பவெட்ப நிலையில் வாழவைத்த, இறைவன் கூறுகிறான்.

“அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.

எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.

(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிப்பவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.” திருக்குர்ஆன் 30 : 48,49,50)

இன்னும் இறைவன் கூறுகின்றான்.

“அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே. மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.” [அல்குர்ஆன் 42:28, மேலும் பார்க்க 2:2]

மழையின்றி பூமி வரண்டிடும் போது அதாவது பூமி இறந்து விட்ட நிலையில் மழையைப் பொழியச் செய்து அதனை வாழ வைக்கின்றான் வல்லான் அல்லாஹ். பூமியை மட்டுமல்ல நிலத்தில் கைகளையும் வானத்தில் கண்களையும் வைத்து விழிபிதுங்கி நின்றிடும் மனிதர்களையும் செடி கொடி விலங்குகள் அனைத்தையும் வாழவைக்கின்றான்.

இத்துணை வலுவும் கருணையும் உள்ள இறைவன் இதே மழையைக் கொண்டு அநியாயக்கார சமுதாயங்களையும், தீமைகளில் திழைத்து நின்ற சமுதாயங்களையும், அழித்திருக்கின்றான்

நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தவர்கள் வெட்கங்கெட்ட செயலாகிய ஓரினச் புணர்ச்சியில் ஈடுபட்டார்கள் அவர்களை இறைவன் இப்படித்தான் அழித்தான்.

“இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.” (அல் குர்ஆன் 27: 58, மேலும் 54:57)

எனவே சத்திய வேதம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்க்கின்றனர் ஆனால் எந்த விஷயங்களைப் பொய்யென்று பரிகாசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அவை அவர்களுக்கு வந்தே தீரும். அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளை யெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருத்திருந்தோம். அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழைபெய்யுமாறு செய்து அவர்களுக்கு கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம். பிறகு அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின் பல்வேறு தலை முறையினரை உண்டாக்கினோம் (அல்குர்ஆன் : 6:6)

இதேபோல் ஒரு மழையை அனுப்பி அநியாயங்களிலும் ஆணவத்திலும் திழைத்த “ஆது சமூகத்தை” இறைவன் அழித்தான்.. இதனை இறைமறை வசனம் 46:24 இல் சுட்டிக்காட்டுகின்றான். ஆகவே மழையை இறைவன், ஆக்கவும் அநிநாயக்காரர்களை அழிக்கவும் பயன்படுத்துகின்றான்.

ஆக அநியாயங்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் நம்மை நாம் விலகிக்கொள்வோம் என்றால் இறைவன் தன் அருளாக மழையை அனுப்புவான் அதே நேரத்தில் அநியாயங்கள் கேடுகள் இவற்றையே வாழ்க்கை வழியாகக் கொள்வோம் என்றால் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மழையே நம்மை அழிக்கபோதும்.

மழையை அருளாகப் பொழியும் இறைவனை ஏற்போம் அவன் வழிவாழ்வோம்.



## தரீக் குல் குர்ஆன்

மவ்வலி K.M.இல்யாஸ் ரியாஜி

Sumayyah Getlan

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ  
الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ  
وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (٦٣)

ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْ بَعْدِ ذَلِكَ ۗ قُلُوبًا  
فَضَلَّ اللَّهُ عَنْكُمْ وَرَحْمَتُهُ لَكُمْ  
مِنَ الْخَاسِرِينَ (٦٤)

இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்). அல் பகரா : 63

அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள். (64)

இஸ்ரவேலர்கள் நேர்வழி

பெறுவதற்காகவும் நன்மை தீமைகளை பகுத்துணர்வதற்காகவும் தவிராத் வேதத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்.

பலகைகளில் பொறிக்கப்பட்டிருந்த தவிராத் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்று வந்த இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் இவ்வேதத்தை பலமாக உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதன்படி வாழுங்கள் என வலியுறுத்தினார்கள். அதற்கவர்கள் அல்லாஹ் உங்களிடம் பேசியது போலவே எங்களிடமும் பேச வேண்டும் அப்போதுதான் இதனை ஏற்போம் என்றனர். இதனால் அவர்கள் மூர்ச்சையற்று விழுந்தனர். பின்னர் உயிருடன் விழுந்தனர்.

மீண்டும் மூஸா நபி (அலை) அவர்கள் இப்பொழுதாவது தவிராத்ைப் பற்றிப் பிடித்து அதன்படி வாழுங்கள் என அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் ஏற்கவில்லை மறுத்தனர். அப்பொழுதான் அல்லாஹ் தூர் மலையை அவர்களின் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டி நீங்கள் இறைவேதத்தை ஏற்காவிட்டால் இந்த மலையை உங்கள் மீது போட்டு உங்களை அழித்து விடுவோம் என எச்சரித்தான்.

இதனைக் கண்டு பயந்து போன இஸ்ரவேலர்கள் தவிராதைப் பின்பற்றி நடப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையே இவ்வசனம் கூறுகிறது.

திருமறைக்குர்ஆனின் இன்னொரு வசனம் இது பற்றிப் பேசுகிறது. அல்லாஹ் கூறுகிறான். “நாம் அவர்களுக்கு மேலே முகட்டைப் போல மலையை உயர்த்தினோம். அப்போது அது தங்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணிய போது அவர்களிடம் ‘நாம் உங்களுக்கு வழங்கிய (வேதத்)தை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். அதிலுள்ளவற்றை சிந்தியுங்கள் (இதனால்) நீங்கள் பயபக்கியுடையோர் ஆகலாம்’ என்று கூறினோம்.”

(குர்ஆன் - 7:171)

2:63, 7:171 ஆகிய இவ்விரூ வசனங்களும் ஒரே கருத்தைக் கூறுவது போல் தோன்றினாலும் ஒன்று மற்றொன்றுக்கு விளக்கமாகவே அமைந்துள்ளது.

2:63ல் மலை என்பதற்கு அத்தூர் எனும் பதம் கூறப்பட்டுள்ளது. 7:171ல் அத்தூர் என்றால் மலை தான் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இப்போது கதீர்)

மேலும் மலையை உயர்த்தினோம். என்பதற்கு 2:63ல் ரஃபங்னா எனும் வார்த்தை வந்துள்ளது. இதற்கு உயர்த்தினோம் என்ற பொதுவான பொருளை தர முடியும், 7:171ல் உயர்த்தினோம் என்பதற்கு ந(த்)தக்னா எனும் சொல் வந்துள்ளது. இதற்கு ஒரு பொருளை தூக்கி எறிவதற்காக, தூக்கிப் போடுவதற்காக அதனை அதன் இடத்திலிருந்து தூக்குவது உயர்த்துவது என்பது பொருள்.

மேலும் 2:63ல் உங்களுக்கு மேல் மலையை உயர்த்தினோம் என்று பொதுவாகவே வந்துள்ளது. 7:171-ல் உங்களுக்கு மேலே உங்களுக்கு மேலே முகட்டைப் போல (வீட்டின் மேற்கூரை போன்ற உயரத்திற்கு) உயர்த்தினோம் என்று தெரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி இஸ்ரவேலர்களை அச்சுறுத்தவே அவர்களுக்கு மேல்மலை உயர்த்தப்பட்டதாக 7:171 வசனம் தெளிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனின் வசனங்களில் ஒன்று மற்றொன்றுக்கு விளக்கமாக அமையும்

என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைகின்றன.

அத்தூர்: 2:63 வசனத்தில் வந்துள்ள அத்தூர் என்பதற்கு மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசிய மலைதான் அது என்று ஹழ்ரத் இப்னு அப்பால் (ரழி) விளக்கமளிப்பதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) கூறுகின்றார்கள். சுர்யானி மொழியில் தூர் என்றால் மலை என்று பொருள். (குர்த்துபீ)

தவிராத வேதம் அருளப்பட்ட ஆரம்பத்திலேயே அதனை ஏற்று அதன்படி செயலாற்ற முன்வந்திருந்தால் அவர்களுக்கு மேலே உயர்த்தி உறுதிமொழி வாங்கிடும் நிலை ஏற்பட்டிருக்காது. (நூல்: தபரீயை மேற்கொள் காட்டி குர்த்துபீ)

தங்களின் தலைக்கு மேலே மலை அந்தரத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட இஸ்ரவேலர்கள் அஞ்சி நடுங்கினர். தலை தாழ்த்தி ஸஜ்தாவில் விழுந்தனர். எங்கே மலை தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஒரு புறமாக ஸஜ்தா செய்து கொண்டே மறுபுறமாக மேலே பார்த்துக் கொண்டேயிருந்தனர். அப்பொழுது அவர்கள் மீது இரக்கம் கொண்ட பேரருளாளன் அல்லாஹ் மலையை அவர்களை விட்டு அகற்றினான்.

உடனே அவர்கள் இந்த வகையிலான ஸஜ்தாவை அல்லாஹ் நம்மிடமிருந்து ஏற்றுக் கொண்டான். இதனால் நமக்கு அருள் புரிந்தான். எனவே இவ்வகை ஸஜ்தாவே சிறந்தது எனக் கூறினர். இதன் பின்னர் முகத்தில் ஒரு புறத்தால் ஸஜ்தா செய்து கொண்டே மறுபுறத்தால் மேலே பார்த்திடும் ஸஜ்தாவையே தங்களின் வணக்க வழிபாட்டு முறையாக ஆக்கிக் கொண்டனர்.

(நூல்: குர்த்துபீ, இப்னு கதீர்)

“இந்த மார்க்கத்தை ஏற்பதில் நிர்ப்பந்தம் அறவே கிடையாது.” (2:256) என்று திருமறை குர்ஆன் திட்டவாட்டமாகக் கூறுகிறது. ஆனால் இங்கே இஸ்ரவேலர்கள் தவிராதை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறுகிறது. இரண்டுக்குமிடையே முரண்பாடு எதுவுமில்லை. ஏனெனில் அவ்வசனம் யாரையும் கட்டாயப்படுத்தி மார்க்கத்தை ஏற்கச் செய்வதையே தடைசெய்கிறது.

மார்க்கத்தை மனம் உவந்து ஏற்ற பின்னர் அது கூறும் கடமைகளை ஏற்பது அவசியம் ஆகும். மன முரண்டாக வழி தவறுவோரைத் திருத்திட சில நெருக்கடிகளைத் தருவது தவறல்ல. அல்லாஹ் வழங்கிய எல்லா பேரருள்களையும் அனுபவிக்கப் பிறந்தவர்களே நாங்கள். அவனை வணங்கிடப் பிறந்தவர்கள் அல்ல என்ற இறுமாப்பில் இருந்த இஸ்ரவேலர்களை அச்சுறுத்தி மார்க்கத்தின் கடமைகளை ஏற்கச் செய்வதற்கே இந்த நடவடிக்கை. மார்க்கத்தை ஏற்ற பின்னரும் அதற்கு விரோதமாக செயல்பட்டதற்காக அவர்களை எச்சரிப்பதற்கே இந்த ஏற்பாடு.

‘உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்’ என்பதன் பொருள் அதன்படி செயல்படுங்கள் என்பதாகும் என்கிறார்கள் ஹழ்ரத் முஜாஹித் (ரஹ்) அவர்கள்.

(நூல்: குர்த்துபீ, இப்னு கதீர்)

வேதங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் அதை வாழ்க்கை வழியாக ஏற் செயல்படுவதற்குத்தான், முறைப்படி உச்சரித்து அதனை ஒதுவது மட்டுமல்ல நோக்கம். செயல்படாமல் ஒதுவதுடன் நிறுத்திக் கொள்வது வேதத்தைப் புறக்கணிப்பதாகும்.

அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்: “திருக்குர்ஆனின் கருத்துக்கள் எதனையும் கவனிக்காமல் ஒதிக் கொண்டிருப்பவன் மக்களில் கெட்ட பாவியாவான்.”

அறிவிப்பாளர்: அபூசயீத் நூல்: நஸயீ

திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம் அதன்படி செயல்படுவதற்கே என்று இந்த நபிமொழி தெளிவாக்குகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் அறியாத விதத்தில் திடீரென தண்டனை உங்களுக்கு வரும் முன்னரே உங்களின் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கியருளப்பட்ட அழகிய (வேதத்)தை பின்பற்றுங்கள்),

(அல்குர்ஆன் 39:55)

வேதங்கள் பின்பற்றுவதற்கும் செயல்படுவதற்குமே என்பதை இவ்வசனமும் கூறுகிறது. ஹழ்ரத் அபுத்தர்தா (ரஹீ) கூறுகின்றார்கள்: நாங்கள் ஒரு முறை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது

அவர்கள் வானத்தை நோக்கிப் பார்த்துவிட்டு பின்னர். ‘இது மக்களிடமிருந்து கல்வி எடுக்கப்பட்டு விடும் நேரமாகும். அதிலிருந்து எதனையும் எடுத்துக் கொள்ள மனிதர்களால் இயலாது’ என்றார்கள். உடனே ஸியாத் பின் லபீத் அல்அன்சாரீ (ரஹீ) என்ற நபித்தோழர், “அல்லாஹ்வின் திருத்தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் திருக்குர்ஆனை ஒதுகின்றோம். எங்களின் மனைவியருக்கும் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கின்றோம். இப்படியிருக்க கல்வி எவ்வாறு அகற்றப்படும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “என்ன இப்படிக்கேட்டுவிட்டீர்கள்? உம்மை மதீனாவின் அறிஞர்களில் ஒருவர் என்றல்லவா எண்ணியிருந்தேன்? இதோ, தவிர்த்தும் இன்ஜீலும் யூத, கிறிஸ்தவர்களிடம் இருக்கத்தான் செய்கின்றன. அவை அவர்களுக்கு என்ன கல்வியைத் தந்துவிட்டன? என்று திருப்பிக் கேட்டார்கள் பெருமான் (ஸல்) அவர்கள் (நூல்: திரமிதீ)

இந்த நபிமொழியும் திருக்குர்ஆனைப் பின்பற்றி வாழாமல் வெறும் வாசிப்பை மட்டும் கடைபிடிப்பதால் எந்த ஞானமும் அறிவும் கிடைப்பதில்லை என்று தெளிவுபடுத்துகின்றது.

இஸ்ரவேலர்களிடம் பெறப்பட்ட இந்த வாக்குறுதி இந்த அத்தியாயத்திலும் வேறு சில அத்தியாயங்களிலும் கூறப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்னவெனில் அந்தக் காட்சியைக் கண்ணுக்கு நேரே கொண்டு வந்து காட்டி, அல்லாஹ்வின் அற்புதமான ஆற்றலை சொல்லிக் காட்டி, அவனின் வேதத்தை மென்மையாகவோ இளகலாகவோ எளிதாகவோ உருகிவழியும் நிலையிலோ அன்றி வலுவாக, உறுதியாக இறுக்கமாக அப்பிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

வேதத்தின்படி வாழ்தல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அஃதோர் மகத்தான விஷயம். இப்பாருலகில் உள்ளவற்றில் இது மிகப் பெரியது. இதைப் பின்பற்றி வாழ முற்படும் போது பல சிரமங்கள் கஷ்டங்கள் வரலாம். அது இயல்பானதுதான்.

எனவே இறைவேதத்தைப் பின்பற்றுவோர் அதனால் ஏற்படும் கஷ்டங்களை உணர்ந்து அறிந்து அதை எதிர்கொள்வதற்கு தேவையான மனோபலத்துடன் கடும் முயற்சியுடன் முன்வர வேண்டும்.

வேதத்தின் வழியில் வாழ்தல் என்ற மாபெரும் விஷயத்தை ஏற்றுக் கொள்பவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இனி அவர் உல்லாசம், ஆடம்பரம், சுகபோகம் ஆகியவற்றுக்கு விடைதர வேண்டியிருக்கும் என்பதே அது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த மாபெரும் பொறுப்பை ஏற்றபோது தன் அருமைத் துணைவியார் கதீஜா (ரழி)விடம், “கதீஜாவே! சொகுசாகத் தூங்கிய காலமெல்லாம் போயிற்று” என்று கூறினார்கள்.

எல்லாம் வல்ல ஏக நாயன் அல்லாஹ் வேதத்தைப் பற்றிக் கூறும் போது, “நபியே ! உம்மீது பாரமான சொல்லை நிச்சயமாக இறக்கி வைப்போம்” என்று கூறியுள்ளான்.

2:63-ல் உறுதியாக வலுவாகப் பற்றிக் கொள்ளுங்கள் என்கிறான். எனவே மனஓர்மை கடும் முயற்சி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி வேதத்தைப் பின்பற்றுவது அவசியம், அத்துடன் அவ்வேதத்தை சிந்திப்பதும் அதன் எதார்த்தத்தை உணர்வதும் அதற்கேற்ப நம்மை வடிவமைத்துக் கொள்வதும் கடமையாகும்.

ஒரேடியாக வீரம், போர்க்குணம், புஜபலம் என்றாகிவிடாமல் வேதத்தை வாழ்க்கையின் வழியாக ஆக்கிட வேண்டும் என்பதே அவர்களிடம் அல்லாஹ் பெற்ற வாக்குறுதி.

உள்ளத்தில் காட்சியாகவும் உணர்வாகவும் பதிந்து, வாழ்க்கையில் நல்ல திட்டமாகவும் அமைப்பாகவும் நிலபெற்று, நடைமுறையில் நற்குணமாகவும் நல்லொழுக்கமாகவும் நிலைத்து இறையச்சத்தை நோக்கியும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று விட்டோம் என்ற உணர்வை நோக்கியும் செலுத்துவதாக அந்தப் பற்றுறுதி அமைய வேண்டும் என்பதே அல்லாஹ் பெற்ற வாக்குறுதியின் நோக்கம்.

அந்தோ பரிதாபம் ! இஸ்ரவேலர்கள் தம் குணத்தைக் கைவிடவில்லை. தமது பரம்பரை குணத்தின் படியே நடந்து கொண்டனர். (நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)

**வசனம்: 2:64**

**“அதன் பின்வரும் நீங்கள் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும் அன்பும் உங்கள் மீது இல்லாதிருந்தால் நஷ்டமடைந்தோரில் நீங்கள் ஆகியிருப்பீர்கள்.”**

தலைக்கு மேல்மலை இருப்பதைக் கண்ட இஸ்ரவேலர்கள் பயந்து நடுங்கி தவ்ராத் வேதத்தின் படி வாழ்வதாக வாக்குறுதி அளித்தனர். ஸஜ்தாவில் விழுந்தனர். அல்லாஹ் அம்மலையை அகற்றினான்.

அபாயம், ஆபத்து தங்களை விட்டு அகன்ற பின்னர் மீண்டும் புறக்கணித்தனர். மனம் போன போக்கில் வாழத் தலைப்பட்டனர். வாக்கு மீறினர். வற்றாத வான்கருணை மிக்க வல்லோன் அல்லாஹ் தன் பேரருளாலும் பெருங்கருணையினாலும் அவர்களை மன்னித்தான். உடனே அவர்களை அழித்துவிட அவனால் இயலாது என்பதல்ல, மாறாக, அவர்கள் திருந்துவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தான் அல்லாஹ். குற்றவாளிகளை அல்லாஹ் உடனுக்குடன் தண்டிப்பதில்லை. திருந்துவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்ற இறுதிக் கட்டத்தில்தான் தண்டிக்கின்றான். இது அவனின் மிகப் பெரும் அருளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: “மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால் உயிர்ப் பிராணிகளில் ஒன்றையும் பூமியில் அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை (தண்டிக்காமல்) பிற்படுத்துகின்றான். அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு கணம் கூட அவர்கள் பிந்தவோ முந்தவோ மாட்டார்கள்” (16:61) பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்து வந்த யூதர்களுக்கு அவர்களின் முன்னோர்களின் துரோகச் செயல்களை இவ்வசனம் சுட்டிக் காட்டுகின்றது. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)



## இன வெறியும் இரத்த வெறியும்

பேரறிஞர் : அபுல் ஹசன் அலீ நத்வி,  
மொழிபெயர்ப்பு : அஹ்மது ஜலாலுத்தீன் நத்வி.

**அ**க்கால அரபுகளிடமிருந்த

இனவெறி இரத்தவெறி அவை  
முரட்டுத்தனமும், முர்கத்தனமும் மிக்கது.

“உன் சகோதரன் அநீதி இழைத்தாலும்  
அநீதி இழைக்கப்பட்டாலும் அவனுக்கே நீ  
உதவிட வேண்டும்”. என்ற அரபுப்  
பழமொழியே இன வெறிக்கு அடிப்படைக்  
காரணம்.

தன் இனத்தவன் அநீதிக்கு ஆளாகி  
நின்றாலும் பிறர்க்கு அநீதி செய்திருந்தாலும்  
தன் இனத்தவனுக்கே தோள் கொடுத்தனர்,  
துணைநின்றனர்.

இதர சமூகத்தினரை விட நாம்  
மேன்மைக்குரியவர்கள். தனித்தன்மை  
மிக்கவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும்  
பல குழுக்கள் அரேபிய சமூகத்தில் இருந்தன.

இதனால் அவர்கள் பெருவாரியான  
பழக்க வழக்கங்களை இதர சமூகத்தினரை  
போல் கடைபிடிக்காமல் அவற்றிலும்  
உயர்வை காட்டினார்கள்.

ஹஜ் வணக்கத்தின் செயல்பாடுகளில்  
கூட தமக்கென ஒரு தனி வழியைக்  
கடைபிடித்தனர். அரஃபா பெருவெளியில்  
தங்க மாட்டார்கள் ஹஜ்ஜுக்குரிய  
தவாஃபான தவாஃபுல் இஃபாளாவை இதர  
சமூகங்களை விட முந்திக் கொண்டு  
நிறைவேற்றுவார்கள்

காண்க: 2:199 வது வசனத்தின்  
விரிவுரைகள்.

“போர் செய்யக் கூடாது” என்று  
விலக்கப்பட்ட புனித மாதங்களை தம் மனம்  
போன போக்கில் மாற்றியமைத்துக்



பேரறிஞர் அபுல் ஹசன் அலீ நத்வி

கொள்வார்கள். காண்க : 9:37 வசனத்தின்  
விரிவுரைகள்.

பிறருடைய உரிமையில்  
தலையிடுவதும், உயர் அதிகாரங்களைப்  
பெறுவதும், புனிதங்களை தம் மன விருப்பபடி  
மாற்றியமைத்துக் கொள்வதும் வழிவழியாய்  
அவர்கள் கடைபிடித்து வந்தனர் அதற்கான  
எந்த நெறிகளையும் அவர்கள் பேணிக்  
கொண்டிருக்கவில்லை.

“ஆதிக்க வர்க்கம்”, “அடங்கிப் போக  
வேண்டிய வர்க்கம்” என்கிற “வர்க்க பேதம்”  
சமூக அங்கீகாரம் பெற்றிருந்தது.

போரும், யுத்தமும் அரபுக்களின்  
சுபாவங்களில் ஒன்றாகியிருந்தது காட்டுத்  
தனமான அவர்களின் வாழ்க்கை முறை  
போரிடும் சிந்தனைகளை அவர்களுக்கு  
ஊட்டியிருந்தால் சில வேளைகளில் பொழுது

போக்குக்காகவும் கூட சண்டையிட்டுக் கொண்டனர்.

எங்கள் போர் வெறியைத் தணித்திட எதிரிகள் யாரும் கிடைக்க வில்லையெனில் எங்கள் சகோதரக் குழுவான பிக்குப் பிரிவினரோடு நாங்கள் மோதுவோம் என்று ஓர் அரபுக் கவிஞர் பாடியுள்ளார்.

**நூல் : தீவானுல் ஹுமாசா**

போரும், அதன் விளைவாக ஓடும் ரத்த ஆறும் சொல்லிக் கொள்ளும்படியான செய்தியே அல்ல அவர்களைப் பொறுத்தவரை.

அவர்களின் மூர்க்கத்தனத்தை வரையிட்டுக்காட்டும் ஒரு வரலாற்றுச் செய்தி இதோ:

“முன்கித் என்பவரின் மகள் பகுச். இவளின் ஓட்டகத்தின் மடுவில் அம்பு எறிந்து விட்டார் மஅத் என்ற குழுவின் தலைவர் குலைப். இதனால் மடுவில் பாலும் இரத்தமும் ஒன்றாகக் கலந்து விட்டது. உடனே ஜஸ்ஸாஸ் என்பவர் குலைப்-ஐக் கொன்றார் போர் மூண்டது. சண்டை வலுத்தது. பக்ரு, தக்லீப் இருவரும் மோதிக் கொண்டர் இருவரின் ஆதரவாளர்களுக்குமிடையே நாற்பது ஆண்டுகளாக மாறிமாறி உயிர் பலிகள் தொடர்ந்தன. ரத்த ஆறுகள் ஓடின”.

நாற்பது ஆண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருந்த தக்லீப்பும் பிக்கும் யார் தெரியுமா? வாயில் என்ற ஒரே தந்தைக்குப் பிறந்த இரு புதல்வர்கள்.

குலைப் இன் சகோதரர் இது பற்றிக் கூறும் போது: “இருதரப்பிலும் பேரழிவு: உயிர்பலிகள் தாய்மார்கள் பிள்ளைகளை இழந்தனர். பிள்ளைகள் தந்தையரை இழந்து அநாதையாய் நின்றனர். இந்தப் போரால் விழுந்த பிணங்களைப் புதைக்கவோ விளைந்த கண்ணீரை நிறுத்தவோ முடியவில்லை” என்கிறார் (நூல்: அய்யாமுல் அரப்).

இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். “அன்று, குதிரைப்பந்தயம் நடைபெற்றது. இருவரிடையே போட்டி. ஒருவர் கைஸ் பின் சுலைஹர். மற்றொருவர் ஹுதைஃபா பின் பத்ர். இருவருமே வீரர்கள். இருப்பினும் கைஸ் இன் குதிரை ஹுதைஃபாவின் குதிரையை முந்தி விட்டது. வெற்றி பெற்ற குதிரையின் பெயர் தாஹிஸ்.

தோல்வியின் அவமானத்தில் துடித்த ஹுதைஃபா அஸ்தி என்பவரைத் தூண்டிவிட்டார். ஒரு நாள் கைஸ்-ஐ வழி மறித்து அவரின் கன்னத்தில் அறைந்து இனி அவர் குதிரைப் பந்தயத்தில் பங்கேற்க முடியாதபடி செய்துவிட்டார் அஸ்தி.

இதன் விளைவாக கொலைகளும், பழிவாங்கல்களும், கைதுகளும் இருதரப்பிலும் ஏற்பட்டன. இரு இனங்களும் மோதின. ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன. இப்போரின் பெயர் தாஹிஸ் ஹப்ரா போர் என்றாயிற்று”. (ஆதாரம் : அதே நூல்)

சிலந்தி வலையின் ஒரு ஓரம் மற்றொரு ஓரத்துடன் தொடர்பு கொண்டிருப்பது போல் அன்றைய அரபுலகில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தங்கள் பழங்காலப் பகையின் பின்தொடர்ச்சியாகவும், பழிக்குப் பழியாகவும் இருந்தன.

காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை, பேராசை, மனித உயர்களை துச்சமெனக் கருதும் போக்கு ஆகியன அவர்களிடம் நிலவிய பண்புகள். இதனால் அவர்கள் கொலை, கொள்ளை, சூறையாடல் ஆகியவற்றை எவ்விதத் தயக்கமுமின்றிச் செய்து வந்தனர்.

அரேபிய தீபகற்பம் முழுவதும் இதே நிலை தான். இதனால் யார் எப்போது கடத்தப்படுவார், வழிமறிக்கப்படுவார்? ஏன் கொல்லப்பட்டார்? என்றே அறிய முடியாத நிலை. ஒரே இனத்தவர்கள் கூட்டமாகப் பயணம் மேற்கொண்ட போதும் அவர்களுள் சிலர் கடத்தப்பட்டனர். வலிமையான அரசுகளுக்கும் இரவுக்காவலுக்கு வலிமை வாய்ந்த காவலர்கள் தேவைப்பட்டனர். அத்துணை கொள்ளை, அத்துணை சூறையாடல்.

இதோ ஓர் உதாரணம். “அறியப்பட்ட அன்றைய உலகின் வல்லரசுகளில் ஒன்று பாரசீகம். அதன் தலைநகரிலிருந்து புறப்பட்டு யமனில் இல் உள்ள ஊழியர்களிடம் ஒரு பொருள் வந்து சேர வேண்டுமென்றால், மதாயின்லிருந்து வலிமைவாய்ந்த ஒரு பாதுகாப்புபடை புறப்பட்டு ஹீராவினாள் நுஅமான் பின் முந்திர் என்பவரிடம் ஒப்படைசுகும் பின்னர் நுஅமான் அப்பொருட்களை யமாமாவிலிருக்கும்

ஹவ்தா பின் அலி அல்ஹனஃபி இடம் ஒப்படைக்க, ஹஃப்ரா என்ற இடத்திலுள்ள பனூ ராபீஆ கிளையினரிலுள்ள காவலர்களை நியமித்தார்.

பின்னர் அவை பனூ ஹனீபாவினர் வாழும் பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு தமீம் குலத்தவர் வாழும் பகுதிக்கு வரும். அங்கு தமீம் குலத்தவர்களுக்கு கப்பம் கட்டிய பின்னர்தான் எமனுக்கு அப்பொருள் வந்து சேரமுடியும்.

பாரசீகம் என்ற வல்லரசு எமனில் உள்ள தன் அரசு ஊழியர்களுக்கு உதவி செய்திட வேண்டுமென்றால், வழியில் உள்ள அரபுப் பழங்குடியினருக்கு வரி செலுத்தியே தீர வேண்டும். இல்லையென்றால் வல்லரசு நாட்டின் பொருட்களுக்கு கூட பாதுகாப்பில்லை. (நூல் : தாரீஹ் தபரி, பாகம்-2 பக்கம்-113)

### எங்கும் இருள் மயம்:

இந்நூலின் தொடக்கத்திலிருந்து நாம் எடுத்துக்கூறும் தகவல்களை ஏறிட்டுப் பாருங்கள். அக்காலகட்டத்தில் ஒவ்வொரு சமுதாயமும் எப்படியெல்லாம் வீழ்ந்து கொண்டிருந்தனர்.

சுருங்கக் கூறின், பூமிப்பந்தின் மேற்பரப்பில் எங்கும் அழகிய சபாவம் கொண்ட சமுதாயமோ, நற்பண்புகளின் அடிப்படையில் வாழும் சமூகமோ, நீதி-அன்பு இவற்றின் அடிப்படையில் மக்களை ஆளும் அரசுகளோ, அறிவு ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு தலைமையோ, நபிமார்களின் போதனையால் உருவான சன்மார்க்கமோ இருக்கவில்லை ஆறாம் நூற்றாண்டில்.

### காரிருள் மின்மினி:

இப்படி முழு உலகத்தையும் காரிருள் கவ்விக் பிடித்த வேளையில் சில மடங்களிலிருந்தும், ஆலயங்களிலிருந்தும் மெல்லிய வெளிச்சங்கள் வெளிப் போந்தன. ஆனால் அவை இருள் அடர்ந்த இரவில் மின்மினிப் பூச்சிகள் வெளியிடும் வெளிச்சம் இருளைப் போக்கி வழியைக் காட்டிட இயலாது போல் பலஹீனமாய் இருந்தன. சரியான ஞானத்தையும், சத்திய சன்மார்க்கத்தையும் தேடிப் புறப்பட்டவர்

நிலைதடுமாறிநின்றார் சுழன்றடிக்கும் சூறாவளியில் சிக்கி சிதைந்த கப்பலின் ஒரு பலகையைப் பற்றிப்பிடித்துக் கொண்டு உயிர் பிழைப்பவர் போன்றிருந்தது சன் மார்க்கம் எதுவென்று அறிய முற்பட்டவர்களின் நிலை.

அடர்ந்த இருள்களுக்கு நடுவே வெளிச்சப் புள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்று மாகவே தென்பட்டன என்பதற்குச் சான்றாக சல்மான் ஃபார்சி (ரழி) அவர்களின் தேடலைச் சொல்லலாம்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்னர் ஆறாம் நூற்றாண்டில் உண்மை மார்க்கத்தையும், அவற்றைப்பின்பற்றும் ஒரு வழிகாட்டலையும் தேடி கிழக்கும் மேற்குமாகப் பயணம் செய்தார்கள்.

சிரியாவிலிருந்து முஸல். முஸல் நகரில் இருந்து நசீ பயன். நசீபயனில் இருந்து அமுரிய்யா என மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தார்கள் ஸல்மான் ஃபார்சி (ரலி) அவர்கள். ஒரு சன்மார்க்கர் மற்றொருவரைக் காட்டினார். அவர் இன்னொருவரைக் காட்டினார்.

இந்தத் தேடலில் நான்கு நல்ல மனிதர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. பூமிக்கு மேல் ஐந்தாவதாக ஒரு நல்லவர் கிடைக்க வில்லை ஸல்மான் ஃபார்சி அவர்களுக்கு. இந்தத் தேடலின் முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதோ ஸல்மான் ஃபார்சி (ரழி) பேசுகிறார்கள்.

“நான் சன் மார்க்கத்தை தேடி சிரியாவுக்கு வந்தேன். அங்குள்ளவர்களிடம் சன்மார்க்கத்தைப் பேணி வாழ்பவர்களில் சிறந்தவர் யார்? என்று விசாரித்தேன். மடத்தில் ஒரு துறவி இருக்கிறார் என்று மக்கள் கூறினர். அவரிடம் சென்று உங்கள் மார்க்கம் எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்கள் மடத்தில் உங்களுடன் தங்கியிருந்து உங்களுக்குச் சேவை செய்திடவும், மார்க்க ஞானத்தைக் கற்றிடவும், இறைவணக்கத்தில் திளைத்திடவும் விரும்புகிறேன் என்றேன். அவர் சரி என்றார்.

அவர் நல்லவரல்லர் என்பதை நான் நாளடைவில் தெரிந்து கொண்டேன்.

ஏழைகளுக்கு ஈந்துவக்கும் இனிய பண்பினை வலியுறுத்துவார்: ஆர்வமுட்டுவார். இதனைக் கேட்பவர்கள் இவரிடம் பொருள்களைக் கொடுத்து ஏழைகளிடம் ஒப்படைத்திடும்படி கூறினால் தனக்கென அவற்றை அவர் பதுக்கிக் கொள்வார். ஏழைகளிடம் வழங்குவதில்லை. ஏழுபெரும் பாத்திரங்கள் நிறைய தங்கமாகவும் வெள்ளியாகவும் சேர்த்து வைத்திருந்தார். இதை நேரில் கண்ட எனக்கு அவர்மேல் வெறுப்போ வெறுப்பு.

அவர் இறந்தார். அவரை அடக்கம் செய்திட கிறிஸ்தவர்கள் முன்வந்தனர். அவரின் பொருளாதார மோசடிகளை அவர்களிடம் நான் கூறியபோது இதெப்படி உமக்கும் தெரியும்? என்று மக்கள் என்னிடம் கேட்டனர். அந்த மடாதிபதி பதுக்கி வைத்திருந்த இடத்தைக் காட்டினேன். அவ்விடத்தை மக்கள் தோண்டிப் பார்த்தனர். அங்கே ஏழு பெரும் பாத்திரங்கள் நிறைய தங்கமும் வெள்ளியும் இருப்பதைக் கண்டனர் மக்கள்.

வெறுப்புற்ற மக்கள் அவரை இனி நல்லடக்கம் செய்திடக் கூடாது என்று முடிவே எடுத்தனர். சிலுவையில் அறைந்தனர். செருப்பால் அடித்தனர் அவரின் பிணத்தை.

பின்னர் இன்னொரு மனிதரைக் கொண்டு வந்து அவருடைய இடத்தில் அமர்த்தினர் . மக்கள் இவர் நல்லவர். இரவு பகலாக இறை வணக்கத்தில் திளைத்தவர். உலகப்பற்றை விட்டொழித்தார். மறுமைப் பற்றைக் கடைபிடித்தார். இதனால் எவர் மீதும் ஏற்படாத அன்பு அவரின் மீது எனக்கு ஏற்பட்டிருந்தது. அவர் மரணத்தின் விளிம்புக்கு வந்தார். அப்பொழுது அவரிடம் நான் இவ்வளவு காலம் நான் உங்களுடனிடேன். உங்கள் மீது எனக்கு அளவற்ற அன்பும் பாசமும் உண்டு. எனினும் இறைவனின் நாட்டப்படி நீங்கள் மரணத்தினருகேயிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

எனவே உங்களுக்குப் பிறகு நான் யாருடைய வழி காட்டுதலின்படி வாழ வேண்டும் என்பதை நீங்களே எனக்குக் கூறுங்கள் என்றேன்.

என் அருமை மகனே தமக்கு கிடைத்த சத்திய மார்க்கத்தைக் கைவிட்டு, விலகி, அதை மாற்றி மக்கள் அழிந்து

போய்விட்டனர். எனக்குத் தெரிந்த வரையில் மூஸல் எனுமிடத்தில் இருக்கும் ஒரு நபரை தவிர வேறெவரும் நல்லவராகத் தெரியவில்லை. அவரோடு போய்ச்சேர்ந்து கொள் என்றார்.

இவர் மறைந்து போன பின் நான் மூஸல் நகருக்கு சென்றேன். அவரைச் சந்தித்து விபரம் கூறினேன். அவர் என்னை அவருடன் தங்கிட அனுமதித்தார். இவரும் நல்லவரே. கொஞ்ச நாட்களிலேயே இவரும் மரணத்தைத் தழுவிடும் நிலைக்கு வந்தார். இனி நான் யாரிடம் செல்ல? என அவரிடம் கேட்ட பொழுது நசீபயன் எனுமிடத்திலுள்ள ஒரு நல்லவரிடம் செல்லும்படி அறிவுறுத்தினார். இவர் மரணமடைந்த பின் நான் நசீபயன் சென்றேன். அவரோடு தங்கினேன்.

இவரும் மிக நல்லவரே. கொஞ்ச நாளில் இவரும் மரணப்படுக்கையில் வீழ்ந்தார். இனி நான் யாரிடம் செல்ல? என்று அவரிடம் கேட்டேன். அமுரிய்யா எனுமிடத்திலுள்ள ஒரு துறவியைத் தவிர வேறெவரும் நல்லவராக இருப்பதாக தெரியவில்லை. நீ விரும்பினால் அங்கு செல் என்றார். இவர் இறந்த பின் நான் அமுரிய்யா வந்தேன். இவரும் நல்லவரே இவருடன் தங்கினேன்.

இவருடனிருந்த காலங்களில் நான் உழைத்தேன் பொருளிட்டினேன். கொஞ்சம் பசுக்கள், சில ஆடுகள் எனக்குரிய செல்வங்களாயின. இந்நிலையில் அவரின் இறுதிக்காலம் நெருங்கிற்று. அவரிடம் வந்ததைச் சொன்னேன். இனி நான் யாரிடம் செல்ல என்று கேட்டேன்.

அதற்கவர் என் அருமை மகனே நீ சென்று பாடம் படித்திடும் அளவுக்கு நல்லவர் எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனினும் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பரப்பும் ஒரு நபி வருவதற்கான காலம் நெருங்கிவிட்டது. அவர் அரபுலகில் தோன்றி பேரீத்த மரங்கள் அடர்ந்த நிலத்துக்கு புலம் பெயர்ந்து செல்வார். இந்த நிலம் கருங்கற்கள் நிரம்பிய பகுதிகளை எல்லைகளாகக் கொண்டிருக்கும்.

**தொடர்ச்சி 17ம் பக்கம்**

# எது முதலில்? -5

பேரறிஞர் யூசுப் அல் கர்ளாவி



## தரம் தான் முக்கியம் எண்ணிக்கையல்ல

தரம் Quality எண்ணிக்கை Quantity

இரண்டில் எது முக்கியம்?

பண்பு Character பருமன் Size  
இரண்டில் எது முக்கியம்?

இப்படியொரு கேள்வியைக் கேட்டால் பருத்த உடல் வாசுடன் இருந்து என்ன பயன்? தலைகள் அதிகம் இருந்தென்ன செய்ய?

பண்பும் தரமும் தான் முக்கியம் என்கிறது நம்முடைய மார்க்கம்.

சிந்தனைத்திறனற்ற படிப்பறிவற்ற, இறைநம்பிக்கை (ஈமான்) அற்ற நன்றியுணர்வுவற்ற மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை திருக்குர்ஆன் பழிக்கிறது, இகழ்கிறது.

அவர்களின் அனேகர் சிந்தனைத் திறனற்றவர்கள் (29:63)

எனினும் மனிதர்களில் அனேகர் ஞானமற்றவர்கள் (7:187)

எனினும் அதிகமானமக்கள் இறை நம்பிக்கையில்லாதவர்கள் (11:17)

எனினும் அதிகமான மக்கள் நன்றி செலுத்தமாட்டார்கள் (2:243)

இவ்வாறான வசனங்கள் இறை வேதமாம் திருக்குர்ஆனில் ஏராளம் உள்ளன.

அல்லாஹ்கூறுகின்றான்.

பூமியிலுள்ளவர்களில் பெரும் பாலனவர்களை நபியே நீர் பின்பற்றினால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை

விட்டு வழி தவறச் செய்து விடுவார்கள் ஆதாரமற்ற வெறும் யுகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகின்றனர் இன்னும் அவர்கள் பொய்யான கற்பனை களில் மூழ்கிக் கிடக்கின்றனர் 6:116

இவ்வாறெல்லாம் அதிக எண்ணிக்கையைப் பழிக்கும் திருக்குர்ஆன் பின்வரும் வசனங்களில் இறைநம்பிக்கையுடன் அறப்பணிகளாற்றி நன்றியுணர்வுடன் திகழும் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களைப் பாராட்டுகிறது இதோ அல்லாஹ் கூறுகின்றான்.

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோரைத்தவிர இத்தகையோர் மோசக்காரர்களல்லர். இவர்கள் மிகச்சிலரே (38:24)

என் அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே (34:13)

பூமியில் நீங்கள் பலஹீனமானவர்களாகவும் குறைந்த எண்ணிக்கையுடையோராகவும் இருந்ததை எண்ணிப்பாருங்கள் (8:26)

உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களைத் தடுக்கக்கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிக்க குறைவானவர்களேதவிர அவ்வாறு இருக்கவில்லை. அவர்களை நாம் காப்பாற்றினோம் யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தம் செருக்கையே பின்பற்றுகிறார்கள். மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள். (11:116)

இப்படியெல்லாம் அருள்மறையாம் திருக்குர்ஆன் கூறுவதால் மனிதத்தலைகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதில் என்ன இருக்கிறது? அவர்களில் எத்தனைபேர் இறைநம்பிக்கையுடனும் நற்பண்புகளுடனும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற

எண்ணத்துடனும் திகழ்கின்றார்கள் என்பதே முக்கியம்.

கூட்டத்தை கூட்டிக்காட்டுவதில் நாட்டமுள்ள ஒரு கூட்டம் ஒரு நபி மொழியைச் சூட்டிக்காட்டுகிறார்கள்.

அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: திருமணம் செய்து கொள்ளுங்கள் வாரிசுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அதிகமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் மறுமையில் எல்லாச் சமுதாயங்களைவிட நீங்கள் அதிகமாக இருப்பதை வைத்து நான் பெருமகிழ்ச்சி அடைவேன் **(அறிவிப்பாளர் மஅகல் பின் ஸசார் ரழி நூல் அபூதாலுத் நஸயீ)**

இந்த நபி மொழி நமது எண்ணிக்கை அதிகமாக இருப்பது நபி ஸல் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று கூறுகிறது. சரிதான். ஆனால் அந்தக் கூட்டம் பாவிக்களாகவும் மூடர்களாகவும் அநியாயக்காரர்களாகவும் இருந்தால் அண்ணல் நபி ஸல் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களா? நிச்சயமாக அடையமாட்டார்கள்.

நற்செயல் புரிவோராக தூயவர்களாக மற்றவர்களுக்கு உதவுவோராக இருப்பவர்களைக் கொண்டுதானே நபி ஸல் அவர்கள் மகிழ்வார்கள் பெருமை கொள்வார்கள். வெற்றுப் பதர்களால் என்ன பெருமை ஏற்பட்டுவிட முடியும்!.

எனவே வெறும் கூட்டம் மட்டுமே பெருமைக்குரியதல்ல பண்பும் பயனும் உள்ள கூட்டமே பெருமைக்குரியது.

இதோ பாருங்கள் இன்னொரு நபிமொழியை. “ஒன்று கூட வாகனத்துக்குரிய தகுதியில் இல்லாத நூறு ஒட்டங்கள் இருப்பது போல் மனிதர்கள் உள்ளனர்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். **(அறிவிப்பாளர் : இப்னுஉமர் ரழி நூல் புகாரி முஸ்லிம்)**

அதாவது நூறு ஒட்டகங்கள் ஒருவரிடம் இருந்தும் அவற்றுள் ஒன்று கூட அவரின் பொதிகளைச் சமந்திடவோ அவரின் வாகனமாக பயணத்தில் உதவிடவோ இல்லை என்றால் அவற்றால் என்ன பயன் இது போல் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இருந்தும் மனிதப்பண்புமிக்கவர் அவர்களில் ஒருவர் கூட இல்லையெனில் அவர்களால் என்ன பயன்?

தரமான ஒட்டகங்களைப் போல் தரமான மனிதர்களும் அரிதாகிவிட்டனர்.

பல்வேறு வகைப்பட்ட மிருகங்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைவிட மனிதர்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் மனிதர்களில் பல தரத்தினர் உள்ளனர்.

“எந்தப் பொருளும் தன்னைப் போன்ற ஆயிரம் பொருள்களைவிட சிறந்ததாக இருப்பதில்லை மனிதனைத்தவிர” என்றொரு நபிமொழி உண்டு **(நூல் தப்ராணி)**

அதாவது உருவத்திலும் வயதிலும் தன்னைப் போன்ற ஆயிரம் மனிதர்களைவிட ஒருமனிதன் தன் உயர்ந்த பண்புகளால் சிறந்தவனாகிறான் என்று பொருள்.

நாம் இக்காலத்தில் அளவையும் எண்ணிக்கையும் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம் ஆயிரங்கள் லட்சங்கள் என்று எண்களைக் கூட்டிக்காட்டுகிறோம் எண்ணிக்கைகள் எதைச் சாதித்தன என்களால் ஆன பயன் என்ன?

பெரும் படையுடன் திரண்டு வந்த ஜாலுதின் படையை தாலுத் தின் சிறுபடை வென்ற வரலாற்றை திருக்குர்ஆன் எடுத்தியம்புவதைப்பாரீர்.

பின்னர் தாலுத் தன் படைகளுடன் புறப்பட்ட போது அவர் நிச்சயமாக அல்லாஹ் உங்களை வழியில் வரும் ஒரு ஆற்றைக் கொண்டு சேர்த்துப்பான். யார் அதிலிருந்து நீர் அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர். ஒரு சிறங்கை மட்டும் நீர் அருந்தியவர் என்னைச் சார்ந்தவர் என்று கூறினார் அவர்களில் ஒரு சிலர் தவிர பெரும் பாலோர் அதிலிருந்து அதிகமாக நீர் அருந்திவிட்டனர். பின்னர் தாலுத்தும் அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும் ஒரு சிறங்கையை விட அதிகமாக நீர் அருந்தியோர் ஜாலுத்துடனும் அவன் படைகளுடனும் போர் செய்திட இன்று எங்களுக்கு சக்தியில்லை என்று கூறிவிட்டனர். ஆனால் நிச்சயமாக நாம் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பியவர்கள் எத்தனையோ சிறு கூட்டம் பெருங் கூட்டத்தை வென்றுள்ளது அல்லாஹ்

பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினார்கள்.

ஜாலுத்தையும் அவன் படைகளையும் யுத்த களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச்சென்ற போது “எங்கள் இறைவா எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக உன்னை மறுக்கும் கூட்டத்துக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக” என்று பிரார்த்தனை செய்தனர்.

இவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியுடன் ஜாலுதின் படையை வென்றார்கள் (அல்குர்ஆன் 2: 249,250,251)

இது மட்டுமா பத்ருப் போர்களத்தில் முஸ்லிம்களின் சிறுபடை காஃபிர்களின் பெரும் படையை வீழ்த்தியதல்லவா? இதோ அல்லாஹ் கூறுகின்றான்.

பத்ருப் போரில் நீங்கள் வலிமை குன்றியவர்களாக இருந்த போது அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (3: 123)

நீங்கள் பூமியில் சிறு தொகையினராகவும் பலஹீனமானவர்களாகவும் இருந்த நிலையில் உங்களை எந்த நேரத்திலும் மனிதர்கள் அபகரித்து விடுவார்கள் என்று நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்த போது அவன் அல்லாஹ் உங்களை அரவணைத்தான். தன் உதவியின் மூலம் உங்களை பலப்படுத்தினான். 8:26

ஹுணைன் போர்க்களத்தில் முஸ்லிம்கள் தோல்வியடைந்தார்கள் முதலில். அதற்கு என்ன காரணம். முஸ்லிம்படை வீரர்கள் அதிக எண்ணிக்கையிலிருந்தனர் இது அவர்களுக்கு பெருமீதம் தந்தது. ஆத்மார்த்தமான பலம் தான் பெரும் பலம் என்ற உண்மையை அப்போது அவர்கள் உணரத்தவறிவிட்டனர்.

இது தவறு என்று உணர்த்திடுவதற்காக அவர்கள் பாடம் பெற்றிடவும் விழிப்புணர் பெற்றிடவும் தவறான எண்ணங்களிலிருந்து மீண்டு மீட்சி பெற்றிடவும் முதலில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சோதனையைத் தந்தான் பின்னர் கண்ணுக்குப்புலப்படாத படைகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவினான் வெற்றியைத்தந்தான். இது பற்றி திருக்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப்பல போர்களங்களில் உதவி செய்திருக்கின்றான் ஹுணைன் போர் நடைபெற்ற நாளில் பெரும் கூட்டமாக இருந்தது உங்களுக்கு (வெற்றி பெற்றுவிடுவோம் என்று) பெருமீதம் தந்து விட்டது. ஆனால் எந்தப்பலனையும் அது தரவில்லை. பரந்து விரிந்த பூமி உங்களுக்கு சுருங்கிவிட்டது போலானது. பின்னர் நீங்கள் போரில் புற முதுகு காட்டிச் சென்றீர்கள்.

பின்னர் அல்லாஹ் தன் தூதர் மீதும் இறைநம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருளினான். இதன் மூலம் இறைமறுப்பாளர்களை வேதனைக்குள்ளாக்கினான் இதுவே இறைமறுப்பாளர்களின் கூலியாகும் (9:25,26)

ஈமான் எனும் இறைநம்பிக்கையும் சப்ர் எனும் நிலைகுலையாமையும் உள்ள ஒருவர் இவ்விரண்டும் இல்லாத பத்து நபர்களைக்கூட வீழ்த்திவிடலாம் என்கிறது திருக்குர்ஆன்.

நபியே!நீர் இறை நம்பிக்கையாளர்களுக்கு போர் செய்திட ஆர்வமுட்டுவீராக! உங்களில் நிலைகுலையாத இருபது பேர் இருந்தால் இருநூறு பேர்களை வெல்வார்கள் உங்களில் நூறுபேர் இருந்தால் ஆயிரம் காஃபிர்களை வெல்வார்கள் இதற்குத் காரணம் காஃபிர்கள் அறிவற்ற கூட்டமாக இருப்பதுதான். (8:65)

இது வலிமையுடனிருக்கும் காலங்களில் கிடைக்கும் வெற்றி. இறைநம்பிக்கையாளர்கள் வலிமை குன்றியிருந்தால் எதிரியைவிட ஒரு மடங்கு அதிக வலிமையுடன் தான் திகழ்வார்கள் என்று அடுத்த வசனத்திலேயே அல்லாஹ் கூறுகின்றான்.

இப்போது உங்களில் பலஹீனம் இருக்கிறது என்றறிந்து உங்களுக்கு அல்லாஹ் அதை இலகுவாக்கிட்டான். எனவே உங்களில் நிலை குலையாத நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை வெல்வார்கள் உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் இரண்டாயிரம் பேரை வெல்வார்கள் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். (8:66)

மேற்கண்ட வசனங்களையெல்லாம் நன்றாக சிந்தித்துப் பாருங்கள் ஈமான் சப்ர் இவற்றால் தான் வெற்றி கிடைத்ததேயல்லாமல்

பெரும் கூட்டமோ மனிதத் தலைகளின் திரளோ வெற்றிக்கனியைப்பறித்திடவில்லை.

அண்ணல் நபி ஸல் அவர்கள் தரத்துக்கு தந்த முக்கியத்துவத்தை அளவுக்கு Quantityக்குத் தரவில்லை என்பதை அவர்களின் வரலாற்றை வாசிப்போர் நன்கறிவார்கள். அண்ணல் நபியின் அருந்தோழர்கள் அவர்களுக்குப் பின் மக்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்ற கலீஃபாக்கள் ஆகியோரின் வாழ்விலும் இதை நாம் தெள்ளத்தெளிவாக காண முடிகிறது.

மிஸ்ர் எனும் எகிப்து நாட்டை வெற்றி கொள்வதற்காக அம்ரு பின் ஆஸ் (ரழி) தலைமையில் நான்காயிரம் பேர் கொண்ட ஒரு படையை உமர் (ரழி) அனுப்பி வைத்தார்கள். இந்தப் படை போதாது என்று படைத்தலைவர் அம்ரு பின் ஆஸ் (ரழி) கூறினார்கள். உடனே உமர் (ரழி) அவர்கள் இன்னும் நான்காயிரம் பேரை அனுப்பினார்கள். இவர்களில் தரம் வாய்ந்த நான்கு பேர் உள்ளனர். இந்த நால்வரில் ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்குச் சமமானவர்கள். எனவே நம் படையினர் எண்ணிக்கை இப்போது பனிரெண்டாயிரமாகி விட்டது. எனவே வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று இனி கூற முடியாது. எனவே நாம் தோற்று விட மாட்டோம் என்று கலீஃபா உமர் ரழி அவர்கள் கூறினார்கள்.

படைவீரர்களின் அதிக எண்ணிக்கையோ அவர்களின் ஆஜானுபாகுவான உடல் வாகோ வெற்றியைத்தீர்மானிப்பதில்லை. வீரர்களின் வலிமையும் திறமையுமே வெற்றிக்கான காரணம் என்று உமர் ரழி அவர்கள் நம்பினார்கள். எனவே தான் அப்படிக்கூறினார்கள்.

ஒரு நாள் உமர் ரழி அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் ஒரு வீட்டிலிருந்தார்கள் அது ஒரு விசாலமான பெரிய வீடு.

அப்போது உமர் ரழி அவர்கள் தம் தோழர்களிடம் இப்போது உங்களுக்கு மனதில் தோன்றும் கற்பனைகளை ஆசைகளைச் சொல்லுங்கள் என்றார்கள்.

உடனே அங்கிருந்த தோழர்களில் ஒருவர் இந்த பெரிய வீடு முழுக்க எனக்கு வெள்ளிக்காசுகள் கிடைக்க வேண்டும் அவற்றை

நான் அல்லாஹ்வின் பாதையில் செலவிட வேண்டும் இதுவே என் ஆசை கற்பனை என்றார்.

இன்னொருவர் இந்த வீடு முழுக்க எனக்கு தங்கம் கிடைத்தால் அவற்றை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவேன் என்றார்.

பிறகு தோழர்கள் நீங்கள் உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் என்று கலீபா உமர் (ரழி) அவர்களிடம் கேட்டனர். அப்பொழுது உமர் (ரழி) இந்த வீடு முழுக்க எனக்குச்சில மனிதர்கள் வேண்டும். அபூ உபைதா, முஆது பின் ஜபல், அபூஹுதைபாவின் முன்னாள் அடிமை ஸாலிம் (அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக) போன்ற மனிதர்கள் எனக்கு வேண்டும். அவர்களை அல்லாஹ்வின் பாதையில் நான் பயன்படுத்த வேண்டும். இதுவே என் ஆசை, கற்பனை என்று கூறினார்கள்.

இப்படி தரம் வாய்ந்த மனிதர்களாகத் திகழ்ந்தனர் நபித்தோழர்கள்.

நாம் வாழும் இக்காலம் அப்படி இருக்கிறதா? பலகோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். உலகில் வாழ்கின்றோம். அந்தோ பரிதாபம் நம்மிலே தரமான மனிதர் எவ்வளவு பேர் இருக்கின்றோம்.

அண்ணல் நபி கூறினார்கள் பசியுடனிருப்பவர்கள் உணவு நிரம்பிய தட்டை நோக்கி வேகமாகப்பாய்ந்து வருவது போல முஸ்லிம்களான உங்களை நோக்கி பல்வேறு பகுதியிலிருந்தும் இதர சமுதாயத்தினர் பாய்ந்து வருவார்கள்.

இவ்வாறு நபி ஸல் கூறியபோது அந்நாளில் நாங்கள் சிறு கூட்டமாக இருப்பது தான் இதற்கு காரணமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி ஸல் அவர்கள், “இல்லை அச்சமயத்தில் நீங்கள் பெருங்கூட்டமாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தினால் ஏற்படும் நூரை போன்றிருப்பீர்கள். எதிரிகளின் உள்ளத்திலிருந்து உங்களைப்பற்றிய அச்சத்தை அல்லாஹ் அகற்றிவிடுவான். உங்கள் உள்ளங்களில் வஹ்ன்-ஜப் போட்டுவிடுவான் என்று கூறினார்கள்.

வஹ்ன் என்றால் என்ன? என்று தோழர்கள் கேட்டனர். “உலகத்தை



விரும்புவதும் மரணத்தை வெறுப்பதும் வஹ்ன் ஆகும் என்றார்கள்” நபி (ஸல்) அவர்கள். **(அறிவிப்பாளர் : ஸல்பான் (ரழி) நூல் அஹ்மது)**

இந்த நபி மொழி நமக்கு உணர்த்தும் பாடமென்ன? பார்ப்பதற்கு பருமனாகவும் யாதர்த்தத்தில் வெறும் வீக்கமாகவும் இருக்கின்றவர்கள் எத்தனை பெரும் கூட்டமாக இருப்பினும் அவர்களால் பயனில்லை. வெள்ளத்தில் உருவாகி ஓரத்தில் ஓதுங்கும் நுரைகளால் என்ன சாதித்துவிட முடியும். அவை அதிகமாக இருந்தும் பலனேதும் இல்லையே.

எனவே எண்ணிக்கையை விட தரமே முக்கியமானது. முதன்மையானது. எண்ணிக்கை என்று நான் கூறுவது வெளித்தோற்றத்தில் பெருமைக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்துக்கும் பொருந்தும்.

ஒருவர் பெரும் நிலத்தின் அதிபதியாக இருந்தென்ன பயன்? அந்த நிலம் எந்த ஊரில் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதே முக்கியம்.

ஒரு பொருள் அதிக எடையும் உயரமும் தோற்றமும் உடையதாக இருந்தென்ன பயன் அது எவ்வளவு மதிப்பு மிக்க பொருள் என்பதே முக்கியம். பாருங்கள் ஒருவர் வாட்டசாட்டமான உடல் வாகு எடுப்பான தோற்றம் அழகான உடலமைப்புடனிருக்கிறார். அவரிடம் மனித இதயமோ அறிவோ இல்லை. இவரால் என்ன பயன்? உடல் என்பது என்ன? வெறும் மூடி தோல் உயிரின் வாகனம். இது மட்டும் சரியாக இருந்தால் போதுமா? இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் முனாபிக் எனும் நயவஞ்சகர்கள் பற்றி வர்ணிக்கின்றான்

நீர் அவர்களை கண்டால் அவர்களின் உடலமைப்பு உங்களுக்கு மனப்பூரிப்புதரும் (63:4)

அழிக்கப்பட்ட ஆது எனும் கூட்டத்தினர் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

உங்கள் உடல் பலத்தை அல்லாஹ் அதிகமாக்கினான் என்பதை நினைவு கூருங்கள் (7:69)

இவ்வளவு வலிமைமிக்க ஆது கூட்டம் தாம் பெற்ற வலிமையினால் ஆணவம்

கொண்டனர். சுய பலத்தை நம்பி ஏமாந்து போயினர். அல்லாஹ் கூறுகின்றான்.

ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக்கொண்டு எங்களைவிட வலிமை மிக்கவர்கள் யார் என்று கூறினார்கள். (41:15)

பெரும் தோற்றமுடைய ஒரு பெரியமனிதன் மறுமை நாளில் அல்லாஹ்விடம் வருவான். ஒரு கொசுவின் இறக்கையின் அளவு கூட அல்லாஹ்விடம் அவனுக்கு மரியாதை இருக்காது. இக்கருத்தை உறுதிப்படுத்த விரும்பினால் “மறுமையில் அவர்களுக்கு எந்த மதிப்பையும் தரமாட்டோம்” (18:105) என்ற திருக்குர்ஆனின் வசனத்தைப் படியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் காணப்படுகிறது.

ஆக திறமையோ நற்பண்புகளோ ஈமானோ இல்லாதவர்கள் எவ்வளவு பெரும் கூட்டமாக இருந்தும் அவர்களால் பலனில்லை எனவே தரமே முக்கியம் எண்ணிக்கையல்ல - தொடரும்

## தமிழ் வடிவம் : இல்யாஸ் ரியாஜி

### 11ம் பக்க தொடர்ச்சி

அவர் அன்பளிப்புகளை சாப்பிடுவார். தர்மங்களைச் சாப்பிட மாட்டார். அவரின் தோள்களுக்கிடையே ‘இறுதி நபி’ என்பதற்குரிய அடையாளம் இருக்கும். அவர் வாழும் அந்நகரங்களுக்குச் சென்று சேர்ந்திட வாய்ப்பிருந்தால் அங்கு செல் என்றார் அவர்”.

இவ்வாறு ஸல்மான் ஃபாரசி (ரழி) கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் அஹ்மது.

இப்படி ஆறாம் நூற்றாண்டில் மொத்த உலகையும் காரிருள் கவ்விப் பிடித்திருந்த வேளையில் ஓரிரு மின்மினிகள் மட்டுமே ஆங்காங்கே தென்பட்டன.

.....தொடரும்.

## தமிழ் வடிவம் : இல்யாஸ் ரியாஜி

## பாபரி மஸ்ஜித்-க்குப் பின்னால் வசித்த “அயோத்தியா மஹந்த யுகால் கிஷோர்” சொன்னதென்ன?

**அ**யோத்தியாவில் வரலாற்றுக்

காலந்தொட்டே இராமர் கோயில் ஒன்று இருந்து வருகின்றது. பாபரி மஸ்ஜித் இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்துவ பாசிஸ்டிகளின் அடாவடி.

அயோத்தியில் இருக்கும் இராமர் கோயிலின் மஹந்த யுகால் கிஷோர் இவர் சமூக நல ஆர்வலர், நடுவு நிலையான சிந்தனையை கொண்டவர், பல நூல்களை எழுதியவர், பாபரி மஸ்ஜித் வழக்கில் சாட்சியம் சொன்னவர். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றை இங்கே வெளியிடுகின்றோம்.

கேள்வி: நீங்கள் பாபரி மஸ்ஜித் வழக்கில் ஒரு முக்கிய சாட்சியம். நீங்கள் நிறைய புத்தங்களையும் எழுதி இருக்கின்றீர்கள். இந்த பின்னணியில் நீங்கள் பாபரி மஸ்ஜித் பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்ல முடியுமா?

பதில்: நான் மஸ்ஜித் வளாகத்திற்கு பின்னால் தான் வாழ்ந்து வருகின்றேன். அங்கே என் கோவில் இருக்கின்றது. பாபரி மஸ்ஜித்-ஐ இடிக்கும் தீவிரவாதத்தை நான் என் கண்களால் பார்த்தேன். கரசேவர்கள் கோடாரி கத்தியுடன் என் கோயிலை சுற்றிவளைத்து நின்றார்கள். அங்கே பத்திரிக்கையாளர்கள் வந்தால் அவர்களைக் கொலை செய்திட தயாராக இருந்தார்கள். அதேபோல் சமூக ஆர்வலர்களையும் கொலைசெய்யத் தயாராக இருந்தார்கள். நான் CBI என்ற மத்திய புலனாய்வு துறையின் நீதிமன்றத்தில் இதைச் சொன்னேன். அமெரிக்கா விஷ்வ ஹிந்து பரிஷத் VHP, பாரதிய ஜனதா கட்சி BJP பஜ்ரங்தள் Bajrang Dal போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி தன்னுடைய சதிகளையும் கொலை பாதகங்களையும் நிறைவேற்றி வருகின்றது என்பதையும் அந்த நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினேன்.

இந்த வலதுசாரி அமைப்புகள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிடாமலிருக்க என்னை தடுக்க முயற்சி செய்தார்கள். நான் பாபரி மஸ்ஜித்-ஐ பற்றியும் சங்க

பரிவாரத்தைப் பற்றியும் எழுதியபோது என்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இந்த கொலை மிரட்டல்கள் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் பீகாரிலிருந்தும் வந்தன.

என்னை அவர்கள் இராமருக்கு எதிரானவன் என்றும் இந்துகளுக்கு எதிரானவன் என்றும் வசைபாடினார்கள். இவர்களோடு போரிடுவது இறைவனை வணங்குவதை விட அதிகமான இன்பத்தை எனக்கு தருகின்றது.

கேள்வி : பத்திரிக்கையாளர் முஹம்மது காசிமியின் கைதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

பதில் : ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவது இதுவே முதல் தடவை. இது ஓர் ஏதோச்சதிக்கார தாக்குதல். முஸ்லிம் அறிஞர்கள் இந்திய விவகாரங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட கூடாது எனத் தடுக்கின்ற நடவடிக்கையாகும்.

காசிமி ஓர் உலகறிந்த பத்திரிக்கையாளர். மேலை நாட்டு விவகாரங்களில் மிகவும் ஆழ்ந்த அறிவுள்ளவர். அவரை ஒரு தீவிரவாதி என முத்திரைக் குத்தினார்கள். அவரை தேசத்துரோகி என்றும் அழைத்தார்கள். இத்தனையும் யூத உளவுத்துறையாகிய மொசாத் இன் தூண்டுதலின் கீழ்தான் நடந்தன.

கேள்வி: இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள உறவுகள் வளர்ந்து வருகின்றனவே அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் : இஸ்ரேலுடன் வலுவான உறவு என்பது ஒரு பேராபத்து. இந்தியா தனக்குத் தேவையான ஆயுதங்களில் 30 சதவிகிதம் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்து தான் வாங்குகின்றது. இஃது நமது நாட்டின் வருங்கால திட்டங்களைப் பற்றிய ஐயங்களை எழுப்புகின்றது.

**தொடர்ச்சி 33ம் பக்கம்**

# யார் இந்த பாசிஹ்



**நமது** உளவுத்துறையினர்

அடுக்கடுக்கான திகிலை நாட்டுக்குக் தந்து கொண்டிருக்கின்றனர். ஊடகங்களையும் திகிலால் திக்குமுக்காடச் செய்து வருகின்றார்கள். சுருக்கமாக சொன்னால் முஸ்லிம்களை தீவிரவாத பரம்பரையினராய் காட்டிட முயற்சி செய்கின்றார்கள் உளவுத்துறையினர்.

இதற்கு நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன. இந்த வகையில் வழக்கறிஞர் கென்னடி அவர்களின் சொற்கள் முஸ்லிம் சமுதாயம் எத்தகையதொரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிடும். (வழக்கறிஞர் கென்னடி அவர்கள் தான் திருச்சி தமீம் அன்சாரியின் வழக்கை நடத்திக் கொண்டிருப்பவர்)

இஸ்லாத்தில் சாதியக் கொடுமை இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளில் இஸ்லாத்திற்கு நிறைய நபர்கள் மதம் மாறி இருக்கின்றார்கள்.

இங்குள்ள மற்ற மதமக்களோடு சேர்ந்து முஸ்லிம்கள் மக்கள் விரோத தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். இதனை தாங்கிக் கொள்ளாத அரசு உளவுத்துறையோடு சேர்ந்து இவ்வாறு பொய்வழக்குகளைப் புனைகின்றது இஸ்லாமியர்களைச் சமூகத்தில் தனிமைப்படுத்த உளவுத்துறை சதிசெய்கின்றது.

பார்க்க வைகறை வெளிச்சம் - நவம்பர் 2012 பக்கம் 36

நீதித்துறையின் செயல்களைக் கூறிவிட்டு மேற்கண்ட செயல்கள் இஸ்லாமியர்களை ஒரு சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தி, சட்டம் நீதித்துறை அரசு இவை அனைத்தும் தங்களுக்கு எதிராக உள்ளதாகக் கருதிடும் ஓர் இறுக்கமான சமூக சூழலை உருவாக்க இவை வித்திடும்.

பார்க்க வைகறை வெளிச்சம் நவம்பர் - 2012 பக்கம் 38

வழக்கறிஞர் கென்னடி அவர்களின் விரிவான பேட்டிக்குப் பார்க்க வைகறை வெளிச்சம் நவம்பர் 2012 இதழ்

இதைத்தான் அன்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்

“அதாவது இந்தியாவின் நீதிபரிபாலனம், வர்க்க சிந்தனை வகுப்புவாத சிந்தனை இவற்றை அடிப்படையாக கொண்டது. அது பெண்களுக்கும் தலீத்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது சிறுபான்மையினர் இந்த நீதிபரிபாலத்தைப் பார்த்து பதறுகின்றார்கள். காரணம் அவர்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல. அவர்கள் நீதியின் பெயரால் கொடுமைப்படுத்தவும் படுவார்கள்”

The Hindu :Oct 3,2003

உளவுத்துறை தொடர்ந்து தரும் திகில்களின் ஒரு பகுதியாக டெல்லியில் வைத்து பீகாரைச் சார்ந்த பாசிஹ் என்பவரை கைது செய்து கபளீகரப்படுத்தி உள்ளார்கள். இப்படி அப்பாவினை சிறையிலடைத்து முஸ்லிம்களை வில்லன்களாகக் காட்டுவதை ஒரு நீண்ட திட்டத்துடன் தான் செய்கின்றார்கள்.

முதன் முதலில் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருக்கும் ஏழை எளியவர்களைக் குறிவைத்தார்கள்.

அவர்கள் ஏழைகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டு சட்டங்களையும் அறியாதவர்களாக இருந்தார்கள்.

இதனால் நமது உளவுத்துறையினர் நீதித்துறையோடு நின்று நிறைவேற்றிய சதிகளை ஏனென்று கேட்பாரில்லை.

எடுத்தற்கெல்லாம் அன்றாடங் காட்சிகளையே குறைசொல்லி பழகிப் போய்விட்ட நமது மேடை முழங்கிகள் அந்த மக்களையே இடித்தும் கடித்தும் பேசினார்கள். ஏன் முஸ்லிம்களிலுள்ள ஓரளவுக்கு வசதி படைத்தவர்களை நம்பவும் வைத்து விட்டார்கள்.

அடுத்து உளவுத்துறையினர் நடுத்தர மக்களைக் கைவைத்தார்கள். அப்போதும் அவர்களை கேட்பாரில்லை.

அடுத்து அவர்கள் படித்தவர்கள் மேல்தட்டு மக்கள் பேராசிரியர்கள் இவர்களைக் கைவைத்தார்கள். வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏன் பத்திரிக்கையாளர்களையே கைவைத்தார்கள்.

இப்பீத்திகார் ஜீலானி , SAR ஜீலானி காஷிஃபி இவர்களெல்லாம் இந்த வரிசையிலேதான் இடம் பெறுகின்றார்கள்.

இந்த வரிசையில் இப்போது பாசிஃக் என்ற முஸ்லிம் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு பொறியியல் வல்லுநர் என்ற இஞ்ஜினியர்.

நமது உளவுத்துறையினர் நமது நீதிபதிகளுக்கே வெளிநாடுகளோடு தொடர்பிருக்கின்றது எனக் கதைகட்டியவர்கள். அந்தக் கதைகளைக் கோப்புக்களாகவும் Files பின்னர் Dossiers என்ற விசாரணை அறிக்கைகளாகவும் வளர்த்துவிடுகின்றார்கள் இதைகண்டு நீதிபதிகளே குலை நடுங்குகின்றார்கள்.

இதைத்தான் நாம் பாபரி மஸ்ஜித் வழக்கில் பார்த்தோம் நீதிபதி S.U கான் அவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் தொடர்புகள் இருப்பதாக ஒரு மலையளவு கோப்புகளை தயார் செய்து அவரை அதைக்கொண்டு மிரட்டினார்கள். இதனை இந்தியா டுடே பத்திரிகையே வெளியிட்டது. இதனை நாம் விளக்கமாக வைகறை வெளிச்சம் நவம்பர் 2010 இதழில் வெளியிட்டிருந்தோம்.

இதனை இப்போது நாம் வெளியிட்டுள்ள பாபரி மஸ்ஜித் அடிப்படை தகவல்கள் என்ற நூலிலும் வெளியிட்டுள்ளோம்.

நீதிபரிபாலத்தையே உளவுத்துறை இப்படி ஆட்டிப்படைக்க இயலும் என்றால் தமீம் அன்சாரிகள், பாசிஃஹ் இவர்கள் எந்த மூலைக்கு?

இப்படித்தான் இப்போது பாட்னாவைச் சார்ந்த பாசிக் என்பவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.

## ஃபாசிக் முஹம்மதின் குடும்பம்

ஃபாசிக் முஹம்மது மிகவும் கண்ணியமான குடும்பத்தைச் சார்ந்தவர்.

இவருடைய தந்தை டாக்டர் ஃபைரோஸ் அஹமத் ஒரு மருத்துவர். பீஹார் மாநில அரசில் பணியாற்றிக்கொண்டிருப்பவர். பீகாரிலுள்ள மதுபானி மாவட்டத்தின் சுகாதார மையத்தை பராமரிக்கும் பொறுப்பை சமப்பவர்.

பாசிஹ் முஹம்மதின் தாத்தா மஹ்பூப் பாஷா தந்தையின் தந்தையும் ஒரு மருத்துவர்.

பாசிஹ் முஹம்மது-இன் தயார் அம்ரா ஜமால் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிகின்றார்.

பாசிஹ் முஹம்மது-இன் மாமனார் மனைவியின் தந்தை உர்ஃபான் அஹ்மத் பிகார் மாநில பொதுவிநியோக அதிகாரி (District Supply Officer)

தனது மகனைப் பற்றி சொல்லிடும் பாசிஹ் முஹம்மது-இன் தந்தை இப்படி தன் ஆதங்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

“என்னுடைய மகனை சவூதி அரேபியாவில் வைத்து மே 13 இல் கைது செய்தார்கள். ஐந்து மாதங்கள் ஆகியும் என் மகன் என்ன தவறு செய்தான் என்பதைச் சொல்லிடவில்லை. என்னுடைய மகன் அப்பாவி அவன் குற்றமேதும் செய்திருந்தால் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். ஆனால் இவ்வளவு நாள் அவனை காவல் துறையின் எடுப்பில் வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எங்கள் கிராமத்தைச் சார்ந்த டாக்டர் அப்துல் சலாமின் மகன் “காபில் அக்தர்” என்பவரை இப்படித்தான் கைது செய்தார்கள் கர்நாடகாவில் வைத்து அவனிடம் 20 வெள்ளைக் காகிதங்களில் கையொப்பம்

வாங்கியதாக என்னிடம் சொன்னார் அவனுடைய தந்தை

Times of India, Oct 23 - 2012

இப்போது பாசிஹ் முஹம்மது-ஐ சந்திக்க அவனுடைய மனைவி நிக்காத் பர்வின் டெல்லி சென்றிருக்கின்றார். கணவனுக்காக நீதியைத்தேடி அலையும் கஷ்மீர் பெண்களின் கதையாகவும் அது முடியலாம். அலுது பில்லாஹ். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

நமக்குத் தெரியும் நீதி நிச்சயமாக டெல்லியில் இல்லை. அவன் ஒரு முஸ்லிம் என்பதனால் தான் கைது செய்யப்படுகின்றான். சித்திரவதைச் செய்யப்படுகின்றான். அதனால் நீதி அரசன் அல்லாஹ் அவனுக்கு நிரம்ப கூலிகளை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்!..

## பாசிஹ் விவகாரத்தில் சலூதி அரேபியாவில் நடந்ததென்ன?

நமது உளவுத்துறை அண்மைக் காலந்தொட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைக் குறிவைத்துத்தாக்கி வருகின்றார்கள். அரபுநாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் பாதுகாப்பிலும் அடாவடித்தனங்களின் கீழுமிருக்கின்றன என்பதை நாமறிவோம்.

அரபுநாடுகளில், மன்னராட்சியை எதிர்ப்பவர்கள் அதை எதிர்க்கவேண்டும் என சிந்திப்பவர்கள் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள். ஆகவே அரபு மன்னர்களுக்கு எதிராக முஸ்லிம்களே திரும்பிடும் வாய்ப்பிருக்கின்றது என்றொரு பீதியை அரபு நாட்டு ஆட்சியாளர்களின் மனங்களில் ஏற்படுத்திவருகின்றார்கள் அமெரிக்கர்கள்.

இப்படியொரு பீதியை ஏற்படுத்திட இரவும் பகலும் உழைக்கின்றார்கள் அமெரிக்காவின் உளவுத்துறையினர். பொய் மூட்டைகளை இரகசிய தகவல்களாகவும் ஆய்வறிக்கைகளாகவும் முத்தான முடிவுகளாகவும் சமர்ப்பிப்பதில் அமெரிக்க உளவுத்துறையை யாரும் விஞ்சிவிட இயலாது.

நமது உளவுத்துறையினர் அவர்களின் சிஷ்யர்கள் தாம். ஆனால் போகின்ற போக்கைப் பார்த்தால் நமது உளவுத்துறையினர்

அவர்களை விஞ்சி விடுவார்கள் போலிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் நமது உளவுத் துறை நம் நாட்டிலிருந்து பிழைக்கச்செல்லும் முஸ்லிம்களை பற்றிய பொய் தகவல்களை சலூதி அரசுக்கு அனுப்புகின்றது. ஏற்கெனவே பீதி வயப்பட்டிருக்கும் சலூதி அரேபிய அரசு அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற அளவில் தான் உளவுத்துறை தரும் தகவல்களைப் பார்க்கின்றது. உளவுத் துறையினர் குறிப்பிடும் நபர்களைக் குறிவைக்கின்றது. நமது உளவுத்துறையின் நாடகத்தை அரங்கேற்றத் தேவைப்படும் போது சலூதி ஆட்சியாளர்களை தொடர்பு கொள்கின்றார்கள். அவர்கள் உடனேயே அந்த அப்பாவி இந்தியர்களை அனுப்பி விடுகின்றார்கள். நிச்சயமாக இந்தியாவில் உளவுத்துறை ஆடும் சதுரங்கத்தை சலூதி ஆட்சியாளர்கள் முழுஅளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியாது. ஆனால் அவர்கள் அதைப்பிரிந்திடும் நாள் ஒன்று இன்ஷா அல்லாஹ் வரும்.

இந்தச் சூழ்நிலையிலும் சூழ்ச்சியிலும் தான் இப்போது பாசிஹ் முஹம்மது சிக்கிக் கொண்டான்.

பாசிஹ் முஹம்மது விசயத்தில் சலூதி அரசு சற்று வித்தியாசமாக நடந்திருக்கின்றது. பாசிஹ் முஹம்மத் இந்தியா அனுப்பும்முன் பாசிஹ் முஹம்மது மீது நீங்கள் குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்திருக்கின்றீர்களா? என்றொரு வினாவை எழுப்பி இருக்கின்றது சலூதி அரசு.

இந்தக் கேள்விக்கு நமது உளவுத்துறையில் நேரடியாக ஆமாம் என்று சொல்லிட இயலவில்லை. காரணம் நமது உளவுத்துறை இங்கே ஒரு கற்பனை கதையை புனைந்து வைத்துள்ளது. இந்தக்கற்பனைக்கு பாசிஹ் முஹம்மது எந்த அளவுக்குப் பொருந்தி வருவான் என்பதை பாசிஹ் முஹம்மது வந்தபின் அவனை சித்திரவதை செய்து தான் அறிந்திட இயலும். அவனிடம் கையெழுத்து வாங்கிட வேண்டிய வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கிய பின்தான் தங்கள் நாடகத்தை கற்பனைக் கதையை வெளியே சொல்லிட இயலும். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யவில்லை.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை அறிந்த சவூதி அரசு பாசிஹ் முஹம்மதை நாடுகடத்திட இயலாது எனக் கூறிவிட்டது.

ஆனால் உளவுத்துறை நமது அரசின் வழி பயங்கர அழுத்தங்களைத் தந்தது. இதனால் சவூதி அரசு இரண்டு நிபந்தனைகளை விதித்து பாசிஹ் முஹம்மது-ஐ இந்தியாவுக்கு அனுப்பியது. அந்த நிபந்தனைகள் பாசிஹ் முஹம்மது-ஐ சவூதி அரசுக்குத் தெரியாமல் கைது செய்யக் கூடாது.

அப்படி கைது செய்தால் அதாவது சவூதி அரசின் அனுமதியோடு கைது செய்தால் அதனை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சற்று விளக்கமாகச் சொன்னால் ஏதோ உலகை இரண்டாகப் பிளக்கவிருந்த ஒருவரைக் கைது செய்துவிட்டோம் எனக் கூப்பாடு போட்டு விருது வாங்கிட முனையக் கூடாது. அதனை இரகசியமாகவே வைத்துக் கொள்ளவேண்டும்.

பாசிஹ் முஹம்மது-ஐ டெல்லி விமான நிலையத்தில் வைத்து உயரப் பறந்து பாய்ந்து பிடித்தாக கூறிய நமது அதிகாரிகள் இரண்டு நிபந்தனைகளையுமே காற்றில் பறக்க விட்டார்கள். தங்கள் விருப்பம் போல் ஆட்டம் போட்டார்கள்.

நமது தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் திகில்களை விற்பனை செய்திட வேண்டும் என விரும்புகின்றன. அவை பாசிஹ் முஹம்மது மீது ஒரு முழுஅளவு விசாரணையை நடத்தி முடித்துவிட்டன.

அவனைப் பெரிய குற்றவாளியாகப் குற்றப்படுத்திவிட்டன. இனி நீதிமன்றங்களில் என்ன நடந்தால் என்ன? இந்த Electronic Media என்ற மின்னணு ஊடகங்கள் கிஞ்சிற்றும் திருந்தியதாக தெரியவில்லை.

பத்திரிக்கை உலகம் என்ற Printing Media இப்போது நமது மிகப்பெரிய போராட்டத்திற்குப்பின் செய்திகளின் மறுபக்கத்தை அவ்வப்போது சுட்டிக் காட்டுகின்றன. இப்போது பாசிஹ் முஹம்மது விவகாரத்தில் அவரது குடும்பத்தின் வாக்கு மூலங்களை மக்கள் மன்றத்திற்கு தந்திருந்தன.

ஆனால் பக்கம் பக்கமாக பாசிஹ் முஹம்மதைக் குற்றப்படுத்தும் கட்டுரைகளை

வெளியிட்டிருந்தன. அவற்றிற்கு என்ன ஆதாரம் எனப்பார்த்தால் அத்தனைக்கும் உளவுத்துறையின் கூற்றுக்கள் தாம் ஒரே ஆதாரம். “The Sources Say” என்று பக்கங்களை நிறைக்கின்றார்கள் தொலைக்காட்சி செய்திகளுக்கும் இதே உளவுத்துறை தகவல்கள்தாம் ஆதாரம்.

## குற்றசாட்டுகள்:

பாசிஹ் முஹம்மது மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு 26/11 என்று அடையாளப்படுத்த படும் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக செயல்பட்டார். பெங்களூரில் சில தாக்குதல்களை நடத்தினார். இந்தியன் முஜாஹித்தீன் என்றொரு அமைப்பில் அங்கம் வகித்தார் என்பனவாகும்.

26/11 என்ற மும்பைத்தாக்குதல் பற்றி நாம் நாடெங்கும் ஒரு பெரிய பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பிரச்சாரத்தின் மையப்பகுதியாக கர்கரேயைக் கொலை செய்தது யார் என்ற நூல் இருந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த 26/11 என்ற மும்பை தாக்குதலினால் (நடந்தது 2008 ஆம் ஆண்டு) இது வரை இப்படி ஒரு குற்றவாளியை அவர்கள் காட்டிடவில்லை. ஆனால் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்படியொரு குற்றவாளியைக் காட்டுகின்றார்கள். இஃது ஒன்றே தேவைக்கு தகுந்தார் போன்ற இவர்கள் வழக்குகளைக் ஜோடிப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டும். ஆமாம் 26/11 வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்புக்கூறி விட்டது. அப்படி இருக்க புது குற்றவாளியைக்காட்டினால் வழக்கை மீண்டும் நடத்துவார்களா?

## சந்தேகம் எனும் சரக்கு:

Terror Suspect தீவிரவாதி என்ற சந்தேகம். இது நமது உளவுத்துறையும் அதன் கடைக்கண் அசைப்பில் இயங்கும் காவல்துறையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கெதிராகப் பயன்படுத்திடும் மிகப்பெரிய ஆயுதம்.

முஸ்லிம்களை கைது செய்திட வெறும் சந்தேகம் போதும். ஆனால் இந்துத்துவவாதிகள் என்ன செய்தாலும் கைதுகள் நடக்காது.

அப்படியே கைது செய்யப்பட்டாலும் உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். எடுத்துக்காட்டாக நந்தேத் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்துத்துவதீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதை குறிப்பிடலாம்.

இப்போது பாசிஹ் முஹம்மது-ஐ இதே சந்தேகத்தின் அடிப்படையில் தான் கைது செய்திருக்கின்றார்கள். இனிமேல் இந்தியாவில் இருக்கும் ஐந்து சித்திரவதைக் கூடங்களில் ஒன்றில் வைத்து அடித்து நொறுக்கி வெள்ளைத்தாங்களில் கையெழுத்து வாங்கி வழக்குத் தொடர வேண்டும். இந்தியாவில் இயங்கிவரும் சிறப்புச் சித்திரவதைக் கூடங்களைப்பற்றித் தெரிந்திட பார்க்க வைகறை வெளிச்சம் செப்டம்பர் 2009 பக்கம் 19-26

### இந்தியன் முஜாஹிதீன் :

இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக நமது உளவுத்துறை கூறிவருகின்றது 2007 ஆம்ஆண்டு ஹைதராபாத்திலுள்ள மக்கா மஸ்ஜித்-இல் ஜும்ஆவில் வெடித்த குண்டுகளுக்குப் பிறகு நமது உளவுத்துறை தனக்குத்தானே ஏற்படுத்திய அமைப்புத்தான் இது.

ஆனால் முஸ்லிம்கள் இப்படி ஒரு அமைப்பு இந்தியாவில் இல்லையென்றும் அப்படி இருந்தால் அது குறித்த வெள்ளை அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறினார்கள். அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இதையும் வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருந்தோம்

### தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை

இப்போது தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை முஸ்லிம்களே தயாரித்து வருகின்றார்கள். அது பற்றிய அறிவிப்பு ஒன்று இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.

பாசிஹ் முஹம்மது இந்த இந்தியன் முஜாஹிதீன்களில் ஒருவராகவும் இன்னும் மூன்று பேர் அரபுநாட்டுப் பாலைமணலில் மறைந்திருப்பதாகவும் கதைகள் பறக்கின்றன.

பாசிஹ் முஹம்மது மீது புனையப்பட இருப்பது பொய் வழக்கு என்பதற்கு இதுவே சாட்சி.

### டெக்கான் முஜாஹித் :

இப்படியும் ஒரு தீவிரவாத அமைப்பு முழுமுச்சில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற ஜமக்காளத்தில் வடிகட்டியப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் அது எடுபடவில்லை. சரி இப்போது இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பின் பெயரால் முஸ்லிம்களை அழிப்போம் பின்னர் தேவைப்பட்டால் டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பை கொண்டு வந்திடலாம் என விட்டுவிட்டார்கள்.

### வெளிவராத ஆவணங்கள்:

நமது அதிரை அப்பாவி தம்மீஅன்சாரி விவகாரத்திலும் முஹம்மது பாசிஹ் விவகாரத்திலும் உளவுத்துறை வழக்கமாகக் காட்டும் மூன்று ஆவணங்களைக் காட்டிட வில்லை. அவை செல்போன் சிம்கார்டு, திருக்குர்ஆன் பிரதி, இந்தியாவின் வரைபடம்.

ஒரு வேளை இவற்றை இனி நம்மக்கள் நம்பமாட்டார்கள் என விட்டு விட்டார்கள் போலும்

நாம் இந்தக் கட்டுரை வழி நினைவு படுத்தியதால் இனி காட்டினாலும் காட்டுவார்கள். நலுதுபில்லாஹ்

### என்னதான் முடிவு:

இந்தக் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நடுநிலையாளர்களோடு இணைந்து முஸ்லிம்கள் ஒரு பெரும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். இதில் அவர்களோடு துணைநிற்க நிறைய நியாயவான்கள் நல்லவர்கள் பெரும்பான்மை சமுதாயத்தில் உண்டு.

முஸ்லிம்களை அந்நியப்படுத்தி தனிமைப்படுத்தி அழிக்கும் முயற்சியின் முதற்கட்ட நடவடிக்கையே இவை. வேறுசொற்களில் சொன்னால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வைக்கப்படும் உலை. இதனால் இந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம். இன்ஷாஅல்லாஹ்

-MGM

# 26/11-ஊல் குற்றம் சுமத்துப்பட்ட கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்?

**2008** ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது.

இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.

மும்பைத்தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, 'கசாப்' ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள்.

இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கேசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது.

யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.

நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங்

அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்மை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ் இன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டாராம். அவ்வளவு இரகசியமாக 'கசாப்'-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?

## கருணை மனு

இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத்தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், "கசாப்" தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுதலைவர் அவர்களிடம் சமர்ப்பித்தக் "கருணை மனுவும்" நிராகரிக்கப்பட்டுவிட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக்கொண்டிருக்கின்றது.

குடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட,



கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ, என்னவோ, யாமறியோம்.

அந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன், என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டுவரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்டபின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)

இன்று கேசாப், நாடறிந்த கொலைகாரன் அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ள. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன?

கேசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும், அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள். ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன?

## அரசியல் காரணம்!

நம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.

இந்த வகையில் கேசாப் ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்ட இருந்தது. எதிர்க்கட்சிகள், நம்பிக்கை இல்லாத தீர்மானம் உட்பட, பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கேசாப்-ஐ

தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா.

ஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும், மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப்பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை.

இத்தனையும் இருக்கும் போது ஏன்? இரகசியமாகத் தூக்கிலிட வேண்டும்.

ஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கேசாப்-ஐ பக்கம் சற்றே திரும்புவோம்.

அவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய்வாக்கு மூலங்களை வாங்குவதற்கு அவனைப்படுத்திய சித்திரவதைகள் அவை.

தான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை. நிம்மதி!

கிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசில் சுவதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.

# யார் இந்த கேசாப்?



இந்த 'கேசாப்' நமக்குச்

சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல.

அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளருக்கு வந்திருக்கின்றார்கள்.

இவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம்.

பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.

இப்படிக்கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நோப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை

நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித்தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.

ஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் 'The Week' பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

அப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

இப்படித்தான் அஜ்மல்கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006. முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி S. M. முஷ்ரிப் அவர்கள் எழுதிய "கர்கரேயை கொலை செய்தது யார்?" என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.

நேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006 இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் C. M. பாருக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கேசாப் ஐ விடுதலை செய்ய மறுத்துவிட்டது. காரணம்

கேட்டபோது “ Not on the Merits of the Case but on the Technical Grounds” எனக் கூறியது. இதன்பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் கொலை செய்தவன் அத்துணை ஓய்ராமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம் நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கேசாப்-ஐ 2006 இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் C. M. பன்க்.

Source: The News Revalpindi, Tol: DEC16, 2008.

கர்கரையைக் கொலை செய்தது யார்? என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.

மும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கேசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள் வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.

## தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்?

மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்ததாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.

ஒருவர் மும்பை மிரர் Mumbai Mirror என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டியன், டி சவோசா.

மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை.

ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது இந்த இருவரையும், சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள் அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும் என கேட்டார்கள் அஜ்மல் கேசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்கமாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி தகல்யானி.

அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும் என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கேசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.

நீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி.

அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கேசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில்- இரண்டு போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கையையும் நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கேசாப்பின் தரப்பில்

பொம்மைகள் தாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K. P. பாவர் TH: 1/12/009 அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி? இங்கே! நம் நாட்டில்.

## அரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...?

26/11 வழக்கை நடத்திய நீதிபதி M. L. Tahaliyani எம் எல் தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது இந்த வழக்கில் 71, சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம் அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது.

இதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.

## 20,000 பக்கங்களைப் படிக்க.

கசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப்படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி. தகாலியானி கொடுத்தது எட்டே நாட்கள் தாம். இந்த எட்டு நாட்களில், மூன்று நாட்கள் கசாப் இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாட்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ்காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasabcase.

இதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த

இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக்கட்டளை இட்டிருந்தார்கள்.

**கசாப் -இன் வயது:** நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு grown up Adult வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு 'ஜீவனைல்' என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.

ஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக "குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001" என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப் படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டுவந்திட வேண்டும்.

ஆனால் நீதிபதி தகல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.

அஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன் அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.

இவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.

அஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக்காப்பாற்றிட இயலும்.

ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜ்வால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட சில "X ரே" XRay களை ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதை கடந்த வயதுக்கு வந்துவிட்டான். "வயது சுமார் 21" (ABOUT 21 Years of Age) என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.

யார் சொன்னது எனக் கேட்டபோது "X Ray எக்ஸ்ரே" வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தி நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.

சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா?

நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா? அந்த Xray-ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா? எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. நீ வெளியே போ என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.

இந்த தகவல்களைத் தரும் FRONT LINE இப்படிக்கூறுகின்றது "Getting other Experts Opinion may have helped kasmir in contesting the technical evidence". ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் "டெக்னிக்கல்" சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும்" FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வறையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு

குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த Kuber குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.

இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய் வெளியே போ.

முத்த வழக்கறிஞர் Fali S. நரீமான் அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.

இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகத்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக்கண்டு கொள்ளவில்லை.

### உயர்நீதிமன்றத்தில்:

உயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள். அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், தாங்கள் கேசாப் ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும் எனக் கேட்டார்கள்.

அதற்கு உயர்நீதிமன்றம் அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டார்கள்.

அதன்பின் கசாப் ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மன நிலைபற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும், என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும்,

வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், 'mitigating circumstance' தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில், பெரிய அளவில் உதவி செய்யும்.

இதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.

ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!

மேலும் விளக்கங்களுக்கு படியங்கள் கரகரேயைக் கொலை செய்து யார்: Also Visit for youtube for speech.

## நீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:

ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.

வழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் இங்கே கேசாப் ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கேசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.

## மேல் முறையீடு:

“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத்துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ்காஸ்மி அவர்கள்

உயர் நீதிமன்றம் சென்றார். கேசாப் ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.

எப்படி இருக்கின்றது நீதிபரிபாலனம்? நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல சட்டத்தின் எல்லா கதவுக்கும் கேசாப்பிற்கு திறந்துவிடப்பட்டிருந்தன எனப் பிதற்றுக்கின்றன. வெட்கம்! வெட்கம்!! மாபெரும் வெட்கம்

## புகைப்படமும் கேசாப்பும்.

கேசாப் ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CST இல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.

ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை 18 'CCTVS' என்ற (Closed Circuit Television) கண்காணிப்புக்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவை நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை நம்மைப் போன்றவர்கள், S. M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன என்றார்கள். இரண்டனவறை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம் எனக் கூறிவிட்டார்கள்.

இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பானத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!

## யாரைக்காப்பாற்ற இந்த அவசர தூக்கு?

உண்மையிலேயே மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் Sim சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் Wai வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.

ஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப்பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.

இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை எனக்கேட்டதற்கு, இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை எனக் கூறிவிட்டார்கள்.

இவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு. சட்டம் தன் கடமையைச் செய்ததா?

இல்லை! கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு

நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனுப் போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.

**பிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும்?**

Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653)

கேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர். கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பெற்றவர்.

அவர் தனக்கு வழங்கப்பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மரணதண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு “72”இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்து விட்டார்.

பின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார்.

இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.

குடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.

உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனைச் செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனைச் செய்யலாம் எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.

மொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு

தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம் என்கின்றார். The Hindu, No.22,2012.

இந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.

நீதிதேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு “Due Process of Law” சட்டம் தன் கடமையை செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.

சுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனால்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperity என்கின்றார். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.

**உள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.**

ஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். It is my nature that I maintain, secrecy on such things. I am trained to be a policeman. நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என இயல்பு. இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி



இருக்கின்றார். TH.23.11.2012.  
அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.

இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்சனைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன். இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது. நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார். இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.

ஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை.

#### 1B-இன் வேலை:

ஆதிமுதல் அனைத்தும், 1B என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.

1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாட்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

உண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்கறிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாட்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாட்களில் படித்து, தனக்குத்தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.

அது உடனேயே 'Proper Channel' உரிய துறைகள் மூலம் குடியரசு தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசு தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம்.

மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.

2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய மாநில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி 'yug Choudry' என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதி மன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளுமன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஒட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின் அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர், உயர் அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள். page 6 of the Human Rights Report பாபரிமஜ்ஜித் வழக்கில் 1B

பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.

**ராஜீ ராமச்சந்திரன்**

இவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன் இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார்? என நீதிக்கேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர். தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.

## 17ம் பக்கத் தொடர்ச்சி

குறிப்பாக நமது அக்கம் பக்கத்து நாடுகள் நம்மை சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கி விட்டன. நமது நாடு இஸ்ரேலோடு கொண்டுள்ள உறவுகளால்தான் இஸ்ரேல் பாலஸ்தீன் மக்கள் மிது கட்டவிழ்த்திடும் அநியாயங்களைக் கண்டு கொள்ள முடிவதில்லை. இந்தியா அநியாயக்காரர்களின் கையென ஆகிக் கொண்டிருக்கின்றது.

இந்தி மொழியிலிருந்து மொழி பெயர்த்தவர் ஆலியாகான்

தமிழில் குலாம் முஹம்மது

Source : Milli Gazette 16-30 Sept 2012

## துய்மையானவர்! துணிச்சிலாளன்!

**செஞ்சி** கவுஸ் பாய் அவர்கள்

அல்லாஹ் அழைத்துக் கொண்டான் (இன்னாலில்லாஹு) இன்னா அலைஹி ரஜீலூன்:

அன்றைய நாட்களில் நாங்கள் கிராமம் கிராமமாக சென்று இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம்.

அன்புச் சகோதரர் கொடிக்கால் ஷேஹ் அப்துல்லாஹ் தலீத்புலிகள் அமைப்பின் நிறுவனர் டி.எம். உமர்பாருக் தம்பி மன்கூர் அலீ, டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் இன்னும் நான், ஆகியோர் கொண்ட அணி ஒன்று தான் இடைவிடாமல் இந்த இஸ்லாமியப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்தது.

இந்த அணி எந்த கிராமங்களுக்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் மூன்று பேர் தவறாமல் வந்துவிடுவார்கள். அவர்கள் ஹபீபுற்றஹ்மான், கவுஸ்பாய், சித்தீக் பாக்கவி இவர்கள் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் காட்டிவந்த ஆர்வம் அக்கறை இவை இன்றளவும் தொடர்ந்து கொண்டே தானிருக்கின்றது. அஹ்ம்ந்துலில்லாஹ்

16.11.2012 அன்று காலை 6.30 மணிக்கு அல்லாஹ் கவுஸ் பாஸ் அவர்களை அழைத்துக் கொண்டான்.

அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக! தாருல் இஸ்லாம் வைகறை வெளிச்சம் ஆகியவற்றின் சார்பில் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல்களையும், துவாக்களையும் நல்குகின்றோம்.

இவர் தாருல் இஸ்லாம் வைகறை வாசகர் வட்டம்.

# திரும்பி அடி - ஹமாஸ்

தடியை கொடுத்து அடியை வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு! அது தான் இஸ்ரேலுக்கு நடந்தது. வருகின்ற ஆண்டில் தேர்தல், தாங்கள் பலகோடி ரூபாயில்



நிறுவியுள்ள ஐயர்ன் டீம் சிஸ்டத்தை பரிசோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம், சரிந்து வரும் தன் செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் இவை அனைத்தும் இஸ்ரேலிய பிரதமர் கொலைகாரன் நெதன்யாஹூவை பாலஸ்தீனத்தை தாக்க தூண்டியது. நவம்பர் 14ம் நாள் அதற்கான அடித்தளத்தை நாட்டினார். ஆனால் இம்முறை அவர்கள் அதற்கு கொடுத்த விலை அதிகம். கடைசியில் ஹமாசிடம் அடிபணிந்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியது இஸ்ரேல். இதோ அந்த விவரங்கள்....

## பிரச்சனையின் துவக்கம்

14 நவம்பர் 2012 புதன்கிழமை ஹமாசின் இராணுவப்பிரிவு இஸ்கத்தீன் அல் கஸ்ஸாம் தளபதி அஹமது ஷேக் கலீல் அல் ஜபரியை

இஸ்ரேலிய கொலையாளிகள் விமானத்தாக்குதலில் கொன்றதில் இருந்து காஸா பிரச்சனை ஆரம்பித்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் "ஆப்ரேஷன் பில்லர் ஆஃப் டிஃபன்ஸ்" (Operation Pillar of Defence) என்று அழைத்தது. "இதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்" இது தான் ஓசாமா ஹம்தன் என்ற ஹமாசின் செய்தி தொடர்பாளர் லெபனானில் கூறியது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. அந்த ஏவுகணைகள் தாக்கி அன்றைய தினமே மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் இஸ்ரேல் எப்பொழுதும் போல் அப்பாவி மக்களுக்கு எதிரான தங்களது போரை துவங்கியது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் குறிப்பாக குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

செவ்வாய்கிழமை வரை இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீதானவர்களின் எண்ணிக்கை 200, பலத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கு அதிகமாக ஆக உயர்ந்தது. இதில் 300க்கும் அதிகமானோர் குழந்தைகள். Gaza Live Blog AlJazeera

## திரும்பி அடி

இதற்கிடையே ஏகப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் இயக்கத்தினரால் ஏவப்பட்டன. திங்கட்கிழமை 19.11.2012 அன்று மட்டும் 75 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் ஒன்று காலியான பள்ளிக்கூடத்தை தகர்த்தது. 20 ஏவுகணைகள் மட்டுமே இஸ்ரேலின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் Iron Dome System-ஆல் வானிலேயே வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் பல ஏவுகணைகள் இஸ்ரேலின் பீர்ஷேவா (Beersheva), அஷ்தோத் (Ashdod), அஷெக்லான் (Ashkelon) போன்ற இடங்களை தாக்கியது. தெற்கு இஸ்ரேலில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

ஹமாசின் ராக்கெட் தாக்குதல்



போர் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. அவற்றில் பல இலக்கைத் தாக்கின. இந்த ராக்கெட்டுகள் இலக்கை சென்று தாக்கியதில் இஸ்ரேல் கதி கலங்கிப்போனது. இஸ்ரேலின் பல கட்டிடங்கள் நொறுங்கின. பலர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் எங்கும் அலறல் சத்தமும் ஓலமும் கேட்டுக்கொண்டே இருந்தன. இஸ்ரேலின் இராணுவத்தினர் ஆங்காங்கே சென்று பயந்து ஒளிந்து கொண்டனர். டெல் அவிவ் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன.

ஹமாசின் அல்கஸ்ஸாம் இராணுவப்பிரிவினரும் இஸ்லாமிய ஜிஹாதின் போர்பிரிவான அல்குதஸ் பிரிவினரும் பஜ்ர்-5 என்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை படைத்த ராக்கெட்டுகளின் பலம் பெற்றுவிட்டதாக தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் ஹமாஸ் இயக்கத்தினரால் உள்ளூரிலேயே கட்டமைக்கப்பட்டவை. இதன் தொழில்நுட்பம் மட்டும் ஈரானிடமிருந்து பெறப்பட்டது. இதை பரீட்சித்து பார்க்கவே இஸ்ரேல் ஹமாசை தாக்கியது. இதில் கடந்த 15ம்தேதி பஜ்ர் ஏவுகணைகள் டெல் அவிவை தாக்கின என்ற செய்தியை முதலில் இஸ்ரேல் இராணுவ தொடர்பாளர் அவிட்டல் டெய்போவிச் மறுத்தார். இது பாலஸ்தீன மக்களின் பொய் பிரச்சாரம் என கூறினார். ஆனால் அவர் மறுத்தது தான் பொய் என பின்னர் தெரியவந்தது.

“ரிஷோன் லெட்சியோன்” என்ற நகரை ராக்கெட்டுகள் தாக்கியது பின்னர் உறுதி செய்யப்பட்டது. அந்நகர் முழுவதும் மற்றும் டெல்அவிவிலும் சைரன்கள் ஒலி கேட்டுக்கொண்டிருந்ததை அதற்கு பின்னர் வந்த நாட்களில் ஊடகங்களில் காணமுடிந்தது. பின்னர் இஸ்ரேலிய ராணுவமும் அதை உறுதிப்படுத்தியது. அதேப்போல் இஸ்ரேலின் எஃப்16 வகை விமானம் ஒன்று பாலஸ்தீன போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இஸ்ரேல் என்ற நாடு பாதுகாப்பானது, அங்கே வந்து குடியேறுங்கள் என்று வாக்குறுதி அளித்து உலகின் பல பகுதியிலிருந்தும் யூதர்களை கொண்டு வந்து குடியமர்த்திய இஸ்ரேலுக்கு இப்படி தாங்கள் தாக்கப்படும் செய்திகளை மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் மக்களின் மனதில் நம்பிக்கையை பெற்றதாக வேண்டும். ஆனால் தற்போது நடந்தது வேறு.

தாக்குதல் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஹமாசின் நீண்டதூர ஏவுகணைகளை தாங்கள் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத்பராக் அறிவித்தார். இந்த பொய்யும் நிலைக்கவில்லை. ஆனால் அதற்கு பின்னர் வந்த அனைத்து நாட்களிலும் குறையாமல் 100 ராக்கெட்டுகள் குறிப்பாக ஃபஜ்ர்-5 வகை ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஹமாசால் ஏவப்பட்டன.

(Gaza Live Blog AlJazeera, Tehran Times, Arab News, Huffington Post, The Hindu)

## இஸ்ரேலின் ஊடகங்களின் மீதான தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலில் அல்குதஸ் என்ற அரபுதொலைகாட்சி தாக்கப்பட்டது. அல்குதஸ் ஹமாஸ் இயக்கத்தால் நடத்தப்படுகிறது என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. அல்குதஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் அது நிமிடத்திற்கு நிமிடம் இஸ்ரேலின் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளையும் அதனால்



இஸ்ரேலுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் காட்டிக்கொண்டிருந்ததே. அது மட்டுமன்றி ஹமாசின் அல்கஸ்ஸாம் பிரிவினரின் பலம், அவர்கள் மேற்கொண்டிருந்த பயிற்சி போன்றவற்றையும் அல்குத்ஸ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பிக்கொண்டே இருந்தது. இது போதாதா இஸ்ரேல் தாக்குவதற்கு.

இத்துடன் ஸ்கை நியூஸ் (Sky News) , அல் அராபியா (al-Arabiya), அல்அக்ஸா (al-Aqsa TV) தொலைக்காட்சி நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இஸ்ரேலின் கொலை மாபாதகங்களை குழந்தைகளை கொண்டு குவிப்பதையும் அப்பாவி பொது மக்களை கொண்டு குவிப்பதையும் இந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக காட்டி வந்ததே இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்த குற்றம்.

இதுமட்டுமல்ல ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனமாக ரஷ்யன் டிவி RT நிறுவன அலுவலகமும் இஸ்ரேலின் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை 20ம் தேதி அல்அக்ஸா தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த கார் ஒன்று இஸ்ரேலிய விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஊடகத்துறையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

(<http://www.tehrantimes.com/middle-east/103423-israel-pounds-gaza-strip-from-air-and-sea>) and Gaza Live Blog AlJazeera

## ஊடகத்தில் பாலஸ்தீன பொதுமக்களின் பங்கு

இம்முறை ஊடகத்துறையில் பொதுமக்கள் ஆற்றிய பங்கு முக்கியமானது. இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட

காயமடைந்த அப்பாவி பொதுமக்களின் குழந்தைகளின் பெண்களின் வயோதிகர்களின் படங்களையும் வீடியோக்களையும் பலர் உடனடியாக போரின் முதல் நாளிலிருந்து சமூகவலைதளங்களில் மேலேற்றம் செய்தனர். இதன் வாயிலாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மீது சுட்டவிழ்த்து விட்ட கொடுமைகள் உலகெங்கும் உடனுக்குடன் தெரியவந்தது. உலகெங்கிலும் இருந்து இஸ்ரேலுக்கு நெருக்கடிகள் வந்தன. மேலும் தரைவழி தாக்குதலை தொடங்க அமெரிக்காவின் அனுமதிக்கு காத்திருந்த இஸ்ரேலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு இந்த படங்களும் முக்கிய காரணம் எனலாம். எனினும் மிகமுக்கிய காரணம் அரபுலக எழுச்சிக்கு பின் முஸ்லிம்களுடனான நேரடி போரை அமெரிக்கா விரும்பவில்லை. Gaza Live Blog AlJazeera

## உலகெங்கும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள்

வெள்ளிக்கிழமையன்று ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேலின் இந்த அப்பாவி மக்களுக்கு எதிரான வெறித்தனமான தாக்குதலுக்கு எதிரான கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். (ரஷ்யா டுடே செய்திகள்)

எகிப்தின் தலைநகரில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் "காஸாவுக்கு நாம் லட்சக்கணக்கில் செல்வோம், எங்கள் வாழ்க்கை பாலஸ்தீனத்திற்காக அர்ப்பணிப்போம்" என்ற கோஷங்களுடன் போராட்டத்தினை பதிவு செய்தனர். லெபனானிலும் இந்த போராட்டம் நடந்தது.

ஈரானிலும் இதே நிலை தான். 700க்கு மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

ஆஸ்திரேலியாவிலும் தெற்கு கொரியாவிலும் (South Korea) , இஸ்தான்புல், அங்காரா, ரோம், மத்ரித், துனீஷியா, எமன், அல்ஜீரியா இன்னும் உலகின் பல நாடுகளிலும் இதே நிலைதான். இதனால் இஸ்ரேல் உலகத்தில் தனிமைப்பட்டு போனது.



இஸ்தான்புல் போராட்டத்தில் பங்கேற்ற அலி கோலின் என்பாரின் கூற்றினை இங்கே கூறுவது மிகப்பொருத்தமானது.

“இவ்விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களும் தங்களது உறுதியை காட்டவேண்டும் என நான் நம்புகிறேன். பிரிவினைகளும் கருத்து வேறுபாடுகளும் நம்முடைய குறிக்கோளை அழித்துவிடும். இதற்கு இஸ்ரேல் பதில் சொல்லவேண்டும் என விரும்பினால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இதனை செய்ய வேண்டும். இஸ்ரேலை கண்டிப்பதால் மட்டுமே நாம் எதனையும் அடைந்து விடமுடியாது. நாம் கண்டிப்பாக சில உண்மையான (உருப்படியான) நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”

(<http://www.tehrantimes.com/middle-east/103391-condemnation-of-israeli-aggression-on-gaza->)

### கடினமான சூழ்நிலை

ஹமாசின் தலைவர்கள் ஒரு கடினமான நிலையை மேற்கொண்டார்கள். ராக்கெட் தாக்குதலை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தை என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது.

“நாங்கள் இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம், ஏனெனில் அது தான் அடக்குமுறை நாடு. எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் போர்நிறுத்தத்தையே நாங்கள் விரும்புகிறோம்.”

இதன் பின்னர் இஸ்ரேல் தங்களது அடுத்த திட்டமாக பாலஸ்தீனத்தின் மீது தரைவழி தாக்குதலை தொடங்கப்போவதாக அறிவித்தது.

அவ்வாறு இஸ்ரேல் ஒருவேளை தரைவழி தாக்குதலை தொடங்குமானால் காசா இஸ்ரேலியர்களின் அடக்கஸ்தலமாக மாறிவிடும் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸின் செய்தி தொடர்பாளர் முஷீர் அல் மஸ்ரி இதனை தெரிவித்தார். Gaza Live Blog AlJazeera

### குழந்தைகள் கொலையாளி நெதன்யாஹூலி

ஹமாசின் அரசியல் பிரிவுத்தலைவர் காலித் மெஷால் கூறும்போது இஸ்ரேல் என்ன நோக்கத்திற்காக காலாவை தாக்கியதோ அந்த நோக்கத்தில் தோற்றுவிட்டது. இஸ்ரேல் ஒருவேளை தரைவழி தாக்குதலை தொடங்குமானால் அது இஸ்ரேல் செய்யும் மிகப்பெரிய தவறாக முடிந்து விடும் என்று கூறினார்.

இந்த போரை நிறுத்தவேண்டுமானால் பாலஸ்தீனத்தில் அடைக்கப்பட்ட அத்தனை வழிகளும் எல்லைகளும் திறக்கப்பட வேண்டும், ஹமாசின் தலைவர்களை குறிவைத்து தாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூலை “குழந்தைகள் கொலையாளி” என்றும் “போர்குற்றவாளி” என்றும் அறிவித்தார். Gaza Live Blog AlJazeera

### தரைவழி தாக்குதலும் பான் கீ மூனும்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் செவ்வாய் 20.11.2012 அன்று அளித்த பேட்டியில் இஸ்ரேல் இந்த சண்டையினை உடனடியாக நிறுத்தத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார். அத்துடன் ஒருவேளை காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்குமானால் அது பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றும் எச்சரித்தார்.

“என்னுடைய செய்தி தெளிவானது. அனைத்து பக்கமும் சண்டையை நிறுத்தவேண்டும். மேலும் தாக்குதலை விரிவுபடுத்துவது (தரைவழி தாக்குதலை தொடங்குவது) மொத்த (அரபு) பகுதியையும் அபாயத்திற்கு உட்படுத்திவிடும். நான் இஸ்ரேலிய தலைமையை இந்த வன்முறையை நிறுத்த துரிதப்படுத்துவேன்”



இருப்பினும் நடுநடுவே அவர் அமெரிக்கா சொல்லித்தந்ததையும் வாந்தியெடுக்க தவறவில்லை.

“இஸ்ரேலுக்கு, முறையான பாதுகாப்புக் கவலைகள் உண்டு என்பதை நாம் அனைவரும் அறியவேண்டும். சர்வதேச சட்டப்படி அந்த கவலைகள் மதிக்கப்படவேண்டும். எனினும் தரைவழி தாக்குதல் ஆபத்தினை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துவிடும்.” (அராப் நியூஸ் - செவ்வாய்கிழமை 20 நவம்பர் 2012)

ஆனால் நியாயமற்ற முறையில் பாலஸ்தீனத்தை ஆக்ரமித்து யூத நாட்டினை உருவாக்கிக் கொண்ட இஸ்ரேலுக்கு தங்களுடைய பாதுகாப்பைப்பற்றி கவலைப்பட எந்த விதமான நியாயங்களும் கிடையாது என்பதை நீதி நேர்மையுடன் சிந்திக்கக் கூடிய அனைவரும் அறிவர்.

ஹமாசின் தாக்குதலில் ஏற்கனவே மிரண்டு போய் இருந்த இஸ்ரேல் பான்கீ மூன் அவர்களின் இந்த அறிவிப்பினால் மேலும் மிரண்டது. அரபுலகில் இஸ்லாமிய எழுச்சி வந்துள்ள நேரத்தில் நடக்கும் இந்தப்போர் மொத்த அரபுலகத்தையே இஸ்ரேலுக்கு எதிராக திருப்பிவிடும் என்பதை பான்கீ மூன் நன்றாகவே உணர்ந்திருந்தார். அமெரிக்காவும் இதனையே பான்கீ மூன் அவர்களிடம் சொல்லி அனுப்பியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட இதனை தெளிவாக உணர்ந்திருந்தன.

சிரியாவில் முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் பிரச்சனையை கொண்டு குளிர்காய நினைத்து கொண்டிருந்த அமெரிக்கா இவ்வேளையில் இஸ்லாமிய நாடுகளும் முஸ்லிம்களும் ஒன்று சேருவதை நிச்சயம்

விரும்பவில்லை. ஒருபக்கம் ஹமாஸ், ஒருபக்கம் ஹிஸ்புல்லா, ஒருபக்கம் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், இத்துடன் எகிப்தின் இராணுவம், சிரியாவின் இராணுவம், துனீஷியா, கூடவே ஈரான் என அனைவரும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளதை அமெரிக்கா தெளிவாக உணர்ந்தது. உடனடியாக தன்னுடைய செயலாளர் ஹிலாரி கிளிண்டனை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி இதனை அறிவுறுத்தியது. இதுவரை மெளனம் காத்த அரபு நாடுகளும் எகிப்தின் தலைமையில் இஸ்ரேலுக்கு எதிரான தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தன.

இதன் காரணமாக தரைவழி தாக்குதலை தொடங்குவதை தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக திங்களன்று மூத்த இஸ்ரேலிய அமைச்சர்கள் அறிவித்தனர். ஆயினும் அப்பாவி பொது மக்கள் மீதான வான்வெளி தாக்குதல் வழக்கம் போல் செவ்வாய்கிழமை காலையே தொடங்கிவிட்டது.

([HTTP://WWW.ARABNEWS.COM/UN-CHIEF-WARNS-ISRAEL-AGAINST-GAZA-INCURSION](http://www.arabnews.com/un-chief-warns-israel-against-gaza-incursion)) AND Gaza Live Blog AlJazeera

### இணையதளப்போர்

இதற்கிடையே காஸாவை இஸ்ரேல் தாக்க ஆரம்பித்ததிலிருந்து இஸ்ரேலின் அரசாங்க இணைய தளங்களை களவாடவும் அந்த இணையதளங்களை தடுக்கவும் 440,000,000 அதாவது 44 மில்லியன் முயற்சிகள் நடந்தன. இதில் 10 மில்லியன் முயற்சிகள் இஸ்ரேலிய பிரதமர் இணையத்தை முடக்கவும் 7 மில்லியன் முயற்சிகள் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையத்தை முடக்கவும் நடந்தன. இந்த முயற்சியில் ஒரே ஒரு இணையதளம் மட்டுமே வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் யுவான் ஸ்டெய்னிட்ஜ் Yuval Steinitz கூறினார். ஆனால் அது எந்த இணையதளம் என்ற விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார். அந்த இணையதளத்தினை சற்று நேரத்திற்கெல்லாம் சரி செய்து விட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் பல இணையதளங்கள் செயலிழந்து விட்டது தான் உண்மை. அனானிமஸ் (Anonymous) என்ற இணையகுழுமம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்



மேற்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு எதிராக 700க்கு மேற்பட்ட இஸ்ரேலிய இணையதளங்களை தாக்கி செயலற்றதாக்கி விட்டதாக அறிவித்தது. அதில் சில முக்கியமான இணையதளங்கள் இஸ்ரேலின் காதிமா பார்ட்டி இணையதளம், பாங்க் ஆஃப் ஜெருசலம் இணையதளம், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் போன்றவை.

இதே போன்று அரசுகாரா பல இஸ்ரேலிய இணையதளங்களும் இணையபோரில் தாக்குதலுக்கு உள்ளாயின.

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை இணையதளம், பிரதம மந்திரி அலுவலக, ஜனாதிபதி அலுவலக மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியின் அலுவலக இணையதளங்கள் இத்தாக்குதலுக்கு உள்ளாயின. இத்தாக்குதல்கள் உலகில் பல பகுதிகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இந்த தாக்குதல்கள் இஸ்ரேலில் இருந்தும் பாலஸ்தீனத்தில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன.

<http://www.arabnews.com/tens-millions-hackers-target-israel-govt-websites-and-Gaza-Live-Blog-AlJazeera>

### ஹம்கின் உளவுப்பிரிவின் சாதனை

காசாவின் அனைத்து தொலைதொடர்பு கருவிகளின் தொடர்புகளும் இணையதள தொடர்புகளும் இஸ்ரேலின் வழியாக தான் காசாவிற்கு வருகின்றன. அந்த தொடர்புகளை துண்டித்திருந்தால் பாலஸ்தீனத்திலிருந்து எந்த செய்திகளும் வெளியுலகிற்கு வந்திருக்காது.

ஆனால் அதனை இஸ்ரேல் செய்யாததற்கு காரணம், காசாவிற்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று உளவெடுக்க. ஆனால் நடந்தது என்னவென்றால் ஹம்கின் அல்கஸ்ஸாம் பிரிவு உளவாளிகள் இதே தொலை தொடர்பு கருவிகளை பயன்படுத்தி அவற்றை ஹாக் செய்து (by hacking) இஸ்ரேல் இராணுவத்தினர் 5000 பேர்களின் கைபேசிகளுக்கு அச்சுறுத்தல் செய்திகளை அனுப்பி அவர்களின்

மனதில் மரண பயத்தை ஏற்படுத்தினர். இதனை இஸ்ரேலிய இராணுவமும் மறுக்கவில்லை. Gaza Live Blog AlJazeera

### இஸ்ரேலிய உளவாளிகளுக்குப் பாடம்

இதற்கிடையே இஸ்ரேலுக்கு உளவாளிகளாக செயல்பட்ட 6 பேரை பாலஸ்தீன போராளிகள் சுட்டுக்கொன்றனர். இதனை ஹமாஸ் அக்ஸா வானொலி உறுதி செய்தது. “அவர்களை நாங்கள் கையும் களவுமாக பிடித்துவிட்டோம், அவர்களிடமிருந்து அதிக தொழில்நுட்பம் வாய்ந்த புகைப்பட கருவிகளும் எங்களுடைய இடங்களை படம் பிடித்து வைத்திருந்த படங்களும் கைப்பற்றப்பட்டன. அவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர்கள்” என்று ஹமாஸ் வானொலி தெரிவித்தது.

செவ்வாய் கிழமை இஸ்ரேலின் தெற்கு பகுதியை தாக்கிய ராக்டெட் 5 இஸ்ரேலிய ராணுவத்தினரை பலத்த காயப்படுத்தியது. Gaza Live Blog AlJazeera [Source: AFP]

### போராட்டகுழுக்கள் ஒன்றிணைந்தன

இந்த போரினால் மற்றொரு நன்மையும் நடந்தது. அது இஸ்ரேலுக்கு பேரிடியாக இருந்தது. ஹமாஸ் இயக்கத்தினரும் அல்ஃபதாஹ் இயக்கத்தினரும் திங்கட்கிழமை அன்று கூட்டாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதில் தங்களுக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாட்டை களைந்து தாங்கள் இன்று முதல் ஒருங்கிணைந்து விட்டதாக அறிவித்தனர்.





“இன்று முதல் எங்களுடைய மற்ற தலைவர்களுடனான கருத்து வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என அறிவிக்கிறோம்” இவ்வாறு ஜிப்ரீல் ரஜப் என்ற மூத்த ஃபதா அதிகாரி ரமல்லாவில் நடந்த பேரணியில் தெரிவித்தார். இது பாலஸ்தீன போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

<http://blogs.aljazeera.com/topic/gaza/breaking-hamas-fatah-rivals-agree-unite-over-gaza-crisis>

## போர் நிறுத்த நிபந்தனை

ஹமாஸ் இயக்கத்தினரும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரும் எகிப்தும் சேர்ந்து கூட்டாக போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை வெளியிட்டனர்.

1. ஹமாஸ் இயக்கத்தினரை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்வது நிறுத்தப்படவேண்டும்.

2. காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நிறுத்தப்படும்.

3. எல்லைகளை கடப்பது எளிதாக்கப்பட வேண்டும். (முற்றிலுமாக திறந்து விட வேண்டியதில்லை)

4. போர்நிறுத்தத்திற்கு உத்தரவாதம் கொடுப்பவராக எகிப்து அரசாங்கம் இருக்கும்.

ஹமாசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதொரு போர் நிறுத்தத்தினை வேறுவழியின்றி இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. எகிப்தின் முயற்சியில் இது நடந்தது. புதன்கிழமையிலிருந்து இது அமலுக்கு வந்தது.

இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பது மட்டுமே முக்கியமல்ல மாறாக

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதே இதன் முடிவு என்ற கருத்தும் அரபு நாடுகளால் முன் வைக்கப்பட்டது.

“அரபுலகம், இஸ்லாமிய உலகம் மற்றும் அதன் நேசநாடுகளின் முன் உள்ள உண்மை பிரச்சனை இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பது மட்டும் அல்ல. மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது.” என்று அரபு லீக் நாடுகளின் தலைவர் நபில் அல் அராபி கூறினார்.

Gaza Live Blog AlJazeera [Source: AFP]

## முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் (எகிப்தின்) நிலை முக்கியமானது

நான்காண்டுகளுக்கு முன் கையாண்ட அதே போர்த்தந்திரங்களுடன் ஹமாசை எதிர்கொண்ட இஸ்ரேலுக்கு அதிர்ச்சி. ஹமாஸ் இப்பொழுது பலம்பொருந்திய அணியாக மாறிவிட்டிருந்தது. இதற்கு முன் 2008ல் இஸ்ரேல் காசாவை தாக்கியது. ஆனால் தற்போதைய நிலைமை வேறு. இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட இரண்டு நாடுகளில் எகிப்தும் ஒன்று. அப்பொழுது எகிப்து அமெரிக்க அடிவருடியாக இருந்தது. இஸ்ரேலின் அடாவடி செயலை தட்டிக்கேட்க திராணியற்ற ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி அங்கு நடைபெற்றது. ஆனால் தற்போது இஸ்லாமிய எழுச்சி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை எகிப்தின் ஆட்சியில் அமர்த்தியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திடமிருந்து முதல் செய்தி இவ்வாறு வந்தது,

“அல் கஸ்ஸாம் தலைவர் அஹ்மத் அல் ஜபரியை இஸ்ரேல் படுகொலை செய்ததை சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி கண்டிக்கிறது . அது ஒரு குற்றம். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் முற்றுகைக்கு கீழ் நடக்கும் இந்த படுகொலைகளை அரபுலகமும் சர்வதேச இயக்கங்களும் வேகமாக தடுக்க வேண்டும். இஸ்ரேல் இஸ்ரேலுக்குள் இருக்கும் உள்நாட்டு குழப்பங்களை தீர்க்க இந்த பிரச்சனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாலஸ்தீன தடுப்பு இயக்கங்களுக்கு எதிராக நடக்கின்ற இந்த படுகொலை கொள்கைகளை இஸ்ரேல் இந்தப்பகுதியை நிலையற்றதாக



எகிப்தின் தலைவர் முஹம்மது முர்சி

வைத்திருக்க விரும்புவதாகவே இந்த கட்சி பார்க்கிறது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேல் எகிப்தையும் சேர்த்து இப்பிராந்தியத்தில் நடந்துள்ள மாற்றங்களை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களைப் போல தற்போதும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியர்களின் ஆக்ரமிப்பு கொடுமைகளுக்கு உள்ளாக எகிப்து அனுமதிக்காது.

இந்த கட்சி பாலஸ்தீனத்தின் தடுப்பு இயக்கங்களின் தலைவர்களுக்கும் பாலஸ்தீனத்தில் ஷஹீதான அஹ்மத் அல் ஜபரியினுடைய பொதுமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அஹ்மத் ஜபரி கடந்த ஆண்டு இஸ்ரேலிய இராணுவ வீரர் கெலாட் ஷாலிட் என்பவனை உயிருடன் பிடித்து அவனுக்கு பதிலாக 1000 பாலஸ்தீன மக்களை விடுவித்தவர்களில் முக்கியமான ஒருவர்.” Gaza Live Blog AlJazeera

எகிப்தின் நிலை எவ்வளவு முக்கியமானது என்பதனை பின்வருபவரின் வார்த்தைகளின் மூலம் அறியலாம். அஜ்ஜாம் தமீமி என்ற இஸ்லாமிய அரசியல் வல்லுனர் இவ்வாறு கூறினார்,

“எகிப்து தற்போது சந்திப்புகளின் அரங்கமாகவும் அரபுலக மூத்த அதிகாரிகள் மற்றும் தூதர்கள் ஹமாஸ் மற்றும் காசா மக்களை பற்றிய அவர்களுடைய கருத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் மையமாகவும் உள்ளது”

நம்பியபடியே எகிப்து இந்த பிரச்சனையில் மிக அழகான முறையில் நடந்து கொண்டது. பல அரசியல் சதுரங்கங்க காங்களை அது நகர்த்தியது. முதலில் இஸ்ரேலுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது எகிப்து. எகிப்தில்

இருந்த இஸ்ரேலிய தூதருக்கு சம்மன் அனுப்பியது. பின்னர் காயம்பட்ட காசா மக்களுக்காக ரஃபா எல்லையை திறந்து விட்டது. பின்னர் எகிப்தின் அதிபர் முஸ்ரி அவர்கள் இவ்வாறு கூறினார்,

.”இஸ்ரேல் சொல்வதைப் போல் தரைவழி தாக்குதலை தொடங்குமேயானால் இப்பகுதியில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை நாங்களோ அல்ல சுதந்திர உலகமோ ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” Gaza Live Blog AlJazeera

சுத்தார் நாடும் இந்த பிரச்சனையில் முக்கிய பணியாற்றியது. ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இதுபற்றி கூறும் போது,” அரபுலக எழுக்கிக்கு பின்பு அரபு நாடுகள் எடுத்துள்ள நிலை வித்தியாசமானது. 2008 நாம் நினைவு கூறுவோமேயானால் அப்பொழுது பாதிக்கப்பட்ட காசாவின் மக்களுக்கு எதுவும் தரமுடியவில்லை. தற்போது புதிய மாற்றத்தின் வெளிச்சத்தில் எகிப்தின் பிரதமமந்திரி காசாவிற்கு செல்கிறார், துனீஷியாவின் பொருளாதார அமைச்சர் காசாவிற்கு போகிறார், ஒரு வாரத்திற்கு முன் நான் காசாவிற்கு சென்றுள்ளேன். மாற்றங்கள் நடந்திருக்காவிட்டால் (அரபுலக எழுச்சி) இவை எதுவுமே நடந்திருக்காது.”

“இப்பொழுதுள்ள சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டது. நாம் காசாவின் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதை பரிசீலிக்க வேண்டும். காசா நிறுகையிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தன்னுடைய முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவதை கேட்கக்கூடிய தருணம் இதுதான். மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்காக ரஃபா எல்லையை திறந்து விட்டதற்காக எகிப்திற்கும் நாம் நன்றி சொல்கிறோம்” Gaza Live Blog AlJazeera

## அமெரிக்க தூதரக காவலாளி இஸ்ரேலியனால் தாக்கப்பட்டார்

இதற்கிடையே இஸ்ரேலில் சில காட்சிகள் நடந்தன. இஸ்ரேல் போரில் தேர்ந்து கொண்டிருந்ததையும் இஸ்ரேலியர்களின் விரக்தி மனநிலையையும் இந்த காட்சிகள் நிரூபித்தன. இஸ்ரேல் ஹமாசிடம் அடிவாங்ககிக் கொண்டிருந்ததையும் அதற்கு எதிராக

அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்ததையும் காண சகிக்காத இஸ்ரேலியன் ஒருவன் அமெரிக்க தூதரகத்தின் காவல் அதிகாரிகள் சிலரை கத்தியால் குத்தினான். இஸ்ரேலிய போலீசார் அவனை பிடித்துவிட்டனர். பின்னர் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று கூறினர். ஆனாலும் இது போன்ற நிகழ்வுகள் இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பலமுறை இஸ்ரேலியர்கள் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற இதே பதிலையே சொல்லி வந்துள்ளது.

<http://blogs.aljazeera.com/topic/gaza/attack-us-embassy-tel-aviv-confirmed>

## இஸ்ரேலிய பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல்

புதன்கிழமையன்று இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் டெல்அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 27 பேர் படுகாயம் அடைந்தனர். இது மனிதவெடிகுண்டால் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக பேருந்தில் ஓட்டி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு இஸ்ரேலின் பாதுகாப்பு மிக்க இராணுவ தலைமையகத்திற்கு அருகில் நடந்தது. இது போர்நிறுத்த அறிவிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நடந்தது.

The Huffington Post UK | By Dina Rickman Posted: 21/11/2012

இதற்கு முன் கடைசியாக ஏப்ரல் 23 2006ல் இஸ்ரேலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 68க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். Gaza Live Blog Aljazeera

## இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட தலைவர்கள்

1. ஜூலை 2002ல் இஸ்ரேலின் விமான தாக்குதலில் ஹமாசின் இராணுவப்பிரிவு தலைவர் ஸலா ஷஹீதா அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களுடன் சேர்த்து

14 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் பெண்களும் அடக்கம்.

2. மார்ச் 2004ல் ஹமாசின் ஆன்மீகப்பிரிவு தலைவர் ஷேக் அஹமது யாசீன் அவர்கள் இஸ்ரேலின் விமானப்படைய தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். ஹமாசை உருவாக்கியவர்களில் ஒருவரான அஹமது யாசீன் அவர்கள் வயது முதிர்ந்தவர். வாத நோயால் நடக்கமுடியாதவர். ஹமாஸ் பாலஸ்தீனத்தில் செயல்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பிரிவாகும்.

3. ஏப்ரல் 2014ல் ஹமாசின் தலைவர் அப்துல் அஜீஸ் ரன்திசி இஸ்ரேலின் விமான ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

4. ஜனவரி 2009ல் இஸ்ரேலின் போர்விமானங்கள் சுட்டதில் ஹமாசின் மூத்த தலைவர் நிசார் ரய்யான் என்பவரும் அவரல்லாமல் 18 பேரும் கொல்லப்பட்டனர்.

5. ஜனவரி 2009ல் காசா ஹமாஸ் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஜைத் சியாம் என்பவரை விமானதாக்குதலில் இஸ்ரேல் கொலை செய்தது.

(Gaza Live Blog Aljazeera)

## அமெரிக்காவின் நிலை

அமெரிக்காவின் பத்திரிக்கை தொடர்பாளர் மார்க் டோனர் இவ்வாறு கூறினார், "இஸ்ரேலின் தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த தாக்குதல்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதே நேரத்தில் காசாவிலிருந்து தெற்கு இஸ்ரேலின் மீது ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதை நாங்கள் கண்டிக்கிறோம். இப்போரில் உயிரிழந்த அப்பாவி இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஹமாசும் மற்ற தீவிரவாத இயக்கங்களும் இஸ்ரேலிய மக்களுக்கு மீதாக கட்டவிழ்த்துள்ள வன்முறைகளை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை."

இப்பொழுது தெரிகிறதா அமெரிக்காவை ஏன் அனைத்து இஸ்லாமிய நாடுகளும்

தங்களுடைய எதிரியாக கருதுகின்றன என்று. இவ்வளவு அநியாயங்களையும் இவ்வளவு பஞ்சமாபாதகங்களையும் செய்யும் இஸ்ரேலிய அரசுக்கு ஆதரவு. ஆனால் தங்கள் மீதும் விழும் அடிகளை தடுக்க முயலும் காசா மக்களுக்கு எதிர்ப்பு. இவர்கள் தான் மனித உரிமை காவலர்கள்.

- Agence France Presse - Gaza Live Blog  
AlJazeera

## பக்கபலமாக ஈரான்

இஸ்ரேல் பிச்சையெடுத்த போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் காசாவெங்கும் துப்பாக்கிகள் வெடித்து காசாவின் வெற்றி கொண்டாடப்பட்டது, பல கார்களின் ஹாரர்கள் ஒலி எழுப்பி இதனை கொண்டாடின.

இஸ்ரேலை இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தி போரில் வெற்றிகொண்ட இஸ்லாமிய ஜிஹாத் குழுவினரையும் ஹமாசையும் ஈரான் அதிபர் அஹமது நஜதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார்.

“யூதர்கள் தங்கள் அந்தியை நெருங்கிவிட்டார்கள். பாலஸ்தீன நிலத்தின் உரிமையை அங்கீகரிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இறைவனின் கருணையினால் இன்ஷாஅல்லாஹ் புனித அல்குத்ஸ்-இன் விடுதலைக்கு நாம் சாட்சிகளாவோம்.

“ஹமாசுக்கு எதிராகவே நிற்கமுடியாத போது ஈரானுக்கு எதிரான தாக்குதலை நினைத்து பார்ப்பது கூட சிறுபிள்ளைத்தனமாதது” என்றும் அவர் கூறினார்.

Tehran Times On Line: 25 November  
2012 15:36 In Print: Monday 26 November  
2012

## ஹிஸ்புல்லாவின் எச்சரிக்கை

காசா போராளிகள் இஸ்ரேலை உலுக்கிவிட்ட ராக்கெட் அடிகளின் வாயிலாக தெளிவான வெற்றியை பெற்றுள்ளனர் என்று ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா அவர்கள் பாராட்டினார்

“பஜ்ர் 5 ராக்கெட்டுகள் இஸ்ரேலை உலுக்கிவிட்டன. லெபனானை தாக்க

நினைத்தால் தினமும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் டெல்அவியையும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கும். அதை எதிர்த்து எவ்வாறு உங்களால் நிற்கமுடியும்.” என்று தொலைக்காட்சி பேட்டியின் வாயிலாக தன்னுடைய ஆதரவாளர்களிடம் அவர் பேசினார்.

“மீண்டும் ஒருமுறை வாளுக்கு எதிராக இரத்தம் வெற்றி பெற்றுள்ளது. காசா போராளிகள் தங்களுடைய இரத்தத்தை சிந்தி இந்த வெற்றியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.”

“நெதன்யாஹூ ப்ரீய இலக்கு எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அவருடைய குறுகிய இலக்கைக்கூட இஸ்ரேலால் அடையமுடியவில்லை.

அவர் பாலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை தடுக்க நினைத்தார். அது முடியாமல் போனது.

பாலஸ்தீன போராளிகளின் ஏவுகணை சக்திகளை அழிக்க நினைத்தார். அதுவும் முடியாமல் போனது.

இஸ்ரேலின் பலத்தை அதிகப்படுத்த நினைத்தார். மாறாக இப்போரில் அது பலஹீனப்பட்டுப்போனது.

அஹ்மத் அல் ஜபரியின் இழப்பு முக்கியமானது தான் எனினும் போராளி இயக்கங்கள் தனி நபரை சார்ந்து ஒருபோதும் இருந்ததில்லை” என்று அவர் கூறினார்.

## இறுதி வழி

“தற்போது காசா மக்கள் பெற்றுள்ள வெற்றியின் வாயிலாக நமக்கு தெரிய வருவது என்னவெனில் பாலஸ்தீனத்தை காப்பாற்றவும் இந்நிலத்தில் நீதியை கொண்டுவரவும் இன்று நீங்கள் கையில் எடுத்துள்ள பாதை தான் ஒரே வழி”

இது ஈரான் அதிபர் அஹமது நஜதி அவர்கள் வெற்றி பெற்ற காசா மக்களைப்பார்த்து கூறியது. இந்த வழி ஒன்று தான் பாலஸ்தீனத்தை காக்கும். ஏன் அடக்கி ஒடுக்கப்படும் அனைத்து முஸ்லிம்களையும் இந்த வழியே காக்கும்.

## -அபூஅப்ரஹ்

# எண்ணால் பால் தூக்கரேயைப் பாராட்டி முடியவில்லை

மார்க்கண்டேய கட்சு: தலைவர் பத்திரிகையாளர்கள் குழுமம்.

தமிழில்: மு. குலாம் முஹம்மத்

**அ**ரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இவர்கள் ஒருவருக்கு மேல் ஒருவம் ஏறிநின்று பால்தாக்கரேக்கு புகழாரங்களைச் சூட்டுகின்றார்கள். வந்து குவியும் இந்தப் பாராட்டுகள் பரபரப்பான ஆரவாரங்கள், இவற்றினூடே நான் பணிவோடு என்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

“இறந்தவர்களைப் பற்றி சிறந்ததையே பேசுங்கள்” என்ற விஷயத்தை நான் நன்றாக அறிவேன். பால்தாக்கரே விஷயத்தில் நான் அந்தவிழுமத்தைப் பின்பற்ற முடியவில்லை என வருந்துகின்றேன். காரணம் என் தாய் நாட்டின் நலன் இதுபோன்ற விழுமங்களைவிட எனக்கு உயர்வானது.

**பால்தாக்கரேயின் பாரம்பரியம் என்ன?**

அது! “மன்னனின் மைந்தர்கள்” என்ற தேசத்துரோக முழக்கம் இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் (1) (1) சொல்கின்றது

“இந்தியா, அதாவது பாரதம், பல மாநிலங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்” இந்தியா ஒற்றை மாநிலம் அல்ல, மாறாக அஃதோர் தொகுப்பு, ஒன்றியம்.

அரசியல் நிர்ணயச்சட்டம், 19 (1) (e) சொல்லுகின்றது “இந்தியக் குடிமக்கள் யாவர்க்கும்-இந்திய எல்லைக்குள் தாம் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும் தங்கி இருப்பதற்கும் உரிமை உண்டு”

இதனால், குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மக்களுக்கும், தென்னிந்தியாவைச் சார்ந்த மக்களுக்கும், பிகாரைச் சார்ந்த மக்களுக்கும், உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த மக்களுக்கும், இந்தியாவின் இதரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், மாராட்டிய மாநிலத்திற்கு செல்லவும் தங்கவும், வாழ்ந்திடவும் உரிமை உண்டு. இதனால் மராட்டிய மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு மாராட்டிய

மாநிலத்தில் குடியேறும் உரிமை உண்டு. அதேபோல் மராட்டிய மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கும், இந்தியா சில வரலாற்றுக் காரணங்களுக்காக, ஜம்முக்ஷமீர், சில தென்கிழக்கு மாநிலங்கள் இவற்றில் சில பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், எல்லா மக்களுக்கும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் குடியேறும் உரிமை உண்டு.

ஆனால் (பால்தாக்கரேயின்) மண்ணின் மைந்தர்கள் கொள்கை, மராட்டிய மாநிலம் மராட்டியர்களுக்கே சொந்தம் எனச் சொல்லுகின்றது. குஜராதத்தைச் சார்ந்தவர்களும், தென்னிந்தியர்களும், வட இந்தியர்களும் மராட்டிய மாநிலத்திற்கு அன்னியமானவர்கள் என்பது பால்தாக்கரேயின் கருத்து.

பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனையைச் சார்ந்தவர்கள், 1960களிலும், 1970களிலும், தென்னிந்தியர்களை அடித்து நொறுக்கினார்கள். அவர்களின் உணவிடங்களை, உறைவிடங்கள் இவற்றை யெல்லாம் துகள்களாக்கினார்கள். 2008இல், பீகார் மாநிலங்களைச் சார்ந்தவர்களையும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர்களையும், அடித்து நொறுக்கினார்கள். பிற மாநிலங்களைச் சார்ந்த இவர்கள், அங்கே பால் விற்றும், செய்தித் தாள்களைப் பட்டுவாடாச் செய்தும், வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள். இவர்களை மராட்டிய மாநிலத்தின் ஊடுருவிகள் எனப்பழிசுமத்தி தாக்கினார்கள். வாடகைக்கு கார்களை ஓட்டிக் கொண்டிருந்தவர்களின் கார்களையும் உடைத்தார்கள். முஸ்லிம்களையும் கருவறுத்தார்கள்.

இவையெல்லாம் பால்தாக்கரேக்கு ஒருவாக்கு வங்கியை உருவாக்கித் தந்தன. அது மற்றவர்களை வெறுக்கக் கற்றுத்தந்த வாக்கு வங்கி. ஹிட்லருக்கும் இப்படித்தான் ஒரு வாக்கு வங்கி இருந்தது. இந்த ஹிட்லரை பால்தாக்கரே அடிக்கடிப் புகழ்ந்து கொண்டிருந்தார். நாடு உடைந்து குடிமக்கள் சிதறுண்டால்

எனக்கென்ன? என்ற பாங்கிலேயே அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கை இந்திய தேத்திற்கு எதிரான, இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கும் எதிரான ஏன் நன்கு ஆய்வுசெய்தால், பால்தாக்கரே, அவரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவவர்கள், இவர்களுக்கும் எதிரானது.

இந்தியா விரிந்து வியாபித்த ஒரு நாடு (வட அமெரிக்காவைப் போல்) இங்கே இந்தியாவில் குடியேறியவர்களே அதிகம்.

இந்தியாவில் வாழும் மக்களில் 92-முதல் 93 சதவிகிதம் வரை பல இடங்களிலிருமிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள். குறிப்பாக வட மேற்கு பகுதிகளிலிருந்து வசதியான வாழ்க்கையைத் தேடிவந்தவர்கள். என்னுடைய “பிளாக்”- இல் (Blog) (what is India) “இந்தியா என்பது என்ன? என்ற கட்டுரையைப் படிக்கவும். (justicekatju.blogspot.in.)

இந்தியாவின் பூர்வீகக்குடிகள் அல்லது இந்தியாவின் உண்மையான மண்ணின் மைந்தர்கள், திராவிடத்திற்கு முந்தைய ஆதிவாசிகள் - Old Dravidian Tribales known as Adivasis, the bhils Gonds, santhas, Todas etc) அவர்கள் எண்ணிக்கையில் ஏழு அல்லது எட்டு விழுக்காடுகளே இருக்கின்றார்கள். ஆகவே மண்ணின் மைந்தர்கள் என்ற கோட்பாட்டை மிகவும் அக்கறையோடு செயல்படுத்தவதாக இருந்தால் 92 முதல் 93 விழுக்காடு மராட்டியர்களும் அந்நியர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களை அப்படித்தான் நடத்திட வேண்டும். ஒரு வேளை பால்தாக்கரேயின் குடும்பத்தினரும் வட்டத்திற்குள் வரலாம்.

மராட்டிய மாநிலத்தின் உண்மையான பூமிபுத்திரர்கள்-மண்ணின் மைந்தர்கள், பில்ஸ் இன மக்களும் அவர்களைச் சார்ந்தவர்களுந் தான். இவர்கள் மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 7 அல்லது 8 விழுக்காடுகள் தாம் (சதவிகிதம்தான்).

நாம் ஒன்றுபட்டு நின்றால்தான் வறுமை, வேலை இல்லாமை இவற்றையெல்லாம் வென்று பொருளாதார வளர்ச்சியையும் பெற்று உலகநாடுகளை விஞ்சிமுன்னே நின்றிட முடியும். இதனால் தான் என்னால் பால்தாக்கரேயை பராட்டிய முடியவில்லை.

THE HINDU NOV. 19, 2012.

**பால்தாக்கரே பற்றி பிரபல எழுத்தாளர் இந்திய பாசிசத்தின் அங்கீகாரம் உண்மை முகம்.**

பால்தாக்கரேக்கு சொந்தமான திட்டம் எதுவுமில்லை. 1992-93களில் முஸ்லிம்களைத் திட்டம் போட்டு கொலை செய்ததுதான் இவருடைய சாதனை. இதுவும் இவருடைய சொந்த சரக்கல்ல. இதுபோன்ற படுகொலைகள் பலவற்றை சங்க பரிவாரத்தினர் அதற்கு முன்பே நடத்தி இருந்தார்கள். இந்தப் படுகொலைகளிலெல்லாம் பால் தாக்கரேயை காங்கிரஸ் பக்குவமாக பாதுகாத்தது.

காங்கிரஸ் கட்சிதான் இந்திய அரசியல் கலாச்சாரத்தின் முக்கிய மையம். ஆனால் அது தொடர்ந்து வகுப்பு வாத சக்திகளை வளர்த்துவிட்டது. அவர்களுடன் சமரசம் செய்துகொண்டது. 1992/93 இன் இனப்படுகொலை வரையும் அதற்குப் பின்னும் பால்தாக்கரேயை வளர்த்தது காங்கிரஸ்தான்.

பிரவீன் சாமி: TH:20/11/2012.

**சிறுபான்மையினர் கவனத்திற்கு:**

1992/1993 இனப்படுகொலைகளை நிகழ்த்திய பால்தாக்கரேயை பட்டவர்தனமான குற்றவாளி என்றது ஸ்ரீகிருஷ்ணா என்ற நீதிபதியின் தலைமையில் அமைந்த விசாரணைக் குழு. இந்த இனப்படுகொலை குற்றத்தில் ஒரு மணி நேரம் கூட பால்தாக்கரேயை அதாவது இந்திய பாசிசத்தின் உண்மை முகத்தை சிறையில் வைத்திட இயலவில்லை, காரணம் சிவசேனா ஆட்சியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தேசிய காங்கிரஸ், (NCP) அவரை தொடர்ந்து காப்பாற்றியது. அதேபோல் பல்வேறு ஊழல்களிலும் ஒரு கொலை வழக்கிலும், ஒரு பெரும் நில அபகரிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்ட நிதின் கட்கரிக்கும் இந்த தேசிய காங்கிரசைச் சார்ந்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

இதனால் காங்கிரசு வந்துவிட்டால் எல்லாம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் இந்திய பாசிசம் இப்போது தேசியக் கொடியைக் கொண்டு கவரவிக்கப்படுகின்றது என்பதை கவனிக்கவும்?

# விஜய்-கூன் துப்பாக்கி அல்ல

## சுது புரோகித்-இன் துப்பாக்கி

1. இந்திய இராணுவத்தில் புரோகித் என்றோர் இராணுவ அதிகாரி. இவர் இராணுவத்தின் உளவு பிரிவை சேர்ந்தவர். அவர் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக ஓர் இந்து ராஷ்டிராவை உருவாக்க நினைக்கிறார். அதற்காக உழைக்கிறார்.

2. இவர் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று நினைக்கிறார். முஸ்லிம்களை பழி வாங்கும் விதமாக ஒரு தீவிரவாத இந்து குழுவை உருவாக்குகிறார். அதில் இந்து அமைப்புகளை சேர்ந்த பல பேரும், பல சாமியார்களும் அடக்கம். அந்த அமைப்பின் பெயர் அபிநவ் பாரத்.

3. இதற்கு இந்திய உளவுத்துறையை சார்ந்த பல அதிகாரிகள் (ஏன் மொத்த அமைப்புமே என்றும் சொல்லலாம்) உதவி செய்கின்றனர். அந்த அமைப்பு இந்தியாவின் பல இடங்களிலும் குண்டு வைக்கிறது. அதில் இந்தியர்கள் பலர் (முஸ்லிம்களும் இந்துக்களும் இன்னும் பலரும்) கொல்லப்படுகின்றனர்.

4. அதற்கான வெடி மருந்துகளை புரோகித் இராணுவத்தில் இருந்தே களவாடி கொண்டு வந்து தருகிறார். இந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவ அதிகாரிகளையே பயன்படுத்துகிறார்.

பின்னர் அந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் காட்டி அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர் கைது செய்யப்படுகின்றனர். இது இந்திய உளவுத்துறையின் ஆசிரிவாதத்துடன் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெருந்த கொந்தளிப்பு எழுகிறது.

5. அதன் பின்னர் மத்திய அரசு நாட்டிற்கு விசுவாசமான கர்கரே என்றொரு அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது. அதில் உண்மைகள் வெளிவந்தன. இராணுவத்தில் இருந்து வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது தெரியவருகிறது. இராணுவ அதிகாரி புரோகித்

கைது செய்யப்படுகிறார். புரோகித்-இன் லேப்டாப் கைப்பற்றப்படுகிறது. அதில் ஏகப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன.

ஆனால் உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரி கர்கரே சத்தமில்லாமல் கொல்லப்படுகிறார். கர்கரே அணிந்த குண்டு துளைக்காத சட்டையில் ஓட்டையா அல்லது அந்த சட்டையை அவருக்கு அணிவித்தவர்கள் சத்தமில்லாமல் அவரை கொலை செய்ததை கண்டும் காணாமல் உள்ள சட்டத்தில் ஓட்டையா? எங்கு ஓட்டை என்பது யாருக்கும் புரியவில்லை.

தற்போது ஒரு புதிய கதை இராணுவத்தாலும் காவி கரைபடிந்த ஊடகங்களாலும் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புரோகித் என்பவர் இந்திய இராணுவத்தின் ஆணைப்படியே இதை செய்தார். (?) நாட்டில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க இந்து தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து குண்டு வைத்தார். அப்பாவினை கொன்றார். ஆனால் இவை அனைத்தையும் இராணுவத்திற்கு தெரிந்தே செய்தார் என்பதே அது. இந்த கதைகளுக்கு மத்திய அரசும் மௌனம் சாதித்து வருகிறது. அதாவது புரோகித்தை காப்பாற்றும் புதிய முயற்சி இது. அதற்கு மத்திய அரசு பக்க வாத்தியம் வாசித்து வருகிறது.

சரி அது இருக்கட்டும். துப்பாக்கி படத்தை பற்றிய விமர்சனத்தில் கர்கரேவும் புரோகித்தும் எங்கே வந்தார் என்பது தானே உங்களுக்குள் எழுந்துள்ள கேள்வி. இப்போது துப்பாக்கி படத்தின் கதையை சொல்கிறேன். மேலே சொன்ன கதையையும் இதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு புரிந்து விடும்.

1. துப்பாக்கி படத்தின் கதாநாயகன் விஜய். இராணுவ உளவு அதிகாரி.

2. அவர் கண்முன் நடக்கும் முஸ்லிம்கள் வைக்கும் குண்டு வெடிப்பைக் கண்டு கொதிக்கிறார். பாவம் இருக்கத்தானே செய்யும். அந்த குண்டு வெடிப்பை நடத்தும் ஒரு முஸ்லிமை உயிருடன் பிடிக்கிறார். அவனைக்கொண்டு அவனுடன் இன்னும் 12 முஸ்லிம்கள் (இவர்களை ஸ்லீப்பர் செல்கள் என்று அழைக்கிறார்கள், இவர்கள் சாதாரணமாக மக்களுடன் மக்களாக இருப்பார்கள். இவர்கள் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வரமாட்டார்கள். உள்ளூரிலேயே உள்ளவர்கள். அதாவது இந்திய பிரஜைகள். இவர்கள் அன்றாட வேலைகளை பார்த்துக்கொண்டே தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுவார்கள். இவர்கள் செல்போன் கடை வைத்திருப்பார்கள், ஜூஸ் கடை வைத்திருப்பார்கள், மெக்கானிக் கடை வைத்திருப்பார்கள். தங்களுக்கென்று கொடுக்கப்படும் வேலையை (அசைன்மென்ட்) செய்யும் நேரம் வந்தவுடன் அதனை சரியாக செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு உத்தரவு கொடுக்க ஒருவன் இருப்பான். இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் ஆட்கள் இருப்பார்கள். அப்படித்தான் இந்த படத்தில் காட்டுகிறார்கள்.) குண்டு வெடிப்பை நிகழ்த்த இருப்பதை அறிகிறார் விஜய்.

3. உடனே காவல்துறையில் உள்ள தன் நண்பனை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.

4. தன்னுடன் உள்ள இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகளை துணை சேர்த்துக்கொண்டு அந்த 12 பேரையும் சுட்டுக்கொல்கிறார். பின்னர் அதன் மூளையாக செயல்படும் வில்லனை கண்டுபிடித்து அவனை அழிக்க செல்கிறார். அதற்காக இராணுவத்தில் இருந்து வெடிமருந்துகளை எடுத்து கொண்டு வருகிறார். தன்னுடன் பணிபுரிந்து கை கால்களை இழந்த இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் வில்லனின் கப்பலை துவம்சம் செய்கிறார்.

இதற்கிடையே விஜயை மிரட்டி பல இடங்களில் பல கார்களின் அவரை வரவைத்து தன்னுடைய இடத்திற்கு கொண்டு வருகிறான் வில்லன். பின்னர் அந்த கார்களில் எல்லாம் வெடிகுண்டுகளை வைத்துள்ளேன். அந்த கார்களில் நீ வருவதையும் படம் எடுத்து வைத்துள்ளேன். இப்போது உன்னைக் கொன்று

விடுவேன். உன்னை கொன்றதாக இராணுவத்தில் உள்ள எங்கள் நபர் சொல்லிக்கொள்வார். அதற்காக அவர் புகழப்படுவார் என்று கூறி தன்னுடைய லேப்டாப்பை காட்டுகிறான்.

கிளைமாக்களில் அந்த முஸ்லிம் இராணுவ அதிகாரியை காட்டுகிறார்கள். நல்ல பெயர் வாங்கி இராணுவத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை தேர்வு செய்து அங்கும் ஸ்லீப்பர் செல்களை உருவாக்குவது தான் அந்த முஸ்லிம் இராணுவ அதிகாரியின் திட்டம். முடிவில் அந்த இராணுவ அதிகாரியை அவரே சுட்டுக்கொண்டு சாகும் படி செய்கிறார் கதாநாயகன் விஜய்.

5. மொத்தத்தில் புரோகித் கதை அப்படியே உல்டா செய்யப்பட்டுள்ளது. புரோகித் போலவே விஜய் செயல்படுகிறார். எதிர்பாராத விதமாக வில்லன்கள் கையில் விஜய் சிக்கிக்கொண்டு தீவிரவாதிகள் வைத்த குண்டுகளை விஜய் வைத்தது போல் வில்லனுடைய லேப்டாப்பில் காட்டியிருப்பது புரோகித்-இன் லேப்டாப்பில் புரோகித் செய்த சதிகள் பதிவாகியிருப்பதை காப்பாற்றும் வண்ணம் உள்ளது.

படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் ஆழமாக திட்டமிடப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஏதாவது ஒரு 10 நிமிடத்தை பார்த்தால் கூட அதில் ஒரு முஸ்லிம் தீவிரவாதியையோ அல்லது அவன் செய்யும் தீவிரவாத செயலையோ காட்டுகிறார்கள். செய்திகளில் முஸ்லிம்களின் பெயர்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் இடங்கள் என படத்தின் அனைத்து ஃபிரேம்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஏனோ தானோவென்று பணம் பண்ணுவதற்காக எடுக்கப்பட்ட படமாக தெரியவில்லை. படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் நஞ்சு விதைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கெதிராக முஸ்லிம்கள் கூட்டமைப்பு கிளம்பியவுடன் கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கு படம் போட்டு காட்டப்பட்டது.

ஆட்சேபணைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் படக்குழுவினரால் உறுதியளிக்கப் பட்டது.



இதற்கிடையே படத்தை அப்படியே ஓட்டும் முயற்சியும் சமகாலத்தில் படக்குழுவினரால் செய்யப்பட்டது. அவர்கள் தமிழக உள்துறை செயலாளர் சந்தித்து படத்திற்கும் படகுழுவினருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. “நீங்கள் கண்டதையும் படம் பண்ணுவீர்கள், உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தந்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று உள்துறை செயலாளர் கூறிவிட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் படக்குழுவினர் தலைமை செயலகத்தின் பின்புறமாக செய்தியாளர்களை சந்திக்காமல் வெளியேறினர்.

முஸ்லிம்களின் கூட்டமைப்பினர் படக்குழுவினரிடம் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படவேண்டும், படக்குழுவினர் இத்தகையதொரு படத்தை எடுத்ததற்காக முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்தனர். இல்லையெனில் இத்திரைப் படத்தை எந்த திரையரங்கிலும் காட்ட விடமாட்டோம் என்று கூறினர்.

இதன் படி ஊடகங்களின் முன் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். அப்போது நாடகத்தனமாக காட்சிகளும் அரங்கேறின. தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல தங்கள் செயல்களால் முஸ்லிம்கள் வருத்தப்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என ஒப்பாரி வைத்தவர்கள் இதற்கு பிராயசித்தமாக இனி வரும் காலத்தில் விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் எனவும் முஸ்லிம்களை பெருமைபடுத்தும் விதத்தில் படம் எடுக்கப்போவதாகவும் கூறினர். இவ்வளவு கேவலமாக முஸ்லிம்களை காட்சிக்கு காட்சி களங்கப்படுத்தி நிறுத்தி நிதானமாக யோசித்து காட்சிகளை அமைத்து படம் எடுத்தவர்கள் இதனை முன்னரே யோசித்திருக்க வேண்டும்.

இதன் பின்னர் படக்குழுவினர் முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் சமாதானம் செய்து கொள்ள முன்வந்து அவர்கள் ஆட்சேபித்த சில காட்சிகளை நீக்கியதாக கூறி மீண்டும் படத்தை காட்டினர். ஆனாலும் அதில் பல காட்சிகள் அப்படியே தான் இருந்தன. ஒட்டு மொத்த படமே

திட்டமிடப்பட்டு ஒவ்வொரு காட்சியும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த படத்தை ஒட்டு மொத்தமாக தடை செய்வது தான் சரியானதாக இருக்கமுடியும் என பலர் அங்கே பேசிக்கொண்டதை நம்மால் கவனிக்க முடிந்தது.

ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அதில் ஒரு காட்சி. ஸ்லீப்பிங் செல்லை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் விஜயால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடைய படம் தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. அவருடைய வீட்டில் அவருடைய குழந்தை அதைக்காட்டி அம்மா அது அப்பா என்கிறான். அக்குழந்தையின் அம்மா அதாவது தீவிரவாதியின் மனைவி குழந்தையின் வாயை இறுக்கமாக பொத்தி அழைத்து செல்கிறாள், ஒரு சொட்டு கண்ணீர் விடாமல். இந்த காட்சியை சுட்டிக்காட்டி படத்தின் டைரக்டரிடம் இக்காட்சியின் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? முஸ்லிம்களின் வீடுகளில் உள்ள பெண்களும் தீவிரவாதத்திற்கு உடந்தை என்பதா அல்லது கணவன் இறந்தாலும் அதை பற்றி ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் அழுத்தமாக குழந்தை வாயை பொத்துவது முஸ்லிம் பெண்கள் அழுத்தமானவர்கள் விஷயம் தெரிந்தாலும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவா என்ற கேள்வி முஸ்லிம் கூட்டமைப்பினரால் எழுப்பப்பட்டதற்கு அவர் வாயடைத்து போனார். மௌனமாக இருந்தார். இக்காட்சி கடைசிவரை படத்தில் இருந்து நீக்கப்படவில்லை.

அடுத்ததாக இன்னொரு காட்சி. விஜயின் தங்கை தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார். அவளுடைய சமுத்தை அறுத்து கொலை செய்ய தீவிரவாதிகள் முயல்கின்றனர். அதை படம் பிடிக்கவும் முயல்கின்றனர். இந்த காட்சியின் பின்னணியில் அரபு எழுத்துக்கள். அருகில் சிலர் அரபு வசனங்களை ஒதுகின்றனர். இக்காட்சியும் நீக்கப்படவில்லை. இதே போல் பல காட்சிகளை சொல்லலாம்.

செய்வது அனைத்தையும் செய்து விட்டு உடலைக் காட்டி வியாபாரம் செய்பவர்கள் நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என ஒப்பாரி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்று

நடைபெறாது என்ற எண்ணத்துடன் முஸ்லிம் கூட்டமைப்பினரும் இப்படத்தை அனுமதித்தனர்.

நம்மை பொறுத்தவரை இப்போராட்டங்களினால் இப்படம் பிரபலப்படுத்தப்படவேண்டும் என்பதே படத்தை தயாரித்தவர்களின் நோக்கம். அது இப்போது நிறைவேறிவிட்டதாக தெரிகிறது. பட்டி தொட்டியில் உள்ளவர்களெல்லாம் “அப்படி என்னப்பா அந்த படத்தில் இருக்கிறது, இந்த முஸ்லிம்கள் போராட்டம் நடத்துகிறார்கள்” என்று கேட்டவண்ணம் படத்தை பார்க்கின்றனர்.

இது போன்ற படம் எடுப்பதை தடுக்க இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கிறார்கள், விஷம கருத்துகளை விதைக்கிறார்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை நாட வேண்டும். படக்குழுவினர் படத்தில் நடத்தவர் அனைவரின் மீதும் வழக்குகள் பதியப்பட வேண்டும். இதை வெளியிட அனுமதித்த சென்சார் போர்டு மீதும் வழக்கு பதியவேண்டும்.

இதற்கு அப்பாற்பட்டு சினிமா என்பது நிஜவாழ்வின் பிரதிபிம்பமே என்ற வாதத்தை எடுத்துக்கொண்டு பேசுவேமாயானால் இந்த படம் எடுக்கப்பட்டதை ஊக்குவித்தது எது என்பதை முஸ்லிம்கள் ஆழ்ந்து ஆராய வேண்டும். ஆங்காங்கே அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முத்திரைக்குத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அதனை ஊடகங்கள் தங்களுடைய விஷமத்தின் மூலம் அனைவருடைய மனதிற்கும் கொண்டு சேர்த்து விஷத்தை விதைப்பதுமே நாம் அறிந்த வரையில் இதற்கான முக்கிய காரணங்களாகும்.

ஆகவே அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போதும் அவர்கள் ஆண்டு கணக்கில் சிறையிலடைக்கப்படும் போதும் முஸ்லிம்கள் குரல் கொடுக்காமல் போவோமேயானால் இத்தகைய ஊடக தாக்குதல்களை தாங்கியே ஆகவேண்டிய நிலை ஏற்படும். நிஜத்தில் நம்மை தீவிரவாதிகள் என்று கூறுவதை தடுக்க முயலாமல் சினிமாவில் நம்மை தீவிரவாதிகள் என கூறுவதை தடுக்க முயல்வது நிஜத்தை விட்டு நிழலை தண்டிப்பது போல். எனவே, உடனடியாக நாம் செய்ய வேண்டியது

இதுவரை எப்படியோ என்று இருந்து விட்டோம், ஆனால் இனி வருங்காலங்களில் எந்த ஓர் அப்பாவி முஸ்லிமையும் தீவிரவாதி என முத்திரைக்குத்தி தண்டிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அதை எதிர்த்து போராடுவோம் என உறுதி கொண்டு அதற்கு அச்சாரமாக தற்போது தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தஞ்சை தமீம் அன்சாரிக்கு நியாயம் கேட்டு குரல் எழுப்பவேண்டும். அதனால் எழக்கூடிய பிரச்சனைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவேண்டும். செய்யுமா முஸ்லிம் சமுதாயம்...?

## - அழ அஃப்ரஹ்

வைகறை வெளிச்சம் இப்போது  
துபாயிலும்....

துபாய் வாசகர்கள்  
வைகறை வெளிச்சம் மாத தீதறை  
பெற்றிட தொடர்பு கொள்ள வேண்டிய

கொலைபேசி எண் : +971551390923  
சென்னை தொடர்புக்கு : 9444329594

வைகறை வெளிச்சம் மாத இதழில் விளம்பரம்  
செய்து பயனடையுங்கள்!

பின்அட்டை	ரூ 6000
உள்பக்க அட்டை	ரூ 4500
முழுப்பக்கம்	ரூ 1000
அரைப்பக்கம்	ரூ 500
விசிட்டுங்கார்டு அளவு	ரூ 250

## ஔரு நீதிபதியின் விடுதலை முழக்கம் - நூல் வெளியீட்டு விழா

ஔவு பெற்ற நீதிபதி ப.குலாம் முஹம்மது அவர்கள் எழுதிய ஔரு நீதிபதியின் விடுதலை முழக்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நாகை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் வேலம் புதுக்குடியில் நடைபெற்றது.

விழாவிற்கு தாஜுத்தீன் அவர்கள் தலைமை ஏற்றும் ஜனாப் பஷீர் முஹம்மது அவர்கள் முன்னிலை ஏற்றும் நடத்தி வைத்தார்கள்.

மயிலாடு துறை ஔவு பெற்ற ஆடிட்டர் ஜனாப் நா.அப்துல்லாஹ் அவர்கள் நூலை வெளியிட மயிலாடுதுறை வழக்கறிஞர் கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

வேலம்புதுக்குடி ஜமாஅத்தின் ஹஜ்ரத் சதக்கத்துல்லா அவர்கள் கிராத் ஔதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய சாதி ஔழிப்பு விடுதலை முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழ்வேலன் அவர்கள் இந்தியாவில் சாதியும் தீண்டாமையும் நிலவி வருகின்றது.

அதுபோல் ஔரு நூலை படித்து விட்டு வந்ததாக (அன்வர் பாலசிங்கம் எழுதிய நூல்) மறைமுகமாக சொன்னார்.

அடுத்து உமர் முக்தார் மேடைக்கு வந்து இங்கே பேசுகின்ற தலைவர்கள் தாங்கள் பேசி முடித்த பிறகு சென்றுவிடாதீர்கள் சர்ச்சைகுறிய விஷயங்களை பேசிவிட்டு செல்வது சரியல்ல. இறுதியாக டிஎம். உமர்பாருக் அவர்கள் பேசும் வரை காத்திருங்கள் என்றார். அடுத்து கருத்துரை வழங்க பொன் செந்தமிழன் அவர்களை அழைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பொன் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் தான் சிறு வயதிலேயிருந்து பல இயக்கங்களிலும் பங்கு கொண்டு கம்ப்யூனிசத்திற்கு எதிராக போராடிய நிகழ்வுகளை பட்டியலிட்டு வாழ்நாள்

முழுவதும் போராடினாலும் சாதியை ஔழிக்க முடியாது என்ற அம்பேத்கரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு நாம் எல்லாம் இஸ்லாத்தில் இணைவது தான் இதற்கு வழி என்று கூறினார்.

அடுத்தாக நீதிபதி அவர்கள் நீதித்துறையில் நடந்த சாதிக் கொடுமைகளையும் நூல் பற்றியும் விளக்கமளித்தார்கள். தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தையும் விளக்கி கூறினார்கள்

அடுத்து உமர் பாருக் அவர்கள் தமிழ் வேலன் குறிப்பிட்ட சர்ச்சைகுறிய நூலில் உள்ள பொய் புளுகுகளையும் பாலசிங்கத்துடன் நடத்திய நேர்காணலையும் விளக்கி கூறினார்கள். இது குறித்த விரிவான விளக்கம் வைகறை வெளிச்சம் மாத இதழில் உள்ளது என்று நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

ஆடிட்டர் அப்துல்லாஹ் அவர்கள் பேசும் போது இங்கே ஔருவர் இஸ்லாத்தில் சாதி இருக்கிறது என்று கூறினார். அவரிடம் நான் ஔரு கேள்வி கேட்கின்றேன். நான் இந்த தலைமுறையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். இவர்கள் முன்னோர்கள் போன தலைமுறையில் இஸ்லாத்தில் இணைந்தார்கள், இதில் எங்கே சாதி தெரிகிறது ஆதார பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.

நாம் நிகழ்ச்சியை துவங்குவதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்தது. இருந்தும் 100க்கும் குறையாமல் பார்வையாளர்கள் அமர்ந்து இருந்தார்கள். பக்கத்து ஔளர்களில் இருந்து தோழர்கள் வருவதற்குள் மழை வந்ததால் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை இருந்தும் நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற்றது.

இறுதியில் ஹஜ்ரத் சதக்கத்துல்லாஹ் அவர்கள் துஆ கூறி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்கள்.

- நமது நிருபர் உமர் முக்தார்.

## தர்மபுரியில் தலித்கள் மீதான தாக்குதல்

வளர்ந்து வரும் பொருளாதாரம், அதைவிட வேகமாக வளர்ந்து வரும் விலைவாசி உயர்வு குறிப்பாக தங்கத்தின் விலை வரதட்சிணை இவற்றால் அடித்தட்டு மக்கள் உரிய காலத்தில் தங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

வயது கடந்த பெண்கள் ஏழைகள் வீட்டில் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் திருப்பூர், ஈரோடு, சென்னை கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்கிறார்கள். இதில் எல்லா சாதியும் அடங்கும். குடும்பத்துடன் செல்கிறவர்களும் உண்டு.

ஒரு பகுதியிலிருந்து சென்ற ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்கிறார்கள். இந்த காலகட்டங்களில் யார் என்ன சாதி என்ற கேள்விக் கெல்லாம் இடமில்லாமல் ஏராளமான காதலர்களும் உருவாகி நிறைய இளைஞர்கள் பெண்களை அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அதுபோலவே ஏராளமான பெண்கள், வெவ்வேறு இளைஞர்களோடு சென்று விடுகிறார்கள். சிலர் திருமணமே செய்து கொண்டு வந்து விடுகிறார்கள்.

தஞ்சை நாகை திருவாரூர் கடலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இது அதிகமாகவே தென்படுகிறது.

ஏழை பெண்களின் பெற்றோர்கள் எப்படியோ தன் பெண்ணிற்கு திருமணம் முடிந்தால் அதாவது ஓர் ஆண்துணை கிடைத்தால் போதும் என்ற திருப்திகொள்ளும் நிலையும் இருந்து வருகிறது.

இதைத்தவிர இன்றைய சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் வரும் பாலியல் காட்சிகள் பருவவயது வந்தவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

சாதி ஒழிப்பும் சமூக சீர்திருத்தமும் மிகையாக பேசப்படுகின்ற நமது தமிழகத்தில் குறிப்பாக திராவிடர் கழகம் பெரியார் திராவிட கழகம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் தலித் இயக்கங்கள் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்கள் இப்படி பலரும்

சாதி மறுப்பு சிந்தனையை ஆதரிக்கின்ற இன்றைய நிலையில் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் பெண்களை பிற சாதியினர் கலப்பு திருமணம் செய்து கொண்டால் வெட்டுங்கள் குத்துங்கள் என்று வன்முறையை தூண்டி வருகின்றனர். (இந்த கலப்பு திருமணங்கள் நாடகத் திருமணங்கள் என்று ராமதாசால் பெயர் சூட்டப்படுகின்றது.)

பாமக நடத்திய சித்திரை திருவிழாவிலும் செப்டம்பர் 19ல் தருமபுரியில் நடந்த பாமக கூட்டத்திலும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசிய வன்முறை பேச்சு தமிழகத்தின் எல்லா சீர்திருத்த சிந்தனையாளர்களாலும் விமர்சிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோவனின் மகன் இளவரசன் (23) என்கிற தலித் இளைஞனும் செல்லன் கொட்டாயை சேர்ந்த நாகராஜன் படையாச்சி மகள் திவ்யாவும் (21) நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்கள். சென்ற அக்டோபர் மாதம் 14ம் தேதி பதிவுத் திருமணமும் செய்து கொண்டார்கள்.

கலப்பு திருமணத்திற்கு எதிரான பாமகவினரின் பேச்சால் தூண்டப்பட்ட வன்னியர்கள் திரண்டு கூட்டை பஞ்சாயத்து பேசி திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.

பாமக இளைஞரணி தலைவர் மதியழகன் தலைமையில் ஏராளமான வன்னியர்கள் கூடி நத்தம் காலனி தலைவர் சக்தி என்பவரை அழைத்து திவ்யாவை தங்கள் பஞ்சாயத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று கெடு வைத்துள்ளார்கள்.

திவ்யாவின் தந்தை வன்னியர்களின் நெருக்கடி தாங்காமல் நவம்பர் 7ல் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். வன்னியர்களின் மிரட்டலால் நத்தம் காலனியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அவர்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. திவ்யாவை ஒப்படைத்தால்



வன்னியர்கள் கொண்டு விடுவார்கள். பழி நம்மீது வந்து விடும் அதே சமயத்தில் திவ்யாவை ஒப்படைக்கவில்லையென்றால் வன்னியர்களால் நமக்கு ஆபத்து நேரிடும் என்ற குழப்பநிலையில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்தார்கள்.

இதற்கிடையில் திவ்யாவும் இளவரசனும் சேர்ந்து சென்று இருக்கின்ற ஆபத்தான நிலையைக் கூறி டி.ஐ.ஐ சஞ்சய் தத்திடமும் எஸ்.பி குமாரிடமும் பாதுகாப்பு கேட்டு மனு செய்துள்ளனர். அவர்களும் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட நடராஜனின் பிணத்தை பாமக தலைவர் மதியழகன் பஞ்சாயத்து தலைவர் ராஜா மற்றும் ஏராளமானோர் எடுத்துச்சென்று நத்தம் காலனியில் இளவரசனின் வாசலில் போட்டுவிட்டு சாதியை சொல்லி இழிவாக பேசிக்கொண்டே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு பொருட்களை சேதப்படுத்தியும் வீடுகளை எரித்தும் பெரும் நாசம் விளைவித்துள்ளார்கள்.

ஏறத்தாழ 500 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இடித்தும் கொளுத்தியும் நாசப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

நத்தம்பட்டி காலனி மட்டுமில்லாமல் கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய தலித் கிராமங்களையும் கும்பலாச சென்ற இந்த கூட்டம் தாக்கி சர்வ நாசம் விளைவித்துள்ளது. மரங்களை வெட்டி சாலைகளை மறித்து பாதுகாப்புக்கு யாரும் வராத வண்ணம் தடுத்துள்ளனர். தலித்துகளுக்கு சொந்தமான

வேன்களும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் எரித்து சாம்பலாக்கினர்.

அழிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு 4 கோடி என்றும் SC/ST ஆணையம் இதன் மதிப்பு 7 கோடி என்றும் எம்.எல்.ஏ தமிழரசன் மற்றும் சிலர் 20 கோடி இருக்குமென்றும் மதிப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் இதற்கு முன்னால் சிறிய பெரிய கலவரங்கள் பல தலித்துகள் மீது நடந்திருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் வெவ்வேறு காரணங்கள் இருந்துள்ளன. உலகிலேயே தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும் சாதி ஒழிப்பு போராளியுமான தந்தை பெரியார் பிறந்த மாநிலத்தில் கலப்பு திருமணத்தால் இப்படி ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றால் இது தமிழகத்திற்கே தலைகுனிவு தான்.

தலித்துகளையும் வன்னியர்களையும் உழைக்கும் மக்கள் என்றும் பாட்டாளி மக்கள் என்றும் வர்ணித்த டாக்டர் ராமதாஸ் இச்சமூகங்களை ரயிலை சுமந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றது என்றார். தனி ஒதுக்கீடு கேட்ட டாக்டர் ராமதாஸ் தலித் மக்கள் மீதான வன்னியர்களின் தாக்குதலை தொடர்ந்து நியாயப்படுத்தி பேசி வருவது வெட்கக்கேடானது.

அவர் என்ன சொல்கிறார் என்றால் தலித்துகள் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துக் கொண்டனர் என்றும் தாங்கள் கொஞ்சம் தான் சேதம் விளைவித்ததாகவும் அதுவும் எல்லா சாதியும் சேர்ந்து தான் செய்தோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார். தலித்துகள் தாக்கப்படும்போதும் அழிக்கப்படும் போதும் அவர் இப்படி கூறுவது புதிதல்ல.

1985ல் தனி ஒதுக்கீடு கேட்டு போராடிய வன்னிய சங்கம் தென்னாற்காடு மாவட்டத்தில் மட்டும் 2000 தலித் குடிசைகளை கொளுத்தினார்கள். பின்னர் தலித் குடிசைகள் எரிக்கப்பட்டதற்கு தலித்கள் தான் காரணம் என்று போஸ்ட்ராடித்து ஒட்டினார்.

1996ல் காட்டுமன்னார்குடி தாலுக்கா புளியங்குடி என்ற கிராமத்தில் மரத்தடியில் உறங்கிய மூன்று தலித்துகள் கழத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்கள். குற்றவாளி

வன்னியர்களை போலிசார் கைது செய்ய முற்பட்டபோது போலிசாரை தடுத்ததோடு கொலையானவர்களின் உறவினர்களே குற்றவாளிகள் என காரணம் கற்பித்தார்.

10 பேர் கூடினாலும் செய்ய முடியாத அந்த மூன்று கொலைகளை ராமதால் குறுக்கிட்டதால் ஒரே ஒருவனை மட்டும் போலிஸ் கைது செய்தது. அவனும் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை செய்து கொண்டான். அந்து மூன்று கொலைகளுக்கும் ஆதாரம் இல்லாமலேயே போய்விட்டது.

1984ல் தஞ்சை மாவட்டம் குடிதாங்கி என்ற கிராமத்தில் 1984ல் இருந்து 1988வரை நான்காண்டுகள் தலித்துகளின் பிணத்தை தார்சாலையில் எடுத்து செல்ல முடியாமல் வன்னியர் சங்கம் தடுத்தது. இதனால் தலித்துகள் தோட்டத்திலும் தெருவிலும் பிணங்களை புதைத்தனர்.

இறுதியாக குடிதாங்கி வன்னியர்கள் அனைவரையும் சிறையில் அடைத்துவிட்டு அதன்பிறகு காவல்துறை தலித்துகள் பிணத்தை சாலையில் எடுத்துச் சென்றது. சிறையில் அடைக்கப்பட்ட வன்னியர்களை காப்பாற்ற வந்த ராமதாசுக்கு தமிழ் குடிதாங்கி என ஏன் திருமாவளவன் பெயரிட்டார் என்பது இன்றுவரை விளங்கவில்லை.

வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி என்றால் தலித் மக்களுக்கு எதிரானது என்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்து இருந்தும் தலித்களின் தலைவரான திருமா தமிழ் குடிதாங்கி, வாழும் பெரியார், வாழும் அம்பேத்கர் என்று ஏன் விருதுகளை அள்ளித்தருகிறார். இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது.

உழைக்கும் மக்களான இந்த இரு சமூகத்தினரும் மோதிக்கொள்வதில் தான் இந்த இரு தலைவர்களின் அரசியல் இருக்கிறது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

இறுதியாக,

தலித்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருவது குறித்து தலித் தலைவர்களும் ஆதரவாளர்களும் சிந்திக்கவே இல்லை. இன்றளவும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த தேசத்தில் வாழ்வதற்கு ஒரு தனி பாதுகாப்பு சட்டம் தேவைப்படுகிறது. அந்த சட்டம்

மட்டும் இல்லையென்றால் எவ்வளவு தான் அறிவிலும் பொருளிலும் பதவிலும் கல்வியிலும் உயர்ந்திருந்தாலும் இந்த சட்டத்தின் பாதுகாப்பு இல்லையென்றால் இந்துக்கள் தலித்துகளை சுய மரியாதையோடு வாழ விடமாட்டார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில் இந்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று ராமதால் சொல்வது, இந்த சட்டத்தை பயன்படுத்தி காவல்துறையினர் பணம் பண்ண நினைப்பதும் இச்சட்டத்தை செயலளவில் பலவீனப்படுத்தி விட்டது. இந்த சட்டத்தின் பாதுகாப்பையும் மீறி தலித்துகள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் போது சீர்திருத்தவாதிகள் சென்று ஆறுதல் கூறுவதும் அரசியல் வாதிகள் அணிவகுப்பு செய்து ஆதாயம் தேடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எதிர்கால இந்தியாவில் இதுபோல் நடக்கும் என்பதை உணர்ந்த அம்பேத்கர் எச்சரித்தே வந்தார்கள்.

“இக்கொடுமைகள் எல்லாம் நீங்கள் சிறுபான்மையினராக இருப்பதால் தான் நடக்கிறது. நீங்கள் பெரும்பான்மை சமூகமாக ஆவதன் மூலம் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்த பாதுகாப்பு சட்டமோ இட ஒதுக்கீடு முறைகளோ போதும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. நீங்கள் பெரும்பான்மை ஆவதற்கு ஒரே வழி நீங்கள் வேறொரு கூட்டத்துடன் இணைந்திட வேண்டும். நீங்கள் இணைகின்ற அந்த கூட்டம் உங்களை சமத்துவமாக நடத்திட வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்கள் கலாச்சாரத்தையும் சமூகத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று விரிவாக தெளிவாக நிறையவே சொல்லியிருக்கிறார் தேசபிதா அம்பேத்கர்.

ஆனால் தற்போது அரசியல் அதிகாரம் என்கிறார்கள். அரசியல் அதிகாரம் பெறுவது அரசியலில் அங்கம் வகிப்பது என்பதே இவர்கள் கையில் இல்லை. தலித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நின்றால் கூட ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியாது. அப்படி இருந்தும் இம்மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள். அம்பேத்கர் அறிவுரைகளை அறிந்து அவ்வழியில் இவர்கள் செயல்படவில்லையென்றால் தரும்புரிகளும் பரமக்குடிகளும் நடந்து கொண்டதான் இருக்கும்.

புறநகர்ப்பட்ட மக்கள்: மறநகர்ப்பட்ட ஖ரலாறு :

# பெய்தீர்த்திலிருந்தீர் ஜெரூசலம் வரை !!!

கரு: டாக்டர். ஆர்ச்சிவ்

தமிழ்வழை : ஸ்ர. குலாம் ஸ்ரஹம்ஜ

பாலஸ்தீன அகதிகள், அகதிகள் முகாமிலேயே கொலைசெய்யப்பட்ட வரலாறு!


நான், மேலைநாட்டு பெண் மருத்துவர் ஒருவரை Patronising bastard என்று என்று கோபத்தில் திட்டியது மருத்துவர்கள் அனைவரையும் ஒன்று போல் பாதித்துவிட்டது, என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் என்னைப் பற்றியும், நான் கோபத்தில் கொட்டிய வார்த்தைகளைப் பற்றியும், ஒரு குறாவெளி பிரச்சாரத்தை அந்த அம்மா செய்திருந்தது.

ஒரு கட்டத்தில் நானே குற்ற உணர்வால் கொந்தளித்தேன். ஆனாலும், கொடுமைகளுக்குள்ளாக் கப்பட்டும், விரட்டப்பட்டும், அகதிகளான பின்னரும் அழிக்கப்பட்டும் வந்த அந்த மக்களை அவள் அந்திக்கும்பல் "Squatters" எனப்பேசியதற்கு நான் பேசியதே சரியாக இருக்கும் என நான் என்னை தேற்றிக்கொண்டேன். இனிமேல் இப்படிப் பேசிடும் தெம்பை யாரும் பெற்றிட மாட்டார்கள். அந்த வகையில் எனக்கு வெற்றிதான். இந்த வகையில் எனக்கு அஃது மாபெரும் வெற்றிதான்.

அதனால் இதில் என்ன வந்தாலும் வரட்டும் என்று விட்டு விட்டேன்.

இதில் விரும்பத்தகாதவை விளைந்தால், அதில் நான் பாதிக்கப்பட்டால், அந்தப் பாதிப்பை இந்த மக்களுக்கு நான் செய்யும் சிறு தியாகமாக எடுத்துக் கொள்வேன்.



என்ன வந்தாலும் அது இந்த மக்களின் அல்லல்களுடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமில்லை, என்பதுதான் உண்மை.

இப்படியெல்லாம் ஓர் ஆய்வை எனக்குள்ளேயே நடத்தி என்னை நான் தேற்றிக்கொண்டேன். உறுதியானேன்.

அடுத்தநாள் நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கே என்னை வரவேற்றதெல்லாம், ஆங் சுவீ -யை மருத்துவமனையிலிருந்து அகற்றிடும் முயற்சிகள் நடக்கின்றன, என்ற செய்திதான். நான் அதைப் பற்றிக் கிஞ்சிற்றும்கவலைப்படவில்லை.

'அஜீசா' ஹாலித், எப்போதும் பிசியாக இருப்பவள். அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளுடைய வேகமான வேலைகளில் இடையூராக இருக்க

வேண்டாம் என நான் முடிவு செய்து கொண்டேன்.

ஆகவே எனது பணிகளின் பக்கம் திரும்பினேன். நான் அஜீஸா ஹாலித் இன் அறையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

போகும்போது அவள் அறையை எட்டிப்பார்த்தேன். அவள் ஒரு தாயைப் போல் அசுதிகள் முகாமிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் ஓடோடி வந்து அந்த மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள். அதாவது அந்த கும்பலுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

என்னையுமறியாமல் நான் அவள் அறைக்குள் அடியெடுத்து வைத்தேன். என்னைக் கண்டதும் எல்லோருடைய முகமும் என் பக்கம் திரும்பியது.

அஜீஸா என்னிடம் எப்படி இருக்கின்றாய் “சுவீ” என்றாள். நன்றாக இருக்கின்றேன். உன்னை நான் தொந்திரவு செய்ய விரும்பவில்லை என்றேன்.

அஜீஸா “அப்படி ஒன்றுமில்லை வா” என்றாள். நான் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன்.

என்னை மருத்துவமனையிலிருந்து அகற்றும் வேலைகள்? எனத் தொடங்கினேன்.

அஜீஸா ஹாலித் சற்றும் யோசிக்காமல் “சுவீ” நான் அனைத்தையும் அறிவேன். அப்படியொரு அறிக்கையை என்னிடம் தந்தார்கள், நான் அதைக் கிழித்துப் போட்டுவிட்டேன்.

நீ வேண்டும் எனக்கு. இவர்கள் (மேலை நாடுகளிலிருந்து மருத்துவம் செய்ய வந்த மருத்துவர்கள்) வேண்டுமானால் இங்கிருந்து போகட்டும், என்றாள்.

அவளுடைய சொற்களில் தொனித்த உறுதி சற்று குன்றிப் போயிருந்த என் உற்சாகத்தையும் உணர்வையும் தூக்கி நிறுத்தியது.

அஜீஸாவைப் போன்ற பெண்கள், இருக்கும் வரை எதுவும் நடக்காது. பாலஸ்தீன்

அசுதிகளை அரவணைக்கும் தாய் ஒருத்தி இருந்து கொண்டே இருப்பாள்.

நான் பெற்ற உற்சாகம் அடங்குமுன் அவள் இன்னொன்றையும் சொன்னாள்.

அது, இந்த மக்கள் என்னவர்கள். என்ன வந்தாலும் அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் என்றாள்.

இஃது என்னிடம், இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்திற்று. அந்த மக்கள் மீது அவளுக்கு அவ்வளவு அக்கறை இருந்தது.

அன்று நான் பலருக்கு அறுவை சிகிச்சை செய்தேன் உற்சாகத்துடன். அந்த உற்சாகம் குன்றாமல் என்னுடைய ஹோட்டல் அறைக்கு வந்தேன். ஹோட்டல் அறைக்கு லெபனானைச் சார்ந்த சில கிருஸ்தவ சகோதரிகள் வந்தார்கள்.

என்னிடம் நீ ஒரு கிருஸ்தவப்பெண். ஆனால் நீ இஸ்ரேலுக்கு பயங்கர எதிரியாக இருக்கின்றாய் என்றும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.

நான் அவர்களிடம், பலஸ்தீன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சொன்னேன். கிருஸ்தவர்கள் மீதும், யூதர்கள் மீதும் எனக்கேற்பட்ட காட்டும், கசப்பும், நியாயமானதுதான் என்பதையும் தெளிவு படுத்தினேன்.

அவர்கள் சற்று குழம்பினார்கள். என்றாலும் நான் பாலஸ்தீன் அசுதிகள் பக்கம் முழுதும் சாய்ந்துவிட்டதாகவும், இஸ்ரேலியர் மீது கோபவேசத்தோடு இருப்பதாகவும் குறை கூறினார்கள்.

அன்பை போதிக்கும் கிருஸ்தவத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்பவர்கள் அநாதைகள் முகாமையும், அவர்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவமனையையும் அழிப்பவர்கள், இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல. இவர்களும், இவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களும் மனிதர்களாக நிச்சயமாக இருக்க முடியாது.

கிருஸ்தவத்தின் பெயரால் இங்கு நடக்கும் அடாத செயல்களால், நான்



கிருஸ்தவத்தையே வெறுக்கின்றேன் என சரமாரியாக சொற்களைத் துப்பாக்கிக் குண்டுகளாய் பாய்ச்சினேன்.

அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

நான் அவர்களிடம் நாளைக்காலை என்னோடு வாருங்கள், நாம் ஷாப்ரா, ஷத்திலாவைச் சுற்றிவருவோம் என்றேன். இவர்கள் வருகையால் கிருஸ்தவ வட்டாரம் இயங்கத் தொடங்கி இருக்கின்றது என்பது எனக்குப் பளிச்செனப்பட்டது.

அவர்கள் சரி என்றார்கள்

அடுத்த நாள் காலையில் அவர்களில் மூன்று பேர் வந்தார்கள்.

நான் அவர்களை அழைத்துக் கொண்டு நேரே ஷப்ரா, ஷத்திலா முகாம்களுக்குச் சென்றேன்.

இந்த முறை நான் வழக்கமாக நுழையும் திசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நேர் எதிரான திசையிலிருந்து முகாமிற்குள் நுழைந்தேன்.

அவர்களுடன் முதன் முதலில் அதாவது, எடுத்த எடுப்பிலேயே ஓர் நடுத்தரவயது பெண்மணியைச் சந்தித்தேன்.

என்னைக் கண்டதும் ஓடோடி வந்து என்னைக் கட்டிப்பிடித்தாள்.

அத்தனை சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்த போதும் அவள் தன் இழந்த வீட்டை ஒரு பதுங்குமிடமாக ஆக்கிக் கொண்டிருந்தாள். ஆமாம்! அகதிகள் முகாமில் ஒரு வீடு!

இஸ்ரேலின் இராணுவத்தினரால் குண்டுவீசியும், புல்டோசர்களை இயக்கியும் இடிப்பார்கள். இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும். இடிபாடுகளில் கிடைத்தவற்றைக் கொண்டு இல்லம் செய்திட வேண்டும். அதிலே நாட்களை நகர்த்திட வேண்டும்.

எது இடிந்ததோ இல்லையோ!

எது தகர்ந்ததோ இல்லையோ! அவர்களிடமிருந்த இங்கிதம், நன்றியுணர்வு ,

விருந்தோம்பல் இவை கிஞ்சிற்றும் குறைந்திடவில்லை.

என்னையும் என்னோடு வந்த மூன்று பேரையும் தங்க அந்த இடிபாடுகளிடையே அமரவைத்து அரபு தேனீரை தந்தாள்.

என்னைப்பார்த்து “நீங்கள் என் மகனுக்கு சிகிட்சை செய்திருக்கின்றீர்கள். நான் உங்களைக் காஸா மருத்துவமனையில் சந்தித்திருக்கின்றேன்” என்றாள்.

மகன் எங்கே? நன்றாக இருக்கின்றானா? என்ற இரண்டு கேள்விகளையும் ஒன்றாகவே கேட்டேன்.

இதற்குப் பதிலாக அவள் தேம்பித்தேம்பி அழ தொடங்கி விட்டாள்.

எனக்கு ஏன் இப்படியெல்லாம் கேட்டோம் என்றாகி விட்டது.

உங்களிடம் வைத்தியம் பெற்றபின் என் மகன் நன்றாகத்தான் இருந்தான். அவன் அதோ அங்கே இருக்கும் மைதானத்தில் ஏனைய சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவர்களுக்கு நடுவே ஒரு குண்டை வீசினார்கள். குழந்தைகள் சின்னா பின்னமாகச் சிதறிப் போய்விட்டார்கள் என அழுது கொண்டே சொன்னாள்.

நானும் என்னோடு வந்த மூன்று கிருஸ்தவ பெண்களும் அவளுக்கு ஆறுதல் சொன்னோம்!

அந்தக் கிருஸ்தவ சகோதரிகளுக்குப் போதும், போதும் என்றாகிவிட்டது.

நான் அவர்களை வேகமாக அந்த அகதிகள் முகாமிற்கு வெளியே அழைத்து வந்தேன்.

வரும் வழியில் அவர்கள் ஒரு காட்சியைக் கண்டார்கள்.

அந்தக் காட்சி:

இடிந்த வீடுகளிலுள்ள இடிபாடுகளை ஓரளவுக்கு பதுங்கும் பொந்துகளாக ஆக்கி, அதில் தங்கள் உடல்களை மறைத்துக்

கொண்டு வாழ்ந்தார்கள், அந்த அகதிகள் முகாம்களில் வாழ்ந்த பாலஸ்தீன முஸ்லிம்கள்.

அவற்றை அன்று இரவே இடிப்பதற்கு ஓர் ஏற்பாட்டை செய்திருந்தார்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர். அந்தப் பணியை 'பே அல்பெக்' என்றொரு பிரிவைக் கொண்டு செய்தார்கள்.

இந்த "பே அல் பெக்" "Ba albek"-என்ற படையில் இஸ்ரேலிய இராணுவத்தினருடன், லெபனானைச் சார்ந்த கிருஸ்தவர்களும் இருந்தார்கள்.

இவர்கள் ஷாப்ரா, ஷத்திலா, படுகொலைகளின் போது ஆங்காங்கே பதுங்கி இருந்து, தப்பியோடும் பாலஸ்தீன முஸ்லிம்களையும், ஆங்காங்கு ஒழிந்து கொள்ளும் முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும், இஸ்ரேலிய இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தனர்.

படுகொலைகளின் தொடக்கத்தில் இவர்கள் இஸ்ரேலிய அழுத்தங்கள் வந்தால் பழியை இவர்கள் மீது போட்டுவிடலாம் என்பதே!

இப்போது இவர்கள் இரவு நேரங்களில் இடிபாடுகளிலிருந்து எழும் வீடுகளை இடித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்களையும், கிருஸ்தவத்திற்காகவும், இஸ்ரேலியர்களுக்காகவும் அதோடு வந்த கிருஸ்தவ சகோதர்களுக்கு அறிமுகம் செய்தேன்.

அவர்கள் அரண்டு போனார்கள்.

அத்தோடு அவர்கள் சரி "சவீ" நாங்கள் செல்கின்றோம் என்றார்கள்.

நான் வாருங்கள் என்னோடு, காஸா மருத்துவமனைக்கு நீங்கள் வக்காலத்து வாங்கி வாதாடும், இஸ்ரவேலர்களின் இன்னொரு முகத்தையும் குரூரத்தையும் காட்டுகின்றேன் என்றேன்.

அவர்கள் நாங்கள் ஏற்கெனவே அதிர்ந்து போயிருக்கின்றோம். இன்னும் அதிகம் வேண்டாம் எனச் சொல்லி விட்டு

என் பதிலுக்குக் காத்திருக்காமல் போய் விட்டார்கள்.

நான் நேரே காஸா மருத்துவமனைக்குச் சென்றேன். என்னுடைய அறுவை சிகிட்சை அரங்கிற்கு சென்று, அறுவை சிகிட்சைகளைத் தொடங்கினேன்.

மாலைவரை தொடர்ந்து அறுவை சிகிட்சைகளைச் செய்தேன். நொறுங்கி போன பல உடல்களை ஒன்று சேர்த்தேன்.

மாலை ஐந்து மணி அளவில் ஓய்வெடுக்கச் சென்றேன். மீண்டும் எட்டு மணிக்கெல்லாம் தொடங்கினேன்.

நடு இரவு வரை என் சேவையைத் தொடர்ந்தேன்.

நடு இரவில் மருத்துவமனையில் ஒரு பெரும் பரபரப்பு:

ஆமாம் சில இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆறு பேரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். இவர்கள் ஆறு பேரும் வீடுகளை இடித்துக் கொண்டிருக்கும் போது கீழே வீழ்ந்தவர்கள்; இதனால் உடல் ஒடிந்து போனவர்கள்.

இவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரை காஸா மருத்துவமனைக்கு அழைத்து வந்த பரபரப்பில், மொத்த மருத்துவமனையும் விழித்துக் கொண்டது.

அந்த பரப்பில் நான் முந்திச் சென்றேன். அவர்கள்-அந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பீதிவயப்பட்டு நின்றார்கள்.

அவர்கள் என்னிடம் எலும்புகள் தாம் சேதமடைந்திருக்கின்றன. உடனேயே சிகிட்சை செய்யுங்கள் என்றார்கள்.

நான் அவர்களை யார் என்று தெரிந்து கொண்டேன். அகதிகள் முகாமில், இடிபாடுகளைக் கொண்டு எழுப்பிய வீடுகளையும், இஸ்ரேலிய இராணுவத்தினர் வீசிய குண்டுகளால் வீழாத அவர்களையும், வீடுகளையும் இடித்தவர்கள் 'பே அல் பெக்' என்ற இஸ்ரேலின் கைக்கூலிகள். அவர்களிடம் இவர்கள் எங்கிருந்து எப்படி வீழ்ந்தார்கள் எனக்கேட்டேன். அதற்கு அவர்கள்

தற்செயலாக நிகழ்ந்து விட்டவிபத்து என்றார்கள். பாலஸ்தீன அகதிகளுக்கு துன்பமிழைக்கும் இவர்களுக்கு இங்கே வைத்தியம் நிச்சயமாகச் செய்யக்கூடாது என முடிவு செய்தேன்.

அவர்களிடம் இங்கே மருத்துவர்கள் இல்லை என்றேன். அவர்கள் பிச்சை கேட்டதைப் போல் நின்றார்கள். இந்த நேரத்தில் யாரோ பின்னாலிருந்து என் தோள்பட்டைகளைத் தட்டுவதுபோலிருந்தது.

இவர்கள் அகதிகள் முகாமில் பாலஸ்தீனர்களைக் கைது செய்ய ஓர் கூறையில் ஏறிடும் போது சீழே வீழ்ந்து விட்டார்கள் என்ற குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தேன் அஜீசா ஹாலித் நின்று கொண்டிருந்தாள்.

அவள் தான் காலா மருத்துவமனையின் நிருவாகி!

அவன் என்னிடம் தனியாகப் பேசிட வேண்டும். கொஞ்சம் வா என்றாள்.

நான் அவருடன் சென்றேன். தனியாக ஓரிடத்தில் வைத்து அவள் “சுவீ நீ இவர்களுக்குச் சிகிட்சை அளிக்க வேண்டும். நீ என்ன நினைக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும். என்னை நம்பு! என்னுடைய குடும்பம், இவர்களால் நிரம்ப நஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஜெருசலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். எங்களை அங்கே இருந்து துரத்திவிட்டார்கள். எங்களை முற்றுகை இட்டார்கள். பின்னர் கூட்டாகக் கொலை செய்தார்கள். இந்த ரணங்களெல்லாம் இன்னும் ஆறவில்லை. ஆனால் நாம் யாருக்கும் சிகிட்சை அளிக்கமாட்டோம் எனச் சொல்லிட முடியாது. ஏனெனில் நாங்கள் பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்தைச் சார்ந்தவர்கள். எங்களுடைய கொள்கைகள் எல்லா நோயாளிகளையும் ஒன்று போல் பார்க்க வேண்டும் என்று எங்களைக் கட்டாயப்படுத்துகின்றன, அவர்கள் எங்கள் எதிரிகளாக இருந்தாலும் சரியே!

(அஜீசாவின் இந்த சொற்கள் இஸ்லாத்தின் உன்னதமான தத்துவம் ஒன்றை பறைசாற்றுவதால் அதனை இங்கே

ஆங்கிலத்திலும் ஆங்க் சுவீ அவர்களின் சொற்களில் தருகின்றோம்.

Then I felt someone gently ragging at my white coat, it was AZZIZA, The Hospital administrator. she wanted to talk to me in private. Please swee, she said, you have to treat these people. I know what you are thinking. But, believe me, my family has safferred so much. We are forced to leave Jerusalem, then siege, then the massacre. All these wounds are still sore, but we can not deny anyone medical care. We are the palestinian red cross society, and are prmaces compell us, to give medical care to all alike even an enemies!.

நான் அந்த அழகிய நங்கையின், பெருந்தன்மை மிக்க முகத்தை எட்டிப்பார்த்தேன்.

அத்தனை அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிய பின்னரும் அவள் தன் பெருந்தன்மையை எவ்வளவு, எள்ளின் மூக்களவு, மூக்கின் முனை அளவுக்குக்கூட குறைத்துக் கொள்ளவில்லை.

அஜீசாவின் இந்த சொற்கள், நான் சுருங்கி போனதையும் அவள் விரிந்து வியாபித்து நிற்பதையும் காட்டின.

நான் அவளுக்கு நிரந்தர அடிமையானேன். அஜீசாவின் மேன்மை, மருத்துவக்கல்லூரியில் நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரில் வைத்து எடுத்து உறுதிமொழியை எனக்கு நினைவுபடுத்திற்று.

உண்மையைச் சொன்னால் அஜீசா, மருத்துவ உலகின் ஒழுக்க விழுமியங்களை எனக்குப் பொட்டில் அறைந்தாற்போல் நினைவுபடுத்தினாள். நான் அட்டியின்றி அவர்களுக்கு சிகிட்சை அளித்தேன். ஆனால் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அந்த பெண்மணி என்னை காலா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டுவிட்டாள். அப்படித்தான் அடுத்தநாள் செய்திகள் சொல்லின.

-தொடரும்

# கஷ்மீரின் பாதி விதவைகள்



சென்ற இதழின் தொடர்ச்சி.....

## பணத்தையும் பறித்தார்கள் ஆளாலும் பிணத்ததை?

புல்வாமா- கிராமத்து மக்களில் ஒரு பால்காரர். அவரது பெயர் குர்ஷித் அஹ்மத். அவர்தான் இப்போது காணமற்போன சமதுல்லாஹ் கானானெய், குலாம் நபி வாணி ஆகியோரை மீட்கும் குழுவின் தலைவர், காரணம் குலாம் நபி வாணியிடம் அவர் அத்துணை நெருக்கத்துடன் பழகினார். அவரை நன்றாக அறிவார்.

குலாம் நபி வாணியின் மனைவி ஜமீலா, பெண்கள் குழுவிற்கு தலைமையேற்றாள். கிராமம் முழுவதும் இராணுவம் அழைத்துச் சென்றவர்கள் பற்றிய பரபரப்பான பேச்சு! எல்லோரும் கூடி அவ்வப்போது இராணுவத்தினர் அழைத்துச் சென்றது அநியாயம். அவசியம் போராடி

இராணுவத்தினர் தூக்கிச் சென்ற இருவரையும் மீட்டே ஆகவேண்டும் எனப் பேசிக் கொண்டனர். இது கணவனை பறிகொடுத்த மனைவியர் இருவருக்கும் ஆறுதலாக இருந்தது.

அகவே அடுத்த நாள் பால் வியாபாரி குர்ஷித் அஹ்மதியிடம், ஜமீலாவும் தலைமை தாங்க சமதுல்லாஹ் கானானெய், குலாம் வாணி இருவரையும் அவசியம் மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் சாக் பாஞ்சிபோரா என்ற இராணுவ முகாமிற்கு ஒரு வேனில் விரைந்தார்கள்.

அங்கே தான் அவர்களுக்கு அந்தப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

சமதுல்லாஹ்வும் குலாம் நபி வாணியும் இராணுவத்தோடு மோதியதாகவும் இராணுவம் அவர்களிடம் சுடுமையாக நடந்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும் இதனால் அவர்கள் இறந்து விட்டதாகவும் கூறினார்கள்.

புல்வாமா கிராமத்திலிருந்து வந்தவர்களால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிடவே இயலவில்லை.

குலாம்பி வாணியின் மனைவி இதுவரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நெஞ்சுரத்தையும் இழந்தாள். மூர்ச்சையாகி வீழ்ந்தாள்.

சமதுல்லாஹ் கானானெய் மனைவி வஹீதா நெஞ்சில் அடித்து அழுதாள். அலறினாள். பின்னர் தன்னை இழந்தவளாய் கிராமத்து மக்கள் கையில் வீழ்ந்தாள்.

புல்வாமா கிராமத்திலிருந்து வந்த யாராலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிட இயலவில்லை.

சிறிது நேரம் எல்லோரும் அமைதியாக அழுதார்கள். ஆண்களில் சிலர் அடப்பாவிக்களே எனக்குமுறினார்கள்.

உண்மையில் அவர்கள் செய்வதறியாது திணறினார்கள். குர்ஷித் பாய் காட்டிய ஆர்வம் மடிந்து போனது. ஏனெனில் நிச்சயமாக அவர் இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை.

ஆனாலும் முதல் முதலில் நெஞ்சுரத்தை வரவழைத்துக் கொண்டு தங்களிடம் பணம் வாங்கிய இராணுவ அதிகாரியிடம் அவர்தான் முதன் முதலில் பேசினார்.

நேற்று இன்று வாருங்கள் விட்டு விடுகின்றோம் என்றீர்கள். இன்று இப்படிச் சொல்லுகின்றீர்களே என்றார்.

அதற்கு அந்த இராணுவ அதிகாரி நீங்களெல்லாம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகின்றவர்கள். அதனால் உங்கள் கிராமத்து ஆண்கள் அனைவரையும் நாங்கள் கைது செய்ய வேண்டும்.

ஆனால் நாங்கள் நீங்கள் பாதுகாப்புத்தந்த இரண்டு தீவிரவாதிகளை மட்டும் தான் அழைத்துவந்தோம். அவர்களுடைய திமிரால் அவர்கள் மரணத்தை தருவித்துக் கொண்டார்கள் என்றார்.

இதற்கு குர்ஷித் மிகவும் பணிவான குரலில் நான் அவர்களை சிறுவயது முதலே அறிவேன். அவர்கள் எங்கள் கிராமத்தில் எங்கள் கண்களுக்கு முன்னாலேயே வளர்ந்தவர்கள். வாழ்ந்தவர்கள். நான் தான் அவர்கள் வீடுகளுக்குப் பால் ஊற்றுகின்றேன். அவர்கள்

இராணுவத்தோடு மோதுகின்ற அளவுக்கு இங்கீதம் இல்லாதவர்கல்லர் என்றெல்லாம் விளக்கங்கள் சொன்னார்.

இதற்கு அந்த இராணுவ அதிகாரி ஒற்றை வரியில் இப்படிப் பதில் சொன்னான். உன் கதையெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை.

நடந்ததது இதுதான். நீங்கள் அந்த பெண்களை எங்கள் முகாமுற்கு வெளியே அழைத்துச் சென்றுவிடுங்கள். இனியும் அவர்கள் இங்கே இருந்தால் நாங்கள் எங்கள் பாணியில் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டினான்.

செய்வதறியாது அந்த இடத்தை விட்டு அகன்றார் குர்ஷித். ஏனெனில் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் இந்த இராணுவத்தினர் என்பதை அறிந்தார்.

மூர்ச்சையாகிக் கிடந்த ஜமீலாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஓரளவுக்கு தேற்றி வைத்திருந்தார்கள் ஏனைய கிராமத்தவர்கள்.

சமதுல்லாஹ் கானானெய் மனைவியும் ஓரளவுக்குத் தேறி இருந்தாள்.

அந்த இராணுவ அதிகாரி கூறியதைப் போல் அந்த இராணுவ முகாமிற்கு வெளியே வந்தார்கள் அனைவரும்.

இப்போது கிராமத்தவர்கள் சிலர் வீரீயமாக பேசினார்கள். அடப்பாவிக்களே நாற்பதாயிரம் ரூபாயை வாங்கிய போது அவ்வளவு அழுத்தமாக சிறு விசாரணைத்தான் உடனேயே விட்டுவிடுவோம் என்றார்களே. ஆனால் இப்போது அத்துணை நெஞ்சமுத்ததோடு கொண்டு விட்டோம் என்கின்றார்களே என அழுது புலம்பினார்கள்.

இந்த நாற்பதாயிரம் ரூபாய் என்ற பேச்சு அவர்களிடையே விவாதமானது.

ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் உதிரம் சிந்தி உண்டாக்கியப்பணம் அது.

பால்காரர் குர்ஷிதுக்கு நாற்பதாயிரம் ரூபாயை நினைத்தவுடன் கும்பியெல்லாம் நெருப்பாய் எரிந்தது. அந்த இராணுவ அதிகாரியிடம் அதைக் கேட்டே ஆகவேண்டும் என முடிவு கட்டினார்.

இதனை சக கிராம வாசிகளிடம் ஆலோசித்தார். அவர்கள் அநியாயக்காரர்கள் படுகொலை செய்யவே பயப்படாதவர்கள் என்கே அதைத்தரப் போகின்றார்கள். பொன்னான பிள்ளைகள் இரண்டு பேரை இழந்தோம். பணம் தானே போனது போகட்டும் விட்டுவிடு என்றார்கள்.

ஆனால் குர்ஷித் அஹ்மதுக்கு மனம் பொறுக்கவில்லை. எப்படியும் அந்த நாற்பதாயிரத்தையும் பற்றிக் கேட்டேயாக வேண்டும். என்ன வந்தாலும் சரிதான் என முடிவு செய்தார்.

கிராமவாசிகளிடம் தனது முடிவைச் சொன்னார். அவர்கள் மீண்டும் மீண்டும் வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் குர்ஷித் அஹ்மத் விடுவதாக இல்லை. நேரே அந்த இராணுவ அதிகாரியை நோக்கி விரைந்தார். உணர்ச்சி வயப்பட்டவராக அந்த இருவரையும் கொலை செய்யவா என்களிடம் நாற்பதாயிரம் ரூபாயைப் வாங்கினீர்கள்? என உறக்க கேட்டார்.

அந்த இராணுவ அதிகாரி சட்டென்று எழுந்தவனாய் குர்ஷித் அஹ்மத் இன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இவனை இழுத்துச் சென்று ரோட்டில் எறியுங்கடா!

எல்லாரும் ஐந்து நிமிடங்களுக்குள் இடத்தைக் காலி பண்ணவில்லை என்றால் சுட்டுத் தள்ளுங்கள் என்றான்.

வாங்கிய அடியால் திக்கு முக்காடிப் போய்விட்டார் குர்ஷித் அஹ்மத் அடுத்ததென்ன..? என அவர் சிந்திக்கத்தலைப்படுமுன் அங்கே நின்ற சிப்பாய்கள் அவரை செந்துக்காய்த் தூக்கிக்கொண்டு போய் ரோட்டில் போட்டார்கள்.

ஏனைய கிராமத்தவர்கள் அதிர்ந்தார்கள். ஆனால் சுதாரித்துக் கொண்டார்கள். ஒடோடி சென்று குர்ஷித் அஹ்மத்-ஐ தூக்கினார்கள் தாங்கள் வாடகைக்கு அமர்த்தி வந்த வேனில் ஏற்றினார்கள். அந்த பெண்களையும் ஏனைய கிராம வாசிகளையும் வேனில் ஏற்றினார்கள். பதற பதற கதற கதற அந்தப் பெண்களோடு புல்வாமா கிராமம் வந்து சேர்ந்தார்கள்.

சமதுல்லாஹ் கனானெய்-யும் குலாம் நபி வாணியையும் அழைக்கச்சென்ற வேன் திரும்பி வந்ததும் கிராமவாசிகள் மகிழ்ச்சிபொங்க அவ்விருவரையும் பார்க்க ஆவலாய் ஒடோடிவந்தார்கள் வேனை சுற்றி வளைத்தார்கள்.

ஆனால் அரை நொடியில் அனைவரின் அகமும் வறண்டது. எங்கே அவர்களை எனக் கேட்டார்கள். அழுகையையே பதிலாக தந்தார்கள் வேனில் வந்தவர்கள். விபரத்தை அறியுமுன்னே கிராமத்து மக்களின் கண்கள் குளமாகின. குழுமிய மக்கள் வேனிலிருந்தவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே என்னதான் நடந்தது சொல்லுங்களேன் என அதட்டினார்கள்.

வேனிலிருந்து இறங்கியவர்களுள் ஒருவர் கொன்று விட்டார்கள் என்றார் தழுதழுத்தக் குரலில். வெறுப்போடு கிராமத்து வாசிகள் ஓவென்று ஒருமித்த குரலில் அழுதார்கள்.

ஆறுதல் சொல்வார் யாருமில்லை அந்த அப்பாவி கிராமவாசிகளுக்கு.

ஆளுகையின் ஊடே ஒருவர் ஜனாஸாக்களை (உடல்களை) எங்கே என வினவினார்.

எதையும் பேசும் அவகாசம் அங்கே இல்லை. நாங்கள் இவ்வளவு வேகமாக அங்கே இருந்து கிளம்பவில்லை என்றால் எங்களையும் நீங்கள் உயிரோடு பார்த்திருக்கமுடியாது என்றார் ஒருவர்.

அந்த இரு பெண்களையும் கைத்தாங்கலாய் இல்லம் அழைத்துச் சென்றார்கள்.

போகும் போது உற்சாகமாய் போன குர்ஷித் அஹ்மத் இப்போது மூச்சு பேச்சில்லாமல் நின்று கொண்டிருந்தார்.

கிராமவாசிகளிடம் நடந்ததை வேனில் வந்தவர்கள் விவரித்தார்கள்

செய்வதறியாது கிராமவாசிகள் ஆங்காங்கே சிதறி சிறு சிறு குழுக்களாக நின்றும் அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர்களாக அஸர் தொழுகைக்குப்பின் என்ன செய்வதென்று ஆலோசனை செய்வது என அறிவித்தார்கள்.

இதனை ஒலிப்பெருக்கியிலும் சொன்னார்கள். வழக்கமாக பாங்கொலி எப்போதாவது ஒலித்த பள்ளிவாசல், ஒலி பெருக்கி இப்போது அடிக்கடி அதிர்ந்தது.

பாங்கொலியை எழுப்பிக் கொண்டிருந்த மஸ்ஜித் ஊழியர் எல்லாவற்றிற்கும் தானே காரணம், ஏனெனில் நாம் தான் ஒலிப்பெருக்கியில் எல்லோரையும் அழைத்தோம் எனக் எண்ணிடத் தலைப்பட்டார். அதனால் சதா சர்வகாலமும் கண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தார்.

இரவு தொழுகையின் நேரம் வந்தது வழக்கம் போல் தொழுகைக்கான அழைப்பை விடுத்தார். கவிழ்ந்ததலை நிமிராமல் அனைவரும் பள்ளிவாசலை நோக்கி வந்தார்கள்.

தொழுகை முடிந்தது.

வழக்கம் போல் ஊர் கூட்டத்திற்கு அமருவதைப் போல் வட்டமாக அனைவரும் அமர்ந்தார்கள்.

நாற்பதாயிரம் ரூபாயை இழந்ததைப் பற்றியே பேச்சுக்கள் சுழன்றன.

பணத்தையும் பறித்துவிட்டு பிணமாக்கி விட்டார்களே! என ஆதங்கப்பட்டார்கள்.

குர்ஷித் அஹ்மத், சரி இனி உடலையாவது வாங்கி வந்து அடக்கம் செய்வோம் என்றார்.

இனி நாம் போனால் எரிந்து விழுவார்கள் வேறு யாதேனும் செல்வாக்குடையவர்களை வைத்துத்தான் பிணங்களை வாங்கிட முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்கான வழிகளை ஆராய்ந்தார்கள்.

காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் கழகத்தை ஒருவர் பரிந்துரைத்தார். அதன் தலைவர் பர்வீனாவைப் பார்க்கலாம் என்றார் அடுத்த நாள் அதிகாலையில் பால்காரர் குர்ஷித் அஷ்மத் அவர்களின் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் கழகத்தலைவி பர்வீனாவை சந்திப்பது என முடிவாயிற்று. இந்தக் கழத்தின் தலைவி வழி அந்தப் பிணங்களைப் பெறுவது என முடிவாயிற்று.

அடுத்த நாள் வைகறை தொழுகையை முடித்ததும் முடிக்காததுமாய் பர்வீனாவை சந்தித்தார்கள்.

பர்வீனா முழுக்கதையையும் அமைதியாக செவிமடுத்தாள். பின்னர் சாதிக்க முடிந்தது எதுவுமில்லை. இருந்தாலும் இந்தப் பிணங்களைப் பெற்றுத்தந்திடலாம் என்று தான் கருதுகின்றேன் என்றாள்.

ஆனால் இராணுவத்தினர் வாங்கிய நாற்பதாயிரம் ரூபாயைப்பற்றி பாடும் பேசிடக்கூடாது. இராணுவம் வாங்கிய லஞ்சத்தைப்பற்றிப் பேசினால் முழுக்கதையும் கெட்டுவிடும் என்றார்கள். இராணுவத்தினர் அப்பாவிக்கிடம் பணம் பறிப்பது சாதாரண விஷயம் என்றார்கள்.

புல்வாமா கிராமத்திலிருந்து வந்த அத்தனைபேரும் ஒன்று போல் தலையை ஆட்டிட சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் மனம் சற்றும் ஒப்பவில்லை. இப்போது பிணம் வேண்டும் அவர்களுக்கு. எல்லோரும் எழுந்து புல்வாமா கிராமத்தவர்கள் வந்த வேனில் ஏறி சாக் பாஞ்சி புராவிலுள்ள ராஷ்டிரிய்யரை புல்ஸ் முகாமிற்கு சென்றார்கள்.

அந்த முகாமில் இருந்த அதிகாரிகளில் பலர் பர்வீனாவை நன்றாக அறிந்திருந்தார்கள். அதனால் முகாமிற்குள் செல்வதில் எந்தக்கஷ்டமும் இருக்கவில்லை.

என்றாலும் இராணுவத்தினர்.

பர்வீன் அவர்கள் முகாமிற்குள் வருவதை விரும்பவில்லை என்பதை அவர்களின் முகங்கள் காட்டின.

முத்த அதிகாரி ஒருவரிடம் பர்வீனா சென்றாள். புல்வாமா கிராமத்து மக்கள் பிணங்களை கேட்கின்றார்கள் என்றாள்.

சரி எடுத்துவிட்டு போங்கள். அரசு மருத்துவமனையில் தான் அவை இருக்கின்றன அங்கே செல்லுங்கள் எனக் கூறிவிட்டார்கள்.

மாலையில் நீங்கள் வந்து அதற்கான உத்தரவைப் பெற்றுக் பெற்றுக்கொள்ளுங்கள். சரி எனச் சொல்லிவிட்டு பர்வீன் புல்வாமா கிராமத்து மக்களிடம் வந்தாள்.

நீங்கள் உடல்களை மாலையில் வாங்கிக் கொள்ளலாம். மாலையில் நானே வந்து பெற்றுக்கொள்கின்றேன் என்றாள்.

புல்வாமா கிராமத்து மக்கள் நாங்கள் ஒரு கண்பார்த்துச் செல்லுகின்றோம் என்றார்கள்.

பர்வீன் அதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்திட வேண்டும் எனக் கேட்டார்கள்.

பர்வீனா அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் போய் பிணங்களிருக்கும் இடங்களையும் தெரிந்து கொண்டு அனுமதியையும் பெற்று வருகின்றேன் எனத் திரும்பச்சென்றாள்.

சென்றவள் சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தாள். கையில் ஒரு சீட்டை வைத்திருந்தாள். அரசின் பிணவறையில் பிணங்கள் இருப்பதாகவும் பிணங்களைப் பார்க்க அனுமதிக்கும் சீட்டைத் தான் பெற்றுவிட்டதாகவும் கூறினாள்.

ஏதோ பர்வீனா தங்களுக்காக நிறைய உதவி செய்து விட்டதாக புல்வாமா கிராமத்து மக்கள் நினைத்து நன்றி சொன்னார்கள்.

பின்னர் அதே வேனில் ஏறி எல்லோரும் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

அரசு மருத்துவ மனையில் சீட்டைக் கொடுத்தாள் பர்வீனா, பர்வீனா அரசு மருத்துவ மனையிலும் பிரபல்யமாகி இருந்தாள். அங்கே சிப்பந்திகளில் பலர் பர்வீனாவுக்கு முகமன் சொன்னார்கள். நலம் விசாரித்தார்கள்.

பர்வீனாவையும் புல்வாமா கிராமத்தவர்களில் சிலரையும் பிணவறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே இரண்டு பிணங்களைக் காட்டினார்கள். அவற்றின் ஒன்றில் மன்கூர் அஹ்மத் டிரேலி என்று எழுதி இருந்தது. இன்னொன்றில் மஹ்மத் யூசுஃப் எனப்பெயர் எழுதி இருந்தது. பிணங்களை புல்வாமா கிராமத்தவர்களிடம் காட்டினாள் பர்வீனா. பார்த்து விட்டீர்களா போகலாமா? என்றார்கள்.

கிராமத்தவர்கள் இவை எங்கள் பையன்களின் பிணமல்ல எனக் கூறினார்கள். அந்தப் பிணங்களும் முஸ்லிம்களின் பிணங்கள் தாம். யார் பெற்ற பிள்ளைகளோ? எனக் கண்ணீர் வடித்தார்கள்.

பர்வீனா மீண்டும் மீண்டும் கிராமத்தவர்களிடம் கேட்டாள். அவர்கள் தங்கள் கிராமத்திலிருந்து தூக்கி வரப்பட்டவர்கள் இவர்களல்ல என்பதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூறிவிட்டார்கள்.

பர்வீனாவுக்கு தலைசுற்றும் போலிருந்தது. கிராமத்துவாசிகள் எங்கள் கிராமத்திலிருந்து தூக்கிவரப்பட்டவர்கள் சமதுல்லாஹ் கானானெய் என்பவரும் குலாம் நபி வாணி என்பவருந்தான் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

பர்வீனா மீண்டும் குலாம் நபி வாணி என ஒரு காகிதத்தில் எழுதித் தந்து இந்தப்பிணங்களைக் காட்டுங்கள் என்றாள்

அரசு மருத்துவமனையிலிருந்தவர்கள் பிணங்களின் பெயர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா? என்பதைத் தெரிந்திட அங்கிருந்த ஆவணங்களைத் தேடினார்கள்.

பர்வீனாவும் அவர்களுடன் இணைந்து தேடத்தொடங்கினாள்.

எல்லோரும் பிணங்களின் பட்டியலைக் கூர்மையாகத் தேடிக்கொண்டிருந்தனர்.

தேடிக் கொண்டிருந்த பெண்ணொருத்தி புல்வாமா கிராமத்தவர்களிடம் உங்களில் இருவர் அந்த பிணவறையிலிருக்கும் பிணங்களில் உங்கள் ஊரைச் சார்ந்தவர்களின் பிணங்கள் இருக்கின்றனவா எனப்பாருங்கள் எனக் கூறினார்கள்.

குர்ஷித் அஹ்மதும் மற்றவர்களும் பிணங்களைத் தேடிடத் தொடங்கினார்கள்.

பிணவறையில் எங்கேயும் சமதுல்லாஹ் கானானெய், குலாம் நபி வாணி ஆகியோரின் பிணங்களைக் காணவில்லை.

புல்வானா கிராமத்து மக்கள் திரும்பிவந்து ஆவணங்களை துளாவி தளர்ந்து போயிருந்த பர்வீனாவிடம் வந்தார்கள். பிணக்கிடங்கில் அவர்கள் இல்லை என்றார்கள் ஆவணங்களில் ஏதேனும் தெரிந்ததா? என பர்வீனாவைக் கேட்டார்கள்.

பர்வீனா ஆவணங்களில் அவர்கள் பற்றி எதுவுமில்லை. இராணுவத்தினர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனக் கூறுவது பொய்யாக இருக்கலாம். நாம் அவர்களிடம் திரும்பிப் போவோம் என்றார்கள்.

அதே வேனில் மீண்டும் அதே இராணுவ முகாமிற்கு வந்தார்கள். அதே இராணுவ அதிகாரி அங்கே இருந்தான். அவனிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.



முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தவன் போல் அந்த அதிகாரி நீங்கள் சொல்வதைப்போல் யாரையும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் உங்களிடம் பெயர் எழுதித் தந்தவர்களைத் தான் அழைத்துவந்தோம். அவர்கள் பண்ணிய கலாட்டாக்களால் தாம் நாம் அவர்களை என்கவுண்டரில் அவர்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று என்றான். எத்தனை முறை சொல்லியும் அவர்கள் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தாம் என சாதித்துவிட்டார்கள்.

பர்வீனாவால் இராணுவ அதிகாரியின் பதிலைப் புரிந்திட முடிந்தது. காரணம் எத்தனையோ முறை இதுபோன்ற அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த சூழ்நிலைகளை அவள் எதிர் கொண்டிருக்கின்றாள். ஆனால் புல்வானா கிராமத்து மக்கள் அத்துணை எளிதாக இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர் கொண்டிடமாட்டார்கள் என்பதை அவள் அறிவாள்.

ஆகவே அவர்களிடம் ஏமாற்றத்திலும் நல்லது ஒன்று நடந்திருக்கின்றது. உங்கள் கிராமத்தைச்சார்ந்த சமதுல்லாஹ் கானானெய்யும் குலாம் நபி வாணியும் கொலை செய்யப்படவில்லை அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நான் எங்கள் அமைப்பு வழி நாங்கள் வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கின்றேன். நீங்கள் சமதுல்லாஹ் கானானெய்யின் மனைவியையும் குலாம் நபி வாணியின் மனைவியையும் சமாதானப்படுத்துங்கள். என் சார்பில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று கூறினாள்.

புல்வானா கிராமத்து மக்களுக்கு ஓர் பேரிழப்பிலிருந்து விடுபட்டுவிட்டதாக ஆறுதல். சமதுல்லாஹ் கானானெய்யும் குலாம்நபி வாணியும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்றால் நாம் அவர்களை எப்படியும் தேடிக் கண்டுபிடித்துவிடலாம் என முடிவு செய்தார்கள். அவர்களின் மனைகளுக்கு இன்றும் இதமாக இருந்தது பர்வீனாவின் முயற்சியும் ஆறுதலான வார்த்தைகளுந்தான். பர்வீனாவிடம்

அவர்கள் ஒரு தீர்வைப்பார்த்தார்கள் புல்வானா கிராமம் வந்ததும் அவர்கள் நேரே குலாம் நபி வாணியின் மனைவி சமதுல்லாஹ்வின் மனைவி ஆகியோரைத் தான் சந்தித்தார்கள். அவர்களிடம் நடந்ததை சொன்னார்கள்.

தங்கள் கணவன்கள் இறக்கவில்லை என்ற செய்தி அவர்களுக்கு ஆறுதலை தந்தது. என்றாலும் அவர்கள் முழு அளவு தங்களைத் தேர்த்திக்கொள்ள இயலவில்லை. கிராமவாசிகள் வெறுங்கையோடு வந்தது அவர்களுக்கு வெறுப்பைத்தந்தது. சமதுல்லாஹ் கானானெய்யின் மனைவி வஹீதா எல்லாவற்றிற்கும் சிரித்தாள். கிராமத்தவர்கள் அவள் கணவன் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கின்றார் என்பதை அறிந்துதான் சிரிக்கின்றாள் என நினைத்தார்கள். ஆனால் அவள் எல்லாவற்றிற்கும் சிரிக்கவே கிராமத்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மனநிலை பாதிக்கப்பட்டுத்தான் சிரிக்கின்றாள் என்பதைப் புரிந்திட அவர்களுக்கு அதிக நேரமாயிற்று.

ஆமாம் அவள் மனநிலை பாதிக்கப்பட்டு பல மணிநேரங்கள் ஆகிவிட்டன. வெளுத்ததெல்லாம் பால் என்றே வாழ்ந்து போய் விட்ட கிராமவாசிகள் சிரிப்பதெல்லாம் சந்தோஷத்தின் சிரிப்பே என எடுத்துக் கொண்டார்கள்

ஆனால் வஹீதா எல்லாவற்றிற்கும் சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டாள் இனி கஷ்மீரில் அவள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்றவர்களுள் அவளும் ஒருத்தி..

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

**வைகறை வெளிச்சம்  
பத்திரிக்கையில்  
விளம்பரம் செய்து  
பயனடையுங்கள்**

owned and Published by M. Gulam Mohamed From 52/1, Mannady Street, Mannady, Chennai - 600 001. Editor : M. Gulam Mohamed, Printed by M. Gulam Mohamed at Chennai Offset Printers, 19/1, 21/2, Kitabath Khan Bhadhur Street Chennai - 600 002.